

Under ✓

கலை, சமூக வினானக் காலாண்டுச் சந்திகை
QUARTERLY JOURNAL OF ARTS & SOCIAL SCIENCES (TAMIL)

மலர் VOL. 2 ★ ஜூலை - ஓக்டோபர் JULY - OCTOBER 1968 ★ இதழ் Nos. 2 & 3

வரலாறு

மொழியியல் • சாசனவியல்

பந்தபுக்கலை • இலக்கியம்

தொல்பொருளியல்

கலைக் கல்விக் கழகம்
பேராதனை

இலங்கை

PERADENIYA - CEYLON

விலை ரூ. 1/50

CINTANAI

சி

ந்

த

ன

CINTANAI - IN THIS NUMBER

K. A. Nilakanta Sastri,	M. A. (Madras), Emeritus Professor of Indian History and Archaeology, University of Madras; Retired Professor of Indology, University of Mysore, <i>Buddhism in the Tamil Country.</i> p. 3
A. Dhamotharan,	M. A. (Annamalai), Ph. D. (Kerala), Lecturer in Tamil, South Asian Institute (Sudasien Institut), Heidelberg University, West Germany. <i>Some Suggestions for a Critical Edition of Tirukkural.</i> P. 12
T. Kandiah,	B. A. (Cey.), Ph. D. (Lond.), Lecturer in English, University of Ceylon, Peradeniya. <i>Standard Ceylon Tamil - Some Perspectives - Part ii.</i> P. 24.
K. Indrapala,	B. A. (Cey.), Ph. D. (Lond.), Lecturer in History, University of Ceylon, Peradeniya. <i>Seven Tamil Inscriptions from the Eastern Province, Ceylon.</i> p. 35.
Editor,	News. p. 51

கட்டுரையாசிரியர்கள்

க. அ. நிலகண்ட சாஸ்திரி	M. A. (சென்னை), இந்திய வரலாற்று, தொல்பொருள்கள் முனிஸீப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், ஓய்வுபெற்ற இந்திய வியற் பேராசிரியர், மைசூர்ப் பல்கலைக்கழகம்
அ. தாமோதரன்	M. A. (அண்ணுமலை), Ph. D. (கோயம்), தமிழ் விவரவாயாளர் தென்னாழியக் கழகம், வைஷ்டேல்லபெயர்க் பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது.
இ. கந்தையா	B. A. (இவங்கை), Ph. D. (வண்டன்), ஆங்கில விவரவாயாளர், இலங்கியப் பல்கலைக்கழகம், பேராசனை.
கா. இந்திரபாலா	B. A. (இவங்கை), Ph. D. (வண்டன்), வரலாற்று விவரவாயாளர் இலங்கியப் பல்கலைக்கழகம், பேராசனை.

தொடர்புகள்:

கா. இந்திரபாலா
ஆசிரியர், "இந்தனை"
வரலாற்றுத்துறை,
இலங்கையை மீட்டிடக்கூடியதால்,
பேராசனை.

சிந்தனை

கலை, சமூக விஞ்ஞானக் காலாண்டிஸ் ரஷ்டர்களை

மலர் 2

ஜூலை - ஓக்டோபர் 1969

இதழ் 2&3

வெளிவந்தது — 25 பெப்ரவரி 1969

உள்ளே

தமிழ்நாட்டில் போத்தம்	... க. அ. நீலகண்ட சாம்தி	3
திருக்குறள் திருத்தப் பதிப்பு	... அ. தாமோதரன்	12
தராதர இலங்கைத் தமிழ்	... ந. கந்தையா	24
கிழக்கிலங்கைச் சாசனங்கள்	... கா. இந்திராநா	35 ✓
செய்திகள்	... ஆசிரியர்	51

கலைக் கல்விக் கழகம் - போராதனை

மேற்படி கழகத்தின் வெளியீடாகிய சிந்தனை ஆண்டுக்கு நான்கு முறை வெளிவரும். இச் சஞ்சிகையிலே சிறப்பாக வரவாறு, புனீயல், பொருளீயல், இலக்கியம், கலைகள், தொல்பொருளீயல், சமூகவியல் போன்ற துறைகளைச் சார்த்த விஷயங்கள் பற்றிச் கட்டுரைகள் வெளிவரும். அந்துடன் நூல்வீரர்களங்களும் இடையே பிரச்சிக்கப்படும்.

சிந்தனை ஏப்ரில், ஜூலை, ஓக்டோபர், ஜூன்வரி ஆகிய மாதங்களில் வெளியீடப்படும்.

ஆண்டுக் கந்தா ரூ. 5-00.

தனிப்பிரதி ரூ. 1-50

சிறப்புப் பெயர்களைத் தமிழில் எழுத்துப் பெயர்த்தல்

இலங்கைப் பாக்ஸீக்கமுகத்தினர் பேறும் வெற்றி

பிறமொழிச் சிறப்புப்பெயர்களைத் தமிழ்ப்படுத்தி எழுதாது அவை மூலமொழியிலே உச்ச சரிக்கப்படுவது போலக் கூடியவரை தமிழில் எழுத்துப்பெயர்த்தல் கற்காலத்திலே விரும்பத்தக்கது என்ற கருத்தைத் தமிழ்நாட்டுப் பேராசினியர்களும் தமிழ்நாட்டு அரசாங்கத்தினருக்கு தர்க்கமின்றிப்பல ஆண்டுகளாக ஏற்று வந்துள்ளனர். தமிழ்நாடு அரசாங்கத்தின் தமிழ் வெளியிட்டுக் கழகத் தால் மொழிபெயர்த்த வெளியிடப்பட்ட நூல்களிலே கீழ்வரும் பெயர் வடிவங்களைக் காணலாம்:-

Kshudraks	- கூத்ரகர் :	ஆக்ஸிபோர்டின் இந்திய வரலாறு, I, ப. 15 (சென்னை 1967)
Stamp	- ஸ்டாம்ப் :	" " " , ப. 19
Spathe	- ஸ்பேட் :	" " " , ப. 19
Smith	- ஸ்மீத் :	" " " , ப. 87
Ajatasatru	- அஜாதசத்ரு :	" " " , ப. 146
Claudius	- கிளாடியஸ் :	" " " , ப. 316
Trojan	- ட்ராஜன் :	" " " , ப. 307
Prom	- ப்ரேராம் :	" " " , ப. 577
Pliny	- ப்லினி :	" " " , ப. 312
Srauta	- சிராத் :	" " " , ப. 93

ஒன்று இலங்கையிலே அரசாங்கத்தின் தமிழ்க் கல்வி வெளியிடுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் பல ஆண்டுகளாக இக்குறுத்தை ஏற்காது பிறமொழிச் சிறப்புப் பெயர்களை அடையாளம்கண்டுகொள்ள முடியாதவாறு தமிழ்ப்படுத்திவந்தவர். சென்னை அரசாங்கத்தினர் ஸ்டாம்ப் (Stamp) என எழுதிய பெயரை இவர்கள் தாமபு என எழுதினர். இலங்கைப் பாக்ஸீக்கமுகத் திலே தமிழ்மொழி மூலக்கல்லீக்குப் பொறுப்பாக இருந்த வீரியங்கரர்கள் இலங்கை அரசாங்கத்து அரசகரும் மொழித்திணைகளத்தினரை எதிர்த்து போலே கூறப்பட்டுள்ள கருத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். பல ஆண்டுகளின் பின் அவர்கள் வெற்றிபெறத் தொடங்கியின்னைத் தின்று காணலாம். மக்கள் வழக்குக்கு மாறாகச் செல்லமுடியாது என்பதை அரசாங்கத்தினர் உணர்ந்து, இய்பொழுது மேலே கூறப்பட்ட கருத்துக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய வகையிலே சிறப்புப் பெயர்களை எழுத்துப்பெயர்க்கத் தொடங்கியின்னனர். பரந்த மனப்பான்மையும் முன்னேக்கு நூட்டயவர்கள் பொறுப்பேற்கத் தொடங்கியின்னமையே இம்மாற்றத்திற்குக் காரணமானும். (பல கலைக்கழகத்திலே மேற்படி கருத்துக்கு முன்பு ஆதரவு கொடுத்தவர்களுள் இரண்டொருவர் இப்பொழுது மனம்மாறுகின்ற நேரத்திலே அரசாங்கத்தினருடைய கருத்துமாற்றம் மேசுக்கத்க்கது). விரைவில் வெளிவர இருக்கும் கல்விவெளியிட்டுத் திணைக்களத்து நூல்களிலே இம்மாற்றத்தை ஓரளவிற்குக் காணலாம்.

Ghosh	- கோஷ் :	முனின் இந்தியாவும் பாக்ஸீக்கமுகம், ப. XIV (சென்னை 1968)
Nasik	- நாசிக் :	" " " , ப. 72
Kharoshthi	- கஹாஷ்தி :	" " " , ப. 161
Puskalabati	- புஷ்கலாவதி :	" " " , ப. 101
Tapti	- தப்தி :	" " " , ப. 141
Rajgir	- ராஜ்ஜிர் :	" " " , ப. 15
Maski	- மாஸ்கி :	" " " , ப. 68
Todd	- ரொட் :	" " " , ப. 65
Ernest	- ஏண்டர் :	" " " , ப. vi

இனிவரும் மொழிபெயர்ப்புகளிலே மேற்படி கருத்துப் பூரணமாகக் கடைப்பிடிக்கப்படும் என்பதில் ஈயறில் லை

தமிழ்நாட்டில் பெளத்தும்

— க. அ. நிலகண்ட சாஸ்திரி

ஆந்திரா, கந்தார, உத்தியான் போன்ற இந்தியப் பிரதேசங்கள் விளங்கியது போல, வரலாற்றுக்காலத்திலே பெளத்தமதம், தத்துவம், கலை ஆசிய வற்றின் முக்கியமான ஒரு மத்தியஸ்தானமாகத் தமிழ்நாடு விளங்கவில்லை. எனினும், தமிழ் மக்களுடைய வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் பெளத்தமதம் ஏற்படுத்தியிருந்த செல்வாக்கினைப் பற்றிப் பெருமளவு சான்று நமக்குக் கிடைத்திருக்கின்றது. பெளத்த தத்துவத்தின் அபிவிருத்திக்கும் சிறை முத் தேசத்திலிருந்த இந்தியக் குடியேற்றநாடுகளிலே பெளத்தமதத்தின் பரம்பலுக்கும் பொதுப்படத் தமிழ்நாடும் சிறப்பாகக் காஞ்சிபுரமும் ஆற்றியிருந்த தொண்டு சிறியதன்று.

ஹவங்ஸ-ஸாங் தனது யாத்திரை நூலிலே குறிப்பிட்டுள்ள கதைகளுள் புத்தர் காஞ்சிக்குச் சென்றமை பற்றியும் அங்கு பிற மதத்தவர்களுடன் வாதாடி அவர்களை மதம் மாற்றியது பற்றியும் கூறுகின்ற சில கதைகள் உள்.¹ காலத்தால் மிகவும் பிறப்பட்ட இக்கதைகளை வரலாற்று விஷயங்கள் என்று கொள்ளமுடியாது; பலவேறு நாடுகளிலே பலவேறு மக்கள் மத்தியிலே புகழ்பெற்றிருந்த சில காசியச் சம்பவங்களைப் பலவேறு மக்கள் தாம்தாம் வாழும் இடங்களிலே நடைபெற்ற சம்பவங்களாகக் கருதிவந்துள்ளனர்;² இராமர், சௌத ஆகியோர் வனவாழ்க்கை நடத்தியது தாம் வாழும் இடங்களுக்கு அருகாமையில் என்றும் பாண்டவர்கள் குதாடியது தங்கள் இல்லங்களுக்கு அருகிலே

என்றும் மக்கள் இன்றும் கதைகள் பல கூறிவருவதைக் காணலாம். இத்தகைய கதைகளுக்கு ஓர் உதாரணமாகவே புத்தர் காஞ்சிக்குச் சென்ற கதையைக் கருதவேண்டும்.

தமிழ்நாட்டிலே பெளத்தமதம் பரவியமை பற்றிய மிக முற்பட்ட நம்பகமான குறிப்பு கி.மு. 3-ஆம் நாற்றுண்டைச் சேர்ந்த ஆலோகன் கல்வெட்டுக்களிலே காணப்படுகின்றது. தனது பிரசித்திபெற்ற 13-ஆவது பாறைச் சாசனத்திலே தனது தர்மவிஜயத்தைப்பற்றி, அதாவது பிறநாடுகளிலே தூதர்கள் மூலமாகச் சாத்தீகமான முறையிலே புத்ததர்மத்தைப் பரப்புவதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தைப்பற்றி, கூறுமிடத்து அந்தத் தர்மவிஜயம் தெற்கிலே சோழர், பாண்டியர், தாமிரபர்ணியர் ஆகியோர் மத்தியிலும் நடத்தப்பட்டதாக ஆலோகன் குறிப்பிட்டுள்ளான்.² மீண்டும், தனது இரண்டாவது பாறைச் சாசனத்திலே சோழர் பாண்டியர், சத்தியபுத்திரர், கேரளபுத்திரர், தாமிரபர்ணியர் ஆகியோருடைய பிரதேசங்கள் தனது பேரரசின் எல்லைப்புறங்களிலே காணப்பட்டன என்று குறிப்பிட்டு, பிற பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டது போல இந்தப் பிரதேசங்களிலும் இருவகைப் பட்ட சிகிச்சை மறை தன்னால் ஏற்படுத்தப்பட்டதென ஆலோகன் குறிப்பிட்டுள்ளான்.³ இந்த இருவகைப் பட்ட சிகிச்சை முறைகளுள் ஒன்று மனித சிகிச்சை என்றும், மற்றது பசுச்சிகிச்சை என்றும் குறிப்பிட்டுள்ளனர் உகைத் தவர்களுடைய ஆத்மீக நலனையும், தேசநலனையும் வளர்ப்பது பெளத்தத்தின்

கு முக்கியமான கொளிக்கயாகும்: அந்த மதத்தைப் பரப்புவதற்காக ஆலோசனை கையாண்ட வழிவகைகள் பிறப்பட்ட காலத்திலே பல நூற்றுண்டுகளின் பின்பேதான் சிறித்தவ மதப்பிரசாரகர் களாலே பயன்படுத்தப்பட்டன. உலகத் தின் வரலாற்றில் நன்மைபயக்கத்தக்க முறையிலே நடைபெற்ற மதப்பிரசார இயக்கங்களுள் அலோகன் நடத்திய இயக்கம் மிகப் பழையதாகவும் நல்ல நம்பகமான முறையிலே நாம் அறிந்து கொள்ளக்கூடிய இயக்கமாகவும் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் அயலிலே உள்ள இலங்கைத் தீவிலும் பெளத்த மதம் இந்த இயக்கத்தின் காலத்திலே பரவத்தொடங்கியதென்று பெருமளவிற் குக் கொள்ளலாம். முன் குறிப்பிட்ட பாறைச்சாசனங்களின் காலத்திற்குப் பின்னர் ஏறக்குறைய ஒரு நூற்றுண்டு சென்றதும் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மலைப்பிரதேசத்திற் காணப்பட்ட இயற்கைக் குகைகளிலே பெருந்தொகையான சிறு சாசனங்கள் பொறிக்கப்பட்டன.⁴ இவை தென்பிராமி எழுத்திலே எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுக்களின் மொழி அதிக அபிவிருத்தி அடையாத பழைய தமிழ் மொழியாகக் காணப்படுகின்றது.⁵ அம் மொழியிலே பல வடமொழிச் சொற்கள் கலந்து காணப்படுகின்றன.⁶ இந்தக் குகைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் தென்புறத்திலே திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களிற் காணப்படுகின்றன. வேறு இடங்களிலும் அப்படியான குகைகள் சிலவற்றைக் கண்டுகொள்ள முடியும். இக் குகைகள் பெரும்பாலானவற்றுள் பாறையிலேயே செதுக்கப்பட்ட படுக்கைகள் இருக்கின்றன. இந்தக் குகைகளிலே வசித்த துறவிகளுடைய பெயர்களோ, துறவிகள் வசிப்பதற்காகக் குகைகளைச் சீர்ப்புத்திக் கொடுத்தவர்களுடைய பெயர்களோ கல்வெட்டுக்களிலே பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்காலத்திலே பொதுமக்கள் இக் குகைகளைப் பஞ்சபாண்டவ மலைகள் என்று அழைப்பரிக் கூடுதலாக இந்தப் பெயர் புத்தருடைய வாழ்க்கை வரலாற்கேரூரை சம்பந்தப்பட்டுள்ள பாண்டவ பரவத்தை நினைவுட்டுவதாக ஓர் ஆசிரியர் கருதுகின்றார்.⁷ புத்தர் துறவறம் பூண்ட பின்னர் தான் யாசித்துப்பெற்ற முதலாவது உணவைப் பாண்டவ பரவத்தின் அடிவாரத்திலே தங்கி உண்டார் என்று அறிகின்றோம்: தமிழ் நாட்டிலே காணப்படும் குகைகளுள் ஒன்று ‘உண்டான்கல்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இப்படியான குகைகள் பல காணப்படுகின்ற ஒரு மலை ‘கஞ்சு மலை’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. பெளத்த வரலாற்றிலே பிரசித்தி பெற்றுள்ள வடகிழக்கு இந்திய மலையாகிய கிரித்திரகூடம் என்ற மலையைக் கருகுமலை நினைவுட்டுவதாகத் தோன்றுகின்றது. இத்தகைய காரணங்களினாலே இக்குகைகள் ஒரு காலத்தில் பிற மதத்தவர்களால் அல்லது பெளத்த துறவிகளால் உறைவிடங்களாகக் கொள்ளப்பட்டன என்ற கருத்துக் கெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையிலே இக் கருத்தை ஏற்றுக்கொள்வது கஷ்டமாகும்: பஞ்சபாண்டவமலை என்ற பெயர் பாண்டவ பரவதம் என்ற பெயரே எதுவித தொடர்பும் இல்லாது லாமு மைகுரில் உள்ள சிரவண ஜனம் என்ற இடத்திற்குச் சந்திரர் வனரியனும், பத்ரபாஹுவம் பிரிந்தனர் என்ற கலதயிலே உண்மை ஏதாவது இருப்பின் பெளத்தத்திற்கு முன்னதாகச் சமனம் தென் இந்தியாவிலே பரவியிருந்ததென்று கொள்ளவேண்டும் உள்ளது.⁸ இது எப்படியிருந்தாலும் பெளத்தம் பரவிய காலத்திலே சமனமும் தென் இந்தியாவிற் பரவியது என்ற வரலாற்று மரபு ஒரு வலுப்பெற்ற மரபாக இருக்கின்றது; ஆகவே இந்தக்

குகைகள், படுக்கைகள் ஆகியவற்றுள் சில பெளத்தரிகளாலும் ஏனையவை சமணரிகளாலும் பயன் படுத்தப்பட்டன என்று கூறமுடியும்.⁹ மகைகளிலும் காடுகளிலும் தங்களுடைய ஆத்மீக வாழ்வை வளம்படுத்துவதில் ஈடுபட்ட துறவிகளுக்குப் பொதுமக்களுள் எல்லா வர்க்கத்தினரும் (துறவிகளுக்குத் தான் நகரி கொடுத்தோருள் கரணி என்ற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள், ஒரு பெண், ஒரு குடும்பஸ்தன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்!) ஆதரவு கொடுத்தார்கள் என்று கொள்வதற்குத் தெளிவான சான்று நமக்குக் கிடைத்துன்னது.¹⁰ இத்தகைய சான்றுக்கு உள்ள சமயமுக்கியத்துவத்தையும் சமூக முக்கியத்துவத்தையும் மிகைப்படுத்திக் கூறுவதற்கும் இடமுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும். தமிழ் மக்கள் இச்சானம்களின் காலத்திலே பொதுப்பட பெளத்தத்தையும் (சமணத்தையும்) ஏற்றிருந்தனர் என்று கொள்ளச் சான்று எதுவும் இல்லை. அடுத்த காலப்பகுதி யிலே எழுதப்பட்ட சங்க இலக்கியத்தின் சான்றின்படி மக்களாலும் மன்னர்களாலும் விரும்பப்பட்டவையாக வைத்தை வேஷ்விகளைப் போற்றுகின்ற மதமும் பொதுமக்களுடைய இந்துமத வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன.¹¹

சங்க இலக்கியத்திலே பெளத்தத்தின் செல்வாக்குப்பற்றிய சான்று எதுவும் இல்லை என்றும் கூறமுடியாது. பத்துப் பரட்டில் ஒன்றுகிய மதுரைக் காஞ்சியிலே, சாவகர்களுடைய (இவர்கள் ஹ்ரிண்யான பெளத்தர்களாக இருக்கமுடியும்) பள்ளிகள், நந்தவனங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவை பாண்டியத் தலைநகரமாகிய மதுரையிலே காணப்பட்டனவென்பதை விளக்குகின்ற விரிவான வரினை ஒன்று இடம் பெறுகின்றது¹²

“வண்டுபடம் பழுதியதேநர் தொற்றத்துப் பூவும்புகையுஞ் சாவகர் பழிக்கச் சென்ற காலமும் வருட மமயமும் இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து வானமு நிலஞ்சுந்தரமுழுதுன்னுஞ் சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்றாங்கறிஞர் செறிந்தனர் நோன்மார் கல்பொளிந்தனன் விட்டுவாய்க் கரண்டைப் பஸ்புரி சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கள்டன்ன் வயங்குடை நகரத்துச் செம்பியன்றனன் செஞ்சுவர் புண்து நேர்க்குவிசை தனிப்பப் மேக்குயர்ந்தோங்கி இறும்பூது சான்ற நறும்பூஞ்சேக்கையுஞ் குன்றுபல குழிடுப் பொவிவன தேர்ந்து”

இந்த வரினையை கி. பி. பி. முனிசூம் நூற்றுண்டிலே காணப்பட்ட நிலையை விளக்குவதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் நாட்டின் வேறு பாகங்களிலும் அத்தகைய நிலை காணப்பட்டிருக்கவேண்டுமென்றும் கொள்ளலாம்.

சோழர் காலம்

ஐந்தாம் நாற்றுண்டின் இறுதியளிலே சோழநாட்டில் களப்பிரமணின் னகைய அச்சுத விக்கிரந்தன் என்பவன் ஆட்சி நடத்தியபோது அந்நாட்டின் தலைநகராகிய உறையூரிலும், துறைப்பட்டினமாகிய காவேரிப்பட்டினத்திலும் பெளத்தர் இருந்தனரென அறிகின்றோம். அப்பொழுது இலங்கையிலிருந்து சென்றிருந்த ஆச்சாரிய புத்தத்தத்தர் உறையூரில் (உரகபுரத்தில்) தங்கியிருந்து அப்பதம்மாவாதரம், விநாய விநிச்சயம் ஆகிய இரு நூல்களை எழுதினார். அப்பதம்மாவதாரத்தின் இறுதியிலே காவேரிப்பட்டினம் பற்றிய ஒரு சிறந்த வர்னை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாலை எவ்வாறு எழுதி முடித்தார் என்பதும் விளக்கப்பட்டுள்ளது; அவர் கூறுவதாவது: “தூய குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கூட்டங்கூட்டமாகக் காணப்படுகின்ற, ஒரு நகரத்தின் சிறப்பியல்புகளைல்லாம் பொருந்தியுள்ள, தூயமையான நீர் பாய்கின்ற ஆற்றைக் கொண்ட, எல்லாவகையான இரத்தினக்

ஈற்களையும் பெற்றுள்ள, பல்வகை அங்காடிகளைக் கொண்டுள்ள, பல நந்தவளைகளால் அழிபடுத்தப்பட்டுள்ள, அழியகாவேரிப்பட்டினத்திலே, பல்வகையான எழில்நிறைந்த கோபுரங்களையுடைய மதில்களாலே சூழப்பட்ட, கைலாசம் போன்ற உயர்ந்த மாளிகைகளையுடைய, கண்ணஹுதாஸராலே (கண்ணதாசுராலே) கட்டப்பட்ட அழிய கவரிச்சிகரமான விகாரை ஒன்றிலே, ஒரு பழைய பிராசாதத்திலே (மாளிகையிலே) யான தங்கி யிருந்து, சிறந்த எழுத்துவன்மையுடன் கூடிய எல்லா நற்குணங்களையும் பெற்ற சாண்மேனுகிய ஸா-மதி (கமதி) யின் முறையான வேண்டுகோட்படி இந்நாலே எழுதி வேண்'.¹³ இதேபோன்ற வர்ணனை விநய விநிச்சயத்தின் இறுதியிலும் காணப்படுகின்றது: இப்படியான திட்டவட்டமான தகவல்கள் மிகக் குறைவாக இருப்பதாலும் இந்த வர்ணனையையும் இங்கு சேர்த்துக் கொள்வது பொருத்தமாகும். இந்த நூலில் அவர் கூறுவதாவது: 'ஒரு நகரத்தின் எல்லாச் சிறப்புகளையும் பெற்றுள்ள, செல்வம் நிறைந்த காவேரியின் நீரினாலே தாய்மைப்படுத்தப்பட்டுள்ள, தாமரையும் நீலோற்பலமும் நிறைந்த தடாகங்களைக்கொண்டுள்ள, தென்னை, பனை, வாழை ஆகியவற்றை வரிசை வரிசையாகப் பெற்றுள்ள, சோழ இராச்சியத்தின் நடுநாயகமான, பல்வேறு மக்கள் வாழுகின்ற, பூதமங்கலம் என்னும் சஞ்சலமற்ற நகரத்திலே, வேணுதாஸ னுக்குச் சொந்தமான, கைலாச மலையினுடைய உயர்த்தை விஞ்சிய, மிக உயர்ந்த அழிய தூபிகளைக் கொண்டுள்ள, பல்வேறு இல்லங்களை உடைய சிறந்த மண்டபங்கள் இடம் பெற்றுள்ள இரிய நீரை நிறையப் பெற்றுள்ள, நல்ல கிணறுகளையும் அழிய கண்கவர் தாமரை மலர்களைக் கொண்ட தடாகங்களையும் அணிகளாகப் பெற்றுள்ள, பல வணிர் மரங்கள் நிறைந்துள்ள, நந்தவனங்கள் மூலமாக மனத்திலே களிப்பை

ஷட்டுகின்ற, சிறந்த மதிகளாலும் அகழிகளாலும் சூழப்பட்டுள்ள, அழியகவரிச்சிகரமான விகாரையிலே, ஒரு மாடியிலே தங்கியிருந்து மனத்தைத் தாய்மைப்படுத்திப் புத்தசிம்மருடைய சிறப்பிற்காக, புத்தசிம்மராலே போதிக் கப்பட்ட விநயத்துவங்களைப் பற்றிய இந்த நூலே என்னுடைய டெர்களுக்காகவும், கஷ்டமில்லாது குறுகிய காலத்திலே விநயத்தைக் கற்க விரும்பும் பிக்குகளுடைய நன்மைக்காகவும் எழுதியுள்ளேன். களப்பிர குலத்தைச் சேர்ந்த களங்கமில்லாத அச்சுத விக்கந்தனுடைய ஆட்சியின்போது இந்நால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுவிக்கப்பட்டது'.¹⁴

ஐந்தாம் நாற்குண்டிலே தமிழ் நாட்டில் பெளத்தம் குறிப்பிடத்தக்க அளவு செழிப்புப் பெற்று இருந்ததென்பதும் மன்னர்கள், உயர் குலத்தவர்கள் ஆகி யோருடைய ஆதரவைப் பெற்றிருந்ததென்பதும் பெளத்த சமய இலக்கியத் திற்கும், பெளத்த தத்துவ இலக்கியத் திற்கும் குறிப்பிடத்தக்க தொண்டுகள் அங்கு செய்யப்பட்டன வென்பதும் இதுவரை குறிப்பிட்ட சாண்மூலங்களே தெளிவாகின்றன. களப்பிர மன்னாகிய அச்சுதவிக்கந்தன் தமிழன் அல்லன்; தமிழ் நாட்டிற்குப் புதியவருகிய ஒரு மன்னாகப் பெளத்தத்தைப் பரப்புவதற்கு முயற்சித்தவன் என்று கொள்வதற்கு இடமுண்டு. சேர, சோழ, பாண்டியராகிய தமிழ் மூவேந்தர்களுடன் அவன் பக்கமை கொண்டிருந்தானென்றும், அவர்கள் அனைவரையும் சிறையிலிட்டிருந்தான் என்றும் ஒரு கதை ஏற்றுகின்றது.¹⁵ இது மிகவும் பிறப்பட்காலத்துக் கதையாகும். அதிலிருந்து அதிகசான்றினைப் பெற முடியாது.

அடுத்து வரும் காலத்தில், அதாவது பல்லவ பாண்டிய மன்னர் காலத்தில், பெளத்தத்தின் புகழ் (சமணத்தின் புகழும்கூட) இந்துக்களிடையே பெரும் பர

பரப்பை யேற்படுத்தியது: இந்த வை
 தீக மதங்களுக்கு எதிராகச் செவர்களி
 டையேயும் (நாயன்மார் இயக்கம்) வைஷ்
 யவர்களிடையேயும் (ஆழ்வார் இயக்கம்)
 ஒரு வலிமை வாய்ந்த இயக்கம் எழுச்சி
 பெற்றது: பொத்த சமணர்களுடைய
 முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகவும்,
 காலப் போக்கிலே அவர்களை ஆட்க்கு
 வதற்காகவும் இந்த இயக்கம் தோன்றி
 யது: இந்த இயக்கம் பெருமளவு வெற்
 றியைப் பெற்றதனால் 9 ஆம், 10 ஆம்
 நூற்றுண்டுகளிலிருந்து பொத்தம், (சமண
 மும் கூட) பாரதூரமான வகையிலே
 பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கையிலே
 பெற்றிருந்த முக்கியமான இடத்தை
 இழந்தது. இந்த மதங்களிடையே நடை
 பெற்ற போராட்டம் மிக நீண்டதாக
 வும் கசப்பானதாகவும் காணப்பட்டது.
 குறிப்பிடத்தக்க காலத்துக்குப் பொது
 தம் தொடர்ந்தும் தன் நிலையை இழக்
 காது தமிழ் நாட்டிலே காணப்பட்டது
 இந்துகளுக்கும் பொத்தர்களுக்கு
 மிடையே அடிக்கடி நடைபெற்ற வாது
 கள் பற்றிப் பல மரபுக் கதைகள் இருக்
 கின்றன: இவை தமிழ் நாட்டில் எழுதப்
 பட்ட சௌவ, வைஷ்ணவ சமய நூல்களிலே
 பேணப்பட்டுள்ளன.¹⁶ தமிழ் நாட்டில்
 பொதுமான சிறப்புப் பெற்றிருந்த
 காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள்
 குறிப்பிடத்தக்க அளவிலே கிடைத்திருக்கின்றன.¹⁷
 ஆனால் இத் தொல்பொருட்கள் பற்றிய
 வெளியிடப்படவில்லை. இதனால்
 அவை அதிகம் அறியப் படாதவையாக
 இருக்கின்றன: அடுத்துவரும் பந்திகளிலே
 அவற்றுள் முக்கியமான தொல்பொரு
 ட்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவோம்;
 பஸ்வர் காலம்:

பஸ்வரத் தலைகராகிய காஞ்சி,
 பொத்த மதத்திற்கும், பொத்தக் கல
 விக்கும் பெயர் பெற்ற ஒரு மதத்திய
 விதானமாக விளங்கியது: மிகப் பெரிய

ஒரு நகரமாக விளங்கிய இத்தலை நகரிலே எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் வாழ்ந்தனர்: இதனால் நகரத்தின் சிற்சில பாகங்கள் புத்த காஞ்சி, ஜின் காஞ்சி (சமண காஞ்சி), விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, என்ற பெயர்களைப் பெற்றிருந்தன: பல பொத்த தத்துவ ஞானிகள், தர்க்க அறிஞர்கள் ஆகியோருடைய பெயர்கள் காஞ்சியுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன, அவர்களுட் பலர் நாலந்தா, பர்மா, சினா, இந்துசிலை, இந்துஸ்தியா ஆகிய இடங்களுக்கு முக்கியமான பதவிகளை வகிப்பதற்காகக் காஞ்சியில் இருந்து அனுப்பப் பட்டிருந்தனர்: திக்கு நாகர் என்ற பிரசித்திபெற்ற தர்க்க அறிஞர், அவருடைய சீடராக இருந்து பின்னர் நாலந்தா விகாரையின் தலைவராகப் பதவி பெற்றுப் புகழ் பெற்ற தர்மபாலர், போதித் தர்மர் ஆகியோர் பல்லவத் தலைநகரிலே பிறந்து வளர்ந்தவர்கள்: 6 ஆம் நூற்றுண்டின் ஆரம்பத்திலே சினாவில் லோயாங் என்ற இடத்திற்குச் சென்று கிபி. 501க்கும் 507க்கு மிடையிலே மூன்று நூல்களை அங்கு மொழி பெயர்த்த தரிமருசி என்பவர் தென் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவராவர். கிபி. 693இல் கடல் வழியாகச் சினாவை அடைந்து வட சினாவிலும், தென் சினாவிலும் வசித் துச் சீனப் பேரரசனுடைய பெருமதிப் பைப் பெற்றிருந்த இரண்டாவது போதிருசி என்பவரும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்: அக்காலத்தில் சினாவில் வாழ்ந்த பல இந்திய அறிஞர்களுடைய உதவியுடன் 53 நூல்களை மொழி பெயர்த்த பின்னர் கிபி. 727 இல் மிக வயோ திபராகச் சினாவிலே இவர் இறந்தார்: அவருக்குப்பின், கிபி. 710 இல் சினாவிற்குச் சென்ற வஜிரபோதி என்பவரைப் பற்றி அறிக்கீரோம்; இவர் நாலந்தாவிலே கல்வி கற்றுக் காஞ்சி மன்னனுக்குக் குருவாக இருந்து, இலங்கைக்குக் கொண்டு சென்று, பின்னர் சினாவிற்குச் சென்றவர்:

அங்கு பதினெட்டு நூல்களை மொழி பெயரித்து, மந்திரத் தன்மை பொருந்திய ஒரு பெளத்த மத தத்துவத்தைப் போதித்துப் பெரும் புகழ் பெற்றுக் கி.பி: 732 இல் சினாவிலேயே இவர் இறந்தார்.

தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலை காஞ்சியைப் பற்றிக் கூறுமிடத்துப் பெளத்த தத்துவம், பண்பாடு ஆகியவற்றின் இருப்பிடமாக அந்கரம் விளங்கிற நெற்று புகழ்பட வர்ணிக்கின்றது. காஞ்சியிலே இக் காவியத்தின் தலைவியாகிய மணிமேகலை தங்கியிருந்த காலத்தில் சோழ மன்னாகிய கிள்ளியினாற் கட்டப் பட்ட பெளத்த சையித்தியத்திற்குச் சென்றிருந்தாள் என்று கூறப்பட்டுள்ளது: மணிமேகலைக்கு அறிவுரை கொடுத்த அறவன் அடிகள் உண்மையாக வாழ்ந்த ஒருவர் என்றும், முன்னர் நாம் குறிப் பிட்ட தர்மபாலர் இவராக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகும்.

மகேந்திரவர்மனுடைய மத்தவிலாசம் காஞ்சியில் இருந்த பெளத்த பிக்குகளைப் பற்றித் தகவல் தருகின்றது; நகரத்திலே இருந்த ராஜவிஹார என்ற ஒரு விஹாரமையை அது குறிப்பிடுகின்றது. இந்தக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு, முற்பட்ட பல்லவ மன்னர்களுன் ஒருவன் பெளத்தனக் கிருந்திருக்க வேண்டுமென்று சிலர் கருதுவர். இப்படியாக நிச்சயத் துடன் கூறுமடியாது. ஏனெனில், பொது வரக மன்னர்கள் பக்கச் சார்பில்லாது தங்களுடைய குடிகளுடைய எல்லா மதங்களையும் ஆதரித்திருக்கின்றனர். இந்தூவிற் குறிப்பிடப்பட்டுள்ள விகாரை பெற்றிருந்த செல்வத்திற்கு உதாரணமாக அதில் வரும் ஒரு குறிப்பினைக் காட்டலாம். நாடகத்தில் வரும் நடிகர்களுன் ஒருவனுகிய தேவஸோமா என்பவன், பிற விகாரைகளில் இருந்து வருமானமாகப் பெற்ற பெந்தொகையான செல்வம் ராஜவிஹாரயில் இருந்ததாகக்

குறிப்பிடுகின்றன: இக் குறிப்பின் மூலமாக அயற்பிரதேசத்திலே இருந்த பல விகாரைகளுக்குத் தலைமைப் பீடமாகக் காஞ்சியிகளை விளங்கிய தென்று வாகிக்க முடியும்; ராஜவிகாரையை ஆதரித்த முக்கியமான ஒரு புரவலனாக தனதால் என்ற செல்வந்த வர்த்தகை ஒருவனும் இந்த நாடகத்திலே குறிப்பிடப் பட்டுள்ளான்;

ஹூவங்-ஸாங் பல்லவ நாட்டிலே பத்தாயிரம் பிக்குகளுக்கு மேலாக நூறு விகாரைகளிலே வசித்தனர் என்று குறிப் பிட்டுள்ளான். அவனுடைய கூற்றின்படி “காஞ்சிக்குத் தெற்கே நாட்டின் பிரமுகர்கள் கூடுகின்ற ஒரு பெரும்சங்காரராம காணப்பட்டது அவ்விடத்திலே அலோகன் காலத்தைச் சேர்ந்த நூறு அடியராமான் ஒரு தூபியும் இருந்தது; அந்த இடத்திலேதான் புத்தர் பலரைவாதில் வென்று அவர்களைப் பெளத்தத்துக்கு மதம் மாற்றியிருந்தார். அவ்விடத்திற்கு அருகே முற்பட்ட நான்கு புத்தர்கள் தங்கியிருந்த இடங்களைன் சில சிலபாகங்கள் காணப்பட்டன.”¹⁸ இந்தக் கூற்றி விருந்து எத்தகைய நம்பிக்கைகள் இந்தச் சின யாத்திரிகளுடைய காலத்தில் காஞ்சியிலே நிலவி வந்தவைனை ஒரளவிற்கு அறிந்துகொள்ளலாம்.

பல்வேறு பெளத்த தத்துவப் பிரிவுகளையும், பெளத்த தர்க்கப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் காஞ்சியிலே வசித்தனர்; யோக தத்துவத்தை நன்கு அறிந்திருந்த முந்நாறு ஈழநாட்டுப் பிக்குகளை ஹூவங் ஸாங் காஞ்சியிலே சந்தித்து, அவர்களுடன் உரையாடி இருந்தான்; இவனுடைய கூற்றின்படி, காஞ்சியிலே அதிக புகழ் பெற்றிருந்த மதப்பிரிவு மஹாயானத் தைச் சேர்ந்த ‘ஸ்தவிர’ப் பிரிவு என்று அறியக் கிடக்கின்றது. தியான தத்துவப் பிரிவும் அங்கு இருந்ததாக அறிகின்றேம். இந்த தத்துவத்தைக் காஞ்சியில்

இருந்தே கி. பி. 520 இல் போதி தரிமரி சினுவிற்குக் கொண்டு சென்று பறப்பினார்.

ஏழாம் நூற்றுண்டுக்கும் ஒன்பதாம் நூற்றுண்டுக்கும் இடையிலே தென்னாட்டில் ஏற்பட்ட இந்து மறுமலர்ச்சியின் போது நடாத்தப்பட்ட பெரும் சமய வாதுகளினால் சமணத்தைவிடப் பொதுத் தமே குடிய அளவிற்குப் பாதிக்கப்பட்ட தாகத் தோற்றுகின்றது; இதனால் அடுத்த காலப் பகுதியாகிய சோழப் பெருமன்னர் காலத்திலே இம்மதத்தைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே கிடைத் திருக்கின்றன; இந்தக் காலப் பகுதியில் ஸ்ரீவிஜயத்திலிருந்து இந்தியாவிற்கு யாத் திரை சென்ற குடிகளின் நண்மைக்காக ஸ்ரீவிஜயஇராச்சியத்து மன்னன் நாகபட்டினத்திலே கட்டிய பெரு விகாரையாகிய குடாமணிவர்ம விஹாரையைப் பற்றி நமக்குத் தகவல் கிடைக்கின்றது.¹⁹ சோழ மன்னர்களாகிய முதலாவது ராஜ ராஜனும், முதலாவது ராஜேந்திரனும் இந்த விஹாரைக்கு ஒரு முழுச் சிராமத் தையே மாணியமாகக் கொடுத்திருக்கின்றனர்.²⁰ பின்னர் முதலாவது குலோதித்துங் கண் காலத்தில் ஸ்ரீவிஜய மன்னன் தூதர் மூலமாகக் கேட்டுக்கொண்டபடி மேலும் ஒரு மாணியம் இந்த விகாரைக்கு அளிக் கப்பட்டது; இந்த விகாரையில் இருந்த பொன்னான் புத்த விக்கிரகத்தை திரு மங்கையாழ்வார் அபகரித்து அதை விற்றுப் பெற்ற பணத்துடன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோயிலைக் கட்டினார் என்று வைஷ்ணவக் குதைகள் கூறுகின்றன; இவை உண்மையென்றால், குடாமணி விஹாரையைக் கட்டுவதற்கு முன்பே நாகபட்டினம் ஒரு பொதுத்தமத மத்தியன் தாணமாக விளங்கிற்றென்று ஊகிக்க முடியும்; ஆனால் அப்படிக் கொள்வதை விட, ஆழ்வார்களுடைய வரலாறு எழுதி வைக்கப்பட்ட காலமாகிய 12ஆம் நூற்றுண்டிலே நாகப்பட்டினம் அதிக செலவுத்தையும் செல்வாக்கினையும் பெற்றி

ருந்தூர் இடமாக, பலருடைய கவனத்தைப் பெற்ற ஒரு பொதுத் தமத மத்தியவிளங்கமாக, தொடர்ந்து விளங்கி யிருக்க வேண்டுமென்று கொள்ளுவது பொருத்தமாகும்; நாகப்பட்டினத்தைப் போலக் கேரளத்தில் ஸ்ரீ மூலவாசம் என்ற இடம் ஒரு பிரசித்தி பெற்ற பொதுத் திலையமாக விளங்கியது; அதனுடைய செல்வாக்கு கந்தாரா போன்ற தூரப் பிரதேசங்களிலே முற்பட்ட காலத்தில் ரூந்தே பரவிவந்தது.²¹ ஸ்ரீ மூலவாசத்தில் இருந்த பொதுத் தோழில் ஒரு முக்கியமான கோயிலாக இருந்திருக்க வேண்டும். இதனால் அருகேயிருந்த பிரதேசங்களிலும் மக்கள் பல புத்த கோயில்களைக் கட்டி யிருக்கலாம். இதனாலேதான் அந்தப் பிரதேசத்திலே தொகையான புத்த விக்கிரகங்கள் காணப்படுகின்றன என்று விளக்கம் கூறமுடியும். இதுவரை தென் இந்தியாவில் பொதுத் தொல்பொருட்களைக் கண்டுபிடிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைவிடப் பெருமளவு திட்ட வட்டமான முறையிலே ஆராய்ச்சி நடத்தினால் வேறும் பொதுத் திலையங்களை அங்கு கண்டுகொள்ள இடமுண்டு.

புத்தமித்திரர் என்ற பொதுத் தூலாசிரியர் தமிழ் இலக்கணத்திற்கு ஆற்றிய ஒரு முக்கியமான தொண்டினை இவ்விடத்திற் குறிப்பிடலாம். இவர் எழுதிய நூல் ஸ்ரீசோழியமாகும்; அதிலே பல பயனுள்ள வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியுள்ளன; அவற்றுள் ஒன்றுக்கே ஸ்ரீராஜேந்திரன் என்ற சோழ மன்னன் ஒரு பெரும் தமிழ் அறிஞராக விளங்கினான் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது; தமிழ் இலக்கண முறையையும் சமஸ்கிருத இலக்கண முறையையும் இணைத்துக் கொள்ளும் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப்பட்டது; தமிழ் இலக்கணக் கொள்ளுகின்ற வரலாற்றை ஆராய்பவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாகும்;

புத்த மதம் சோழப் பேரரசின் வீழ்ச்சியின் பின்பும் காஞ்சிபுரத்தில் நிலைத்திருந்தது.²² யாவா மொழியிலே எழுதப்பட்ட நூலோன்றின்படி காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புத்தாதித்தியர் என்ற பிக்கு பதினாண்காம் நூற்றுண்டிட்டிலே யாவா மன்னனுகிய ஹயம் வருக என்ப வளைப் பற்றிப் புகழ்ந்து சில சுலோகங்களைப் பாடியிருந்தார்:

விஜயநகர காலத்தில் தென்னாட்டில் நிலவிய பெளத்த மதம்பற்றி யிகவும் குறைவாகவே சான்று கிடைக்கின்றது; தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஒரு கல்வெட்டிலே திருவிலாந் துறை என்ற இடத்துப் புத்த கோயிலைப் பற்றிய ஒரு குறிப்புத் தற்செயலாக இடம் பெற்றுள்ளது; அந்தச் கோயிலுக் குச் சொந்தமான நிலமொன்று அயல் ஊரிலே வசித்த மக்களுக்கு ஒரு நீரிப் பாசன வாய்க்கால் அமைப்பதற்காகக் கொடுக்கப்பட்டு, அதற்காக வேறொரு நிலம் புத்த கோயிலாற் பெறப்பட்டிருந்து

தான் அறிகின்றோம்: கர்நாடகத்தில் பேஹார் என்னுமிடத்திலே கிடைத்த கல்வெட்டொன்றின்படி, அவ்வூர் கேச வக் கடவுளைச் சைவர்கள் சிவஞகக் கருதியும், வேதாந்திகள் பிரமாவாகக் கருதியும், பெளத்தர்கள் புத்தராகக் கருதியும் வழிபட்டனர் என அறிகின்றோம்: இது இம் மூன்று மதங்களும் இணைந்துகொண்டமைக்கு நமக்குக் கிடைக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும்; இறுதியாக இன்னெரு விஷயத்தைக் குறிப்பிடலாம்: முதலாவது ராஜராஜாஜாலே தஞ்சாவூரிலே கட்டப்பட்ட பெருஷடையார் கோயிலிலே புத்தர் ஞான உணர்ச்சி பெற்றமை சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது போலப் பிறப்பட்ட காலத்தில் விஜயநகரத்திற் கட்டப்பட்ட ஹஸார-ராமர் கோயிலின் உட்புறச் சுவர்களிலே செதுக்கப்பட்டுள்ள இரண்டு புடைப்புச் சிறப்புகளிலே புத்தர் சித்திரிக்கப்பட்டுள்ளனம் குறிப்பிடத்தக்கதாகும்:

1. Samuel Beal, *Buddhist Records of the Western World*, Vols. I & II (Boston, 1885).
2. E. Hultzsch, *Corpus Inscriptionum Indicorum*, Vol. I. R. E. XII & XIII (Oxford, 1924)
3. மேற்படி, R. E. II.
4. Iravatham Mahadevan, *Tamil Brahmi Inscriptions of the Sangam Age*, IIrd International Conference Seminar of Tamil Studies (Madras 1968);
I. Mahadevan, *Corpus of the Tamil - Brahmi Inscriptions* (அச்சில்);
Epigraphia Zeylanica, Vol. I; S. Paranavitaana, *Corpus of the Brahmi Inscriptions of Ceylon* (அச்சில்);
5. I. Mahadevan, *Tamil Brahmi Inscriptions of the Sangam Age*, pp. 17 - 28.
6. மேற்படி, பக். 28
7. K. V. Subramanya Ayyar, *Proceedings of the IIrd All India Oriental Conference*, Madras, 1924, p. 279
8. K. A. Nilakanta Sastri, *A History of South India*, p. 83 (Madras, 1966).
9. I. Mahadevan, *Tamil Brahmi Inscription of the Sangam Age*, p. 35.
10. மேற்படி, பக். 29 - 37.
11. K. A. Nilakanta Sastri, முன் குறிப்பட்ட நூல், பக். 143.

12. மதுரைக் காந்தி, 475 - 488 வரிகள்
13. A. P. Buddhadatta, *Buddhadatta's Manuals* (Pali Text Society), Parts I & II (1915, 1928)
14. பூதமங்கலம் என்பது கோரத்தேசம் - மன்னுர்குடப் பெருந்தெருவில் அமைந்துள்ள ஓர் ஊர்.
15. தமிழ் நாயனர் சிறை, செய்யுள் 154 - 157. பத்தாம் நூற்றுண்டிலே அமிதசாகரர் எழுதிய யாப்பநூல் கல்காரிகளைப்பேர் அச்சுதாவிக்கந்தலைப் பற்றிய சில செய்யுள்கள் மேற்கொள்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
16. உ - ம். திருவினோயாடற் புராணம், திருவாதவுர் புராணம், பெரியபுராணம், திருமாலை ஞாயாம்பாஷா.
17. உ - ம். T. N. Ramachandran, *The Nagapattanam and other Buddhist Bronzes in the Madras Museum*, (Madras 1954).
18. S. Beal, மூன் குறிப்பிட்ட நூல்.
19. *Epigraphia Indica*, Vol. XXII.
20. மேற்படி.
21. *Travancore Archaeological Series*, Vol. II, p. 117
22. இராற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்.
- உ - ம். No. 13 of 1934 / 35; 607 of 1919.
- [உலம்: ஆங்கிலம்; மொழி பெயர்ப்பும் அடிக்குறிப்புகளும்; ஆசிரியர்]
- துறியு:** தமிழ் நாட்டுப் பெளத்த மத வரலாறு பற்றி அறிவதற்குப் பயன்படும் கட்டுரைகள், நூல்கள் ஆகிய வற்றுள் முக்கியமானவை :
1. A. Aiyappan and P. R. Srinivasan, *The Story of Buddhism with Special Reference to South India*, Madras 1960.
 2. De Milloue, 'Nagapatam Buddhist Images'. *Indian Antiquary*, Nov. 1883, Volume 12, pages 311 - 312.
 3. S. Hanumantha Rao, 'Buddhism in the Deccan', *Proceedings of the Indian History Congress* 1945, Hyderabad, pp. 101 - 108.
 4. S. Krishnaswamy Aiyangar, 'A School of South Indian Buddhism in Kanchi', *IV All India Oriental Conference Proceedings*, Allahabad Sessions, Volume II, 1926.
 5. B. C. Law, 'Pali Buddhism in South India', *Krishnaswamy Aiyangar Felicitation Volume*.
 6. T. V. Mahalingam, 'Buddhism in the Tamil Country in the Medieval Period', *Proceedings of the Indian Historical Congress*. 1948, Delhi, pages 162 - 164.
 7. S. Paranavitina, 'Nagapatam and Theravada Buddhism in South India', *Journal of the Greater India Society*, Volume XI, 1944 pages 17 - 25.
 8. T. N. Ramachandran, 'History of Buddhism in South India', *The Buddhist*, May 1956 (Colombo).
 9. K. V. Subrahmanyam Aiyar, 'Origin and Decline of Buddhism and Jainism in Southern India', *Indian Antiquary*, Volume XL, July 1911, pages 209 - 218.

தமிழ் நாட்டுப் பெளத்த மத வரலாற்றுக்குக் குறிப்பிடுத்தக்க மூலாதாரங்களாக மதத்துச் சாசனங்களும், பாளி நூல்களும் உதவுகின்றன. பக்லவர் காலத்திலே இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்குமிடையில் இருந்த மஹாயாவத் தொடர்புகளைப் பற்றித் தகவல் தரும் சாசனங்கள் மதநூல்களாகத் தமிழ் நாட்டுப் பெளத்துப் பற்றியும் தகவல் தருகின்றன. உதாரணமாக, பிலிந்தகலீபிதுவன் கிரிகாஸ்வதவக் கல்வெட்டும் (*Epigraphia Zeylanica*, IV, பக். 242 - 246) திரியாவிதுவன் மஹாயாவத் தகவல்களைப்போட்டும் (*Epigraphia Zeylanica*, IV, பக். 151 - 160, 312 - 317) பல்லவரிக்கந் எழுத்திலே பொறுக்கப்பட்டிருப்பதால் மஹாயாவத் தகுத்துக்கள் பல்லவர் பேரரசிலிருந்து பரவியமைக்குச் சான்று பகுவதோடு, மகாவத்தித்தே பல்லவர் பேரரசில் அப்படியான கருத்துக்கள் பரவியிருந்தமைக்கும் ஆதாரமாக அமைகின்றன. இதே போலச் சோழர் காலத்திலே சேஷம் நாட்டில் ஒரு பெளத்த சங்கம் இயங்க வந்தமைக்கு முதலாம் வீக்ரமபால்யாவின் பொலன்னுவைக் கல்வெட்டு (*Epigraphia Zeylanica*, IV, பக். 71 - 72) சான்று பகருகின்றது.

சாசனங்களை விடப் பாளி நூல்களே இவ்விஷயம் பற்றிக் கூறுவதன் தகவல்களைத் தகுகின்றன. சோழர் காலத்திலே தமிழ்நாட்டிலே பெளத்தும் அடைந்திருந்த நிலைப்பற்றி அறிவதற்கு இவை பெரிதும் உதவுகின்றன. இவற்றுள் முக்கியமானவை வீலூளவுத்துப்பகரண, வாதுவில்லைத்துப்பகரண, மஹாவங்கள், தீவிளங்கள், மஹாஞ்சூபங்கித்தலைந்தய, விமநிலினோதநி, விதயவாரத்தபீந், மோஹாவிசிசைதநி, ஜிதாஸ்ஸர, பரயத்தசிசிசைப, சேத்திபகங்கள், மதுரத்தலீவாலிநி ஆகிய நூல்களாகும். பன்னிரண்டாம் பதின்மூன்றும் நூற்றுண்டுகளிலே சோழநாட்டில் வாழ்ந்த பிரபுவ் பெளத்த அறிவுருக்களைப் பற்றியும் அங்கிருந்த வீக்காஶகளைப் பற்றியும் இந்நூல்களிலிருந்து அறிய முடிகின்றது. சோழநாட்டுப் பெளத்த பிக்குகள் முத்துப் பிக்குகளாலே பெரிதும் மறிக்கப்பட்டனர் (ஜிநாவாகார, பக். 81, 1955 பதிப்பு), பதின்மூன்றும் நூற்றுண்டுலே மதத்துப் பெளத்த சங்கத்தைக் கட்டிடுவதற்கு அமைப்பதற்காக இரண்டாலும் பராக்கிரமபாலு சோழநாட்டுக்குத் துறனுப்பி அவ்கிருந்து பிக்குகளை வருவித்தால் (குலவங்கள், 84; 9 - 16). இப்படியான பல தகவல்களைப் பாளி நூல்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

- ஆசிரியர்

திருக்குறள் திருத்தப் பதிப்பு

— அ. தாமோதரன்

உலக நாடுகளில் தமிழகமும், உலக மொழிகளில் தமிழ்மொழியும், உலக இனங்களில் தமிழினரும், உலக நாகரிகங்களில் தமிழ் நாகரிகமும், உலகப் பண்பாடுகளில் தமிழ்ப் பண்பாடும், உலகக் கலைகளில் தமிழ்க்கலையும் வரலாற்றில் ஒருங்குவைத்துக் கருதப்பட்டனும் இவைகட்கு ஒரு பழம் பெருமையும் பாரம்பரியச் சிறப்பும் உண்டு. இவற்றை எடுத்துக்காட்டிப் பற்றசாற்றும் ஆற்றல் தமிழிலக்கியங்கட்டுப் பொதுப் பண்பு என்றாலும் இப்பணியில் திருக்குறளுக்குச் சிறப்பிடம் உண்டு என்பது சான்று காட்டி நிறுவத் தேவையில்லாததோர் உண்மை. தமிழினத்தின் அறக்கோட்ட மாகவும்-பொருட்செல்வமாகவும் - காதல் காவியமாகவும் விளக்கும் இவ்விலக்கியதி திருக்கோயிலுக்குக் காலவோட்டத் தின் பல்வேறு கட்டங்களில் தமிழர்களும் - தமிழ்மீது தணியா ஆர்வம் கொண்ட பிறமொழியாளர்களும் ஞான விளக்கேற்றித் தெய்வத் திருப்பணிகள் ஆற்றியுள்ளனர்: எனவேதான் தமிழிலக்கியங்களுள் திருக்குறன் பற்றிய நூல்கள் எண்ணிக்கையால் மிகுந்து காணப்படுகின்றன. ஆனால் குறளுக்குரிய இலக்கியத் தொண்டுகள் யாவும் செவ்வனம் ஆற்றப்பட்டுவிட்டன என்பதற்கு இவ்வெண்ணிக்கை மிகுதி எவ்வகையிலும் உதவி செய்யாது: காரணம் குறளுக்குத் துறை தோறும் ஆற்றவேண்டிய அரும்பணிகள் வல இனியும் எஞ்சியுள்ள என்பது மட்டுமன்று: அதன் பல்வேறு துறை பற்றி வெளிவந்துள்ள நூல்களுள் பெரும்பகுதி துவக்க நிலையின் என்பதுமாகும்.

ஆகவே இந்நாலுக்குத் துவங்கித் தொடரிந்தியற்றப்பட வேண்டிய எண்ணற் பணி கள் இனியும் உண்டு: அவ்வகைப்பணிகளுள் அந்நாலுக்கு ஒரு திருத்தப்பதிப்பு (Critical Edition) வெளியிடல் ஒப்பற்ற வொன்று.

தோன்றிய காலந்தொட்டுத் தொடரிந்து போற்றப்பெற்ற வரும் இந்நீதித்திரட்டு - நெறிமுறைத் தொகுப்பு நுதலிய பொருளால் சிறந்துமேம்பட்டு யாவரும் கச்டறக் கற்றுக் கடைப்பிடித் தற்குரிய நல்ல பல அறக்கோட்பாடுகளையும், பொருளியல் விளக்கக் கூறுபாடுகளையும், அன்பக் வாழ்வியல் பண்பாடுகளையும் உடையதாக அமைந்தது. அவையிலே இதன் பீடும் பெருமையும் சிரும் சிறப்பும் நானும் வளர்ந்து குண்஠ெண் வோங்கி நின்றன: பல்வேறு உரைகளும் விளக்கங்களும் தோன்றலாயின: கற்போரின் தொகை மிகுந்தது: பல்கிப் பெருகிய ஏட்டுப்பிரதிகள் பதிப்பு மாற்றம் பெற்று எங்கும் நாவின: இராமநுசுகவிராயால் செலுக்கப்பெற்றதாக கருதப்படும் திருக்குறள் திப்பு முயற்சி இன்றளவும் தெருப்பதைபெற கிறது. இத்திருக்குற பதிப்பு முயற்சியில் ஈடுபட்டுத் தொண்டாற்றிய சரவணப் பெருமாளையர் ஆறுமுகநாவலர், மார்க்கச்சாயன் செட்டியார், வடிவேலு செட்டியார், கோபாலகிருஷ்ணமாசாரி யர், தண்டபாள் தெசிகர், பட்டுச்சராமி ஒதுவார், கி. பி. 1: ஐகந்நாதன் போன்ற பல்வேறு அறிஞரிகள் பாராட்டுதற்குரிய வர்களாவர். எனினும் இவர்கள் அரிதின் முயன்று பதிப்பித்த பதிப்புக்களில்

எதுவும் திருத்தப் பதிப்பிற்குரிய தகுதி களைப் பெற்றுத் தீகழுவில்லை என்பதைக் குறிப்பிட்டதான் வேண்டும்.

சொல்லும் பொருளும் சுலவயும் ஆழமும் உடையதாகி, நவீனதொறும் நயம்பயக்கும் நடையினை உடையதாக இந்நால் அமைந்த காரணத்தால் இதற்குப் பல்வேறு உரைகள் எழுதப்பெற்றன. அன்றியும் இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் சிற்கில் குறட்பாக்க ஞகுத் தத்தம் உரைகளில் உரைவரைந்து சென்றனர். இவ்வாறு உரைகள் மிக மிக உரையாசிரியர்கள் தம்முள்வேறுபாடுகள் பெருகத் தொடங்கின: குறஞ்சூரையாசிரியர்கள் பொருள்கோள் வகையில் தத்தமக்குள் மாறுபடுதல் இயல்பே. ஆனால் குறளின் மூலபாடத் தில் - குறளின் முறைவைப்பில் - இயல்களின் தொகையைமதியில் உரையாசிரியர்கள் மாறுபட வழிவகையில்லை. ஆயினும் பெரும்பகுதிக் குறட்பாக்களில் எழுத்தால் - சொல்லால் - தொடரால் பாடவேறுபாடுகள் மிகுந்து காணப்படுகின்றன. இவ்வாறு குறளின் மூலபாடத்தில் முறைவைப்பில் - அதிகார அமைப்பில் இயற்பாகுபாட்டில் காணப்படும் பிழைகளை ஆராய்ந்து, உரையாசிரியர்களால் குறள்பெற்ற வடிவத்தை தக்கமுறையில் எடுத்துக்காட்டி வள்ளுவர் அதற்குத் தந்த வடிவினைக் காணவிழையும் முயற்சியே திருத்தப் பதிப்பின் நோக்கமாகும். இத்தகு நோக்கும், முயற்சியும், பணியும் தமிழிலக்கிய உலகிற்குப் புதியதன்று என்பதை

சங்க மென்ஜுந் துர்க்கமல் கடலுள் அரிதின் எழுந்த பரிபாட் டமுதம் அரசாந்தை தீர்திய அளப்பகுங் காலம் கோதில் சொன்மகள் நோதகக் கிடத்தளின் பாடிய சான்றவர் பிடுநன் குளர பிளைப்பு பொருளை நகைபடு புன்சொலிற் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்

குறுங்குடன் கிடத்த ஒவ்வாப் பாடம் திருத்திய காட்சியோர் செவியுதல் வெதுபவின்¹

என்று வரும் பரிபாடல் உரைச் சிறப்புப் பாமிரப் பாடல் விளக்கும். எனினும் இத்துறை நம்நாட்டில் நனிசிற்குது வளர்ந்து நிலைபெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கவழியில்லை,

திருத்தப்பதிப்பு என்றால் என்ன என்ற வினாவிற்கு இருவகையில் விடை தந்தாலன்றி அதன் முழுப் பொருள் மையினையும் உணர்தல் இயலாது. ஆகவே எது திருத்தப் பதிப்பு அன்று என்று எதிர்மறைவகையானும் எது திருத்தப் பதிப்பு என்று உடன்பாட்டு வகையானும் விளக்குதல் இன்றியமையாததாகி றது: மக்கள் பதிப்பு, நூலைப்பதிப்பு, மலிவுப்பதிப்பு, பரிசுப்பதிப்பு ஆராய்ச்சிப் பதிப்பு என்பன போல திருத்தப்பதிப்பு என்பது ஐந்தோடு ஆரூக்கக் கருதக்கூடிய ஒன்றங்கு காரணம் விற்பனையை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பெறும் முன்னைய வற்றினின்றும் அறிவியலை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பெறும் திருத்தப் பதிப்பு வேறுபட்டது என்பதேயாகும்.

யேதநாயகம் பிள்ளையின் சுகுணசுந்தரி சரித்திரத்தைத் திருத்தமுறையில் வெளியிட்ட கழகத்தார் அந்நாலின் பதிப்பு குரையில் “படியபவர்கட்டு எளிதில் பொருள் விளங்காமல் எழுதப் பெற்றிருந்த அகத்தியம் அதிவிருஷ்டி... பிரசக்தி முதலிய எண்ணற்ற படசொற்கள் இப்பதிப்பில் முற்றும் நீக்கப்பெற்று அவைகட்டு ஏற்ற தூயதமிழ்ச் சொற்கள் அமைக்கப்பெற்றுள்ளன: இவ்வாறு காலப்போக்கிற்கு ஏற்றவாறு சீர்திருத்தம் செய்து உரைநடை நூல்களை வெளியிடாமல் போனால் நூல்கள் அடியோடு அழிந்து சூழிந்துபோகும்: இந்திருத்தமுறை ஆசிரியருக்குப் புழைத்தருமேயன்றித் தீமைசெய்ய தாங்காது” என்று குறிப்பிட்டுப் பெருமைப்படுகிறார்கள்; ஆனால் இங்குபேசப்படும் திருத்தப் பதிப்பு முறையஞ்சூ திருக்குறஞ்சுக்குச் செய்யவேண்டுவது.

இனி மாணவருக்கும் புலவருக்கும் பயனுறுவதையே கருத்திற்கொண்டு தொகூப்பியத்திற்குரிய உரைகள் எல்லாவற்றையும் வெளியிடும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்குமகத்தார் பல்வேறு திருத்தங்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சான்றாக..... “உரைப்புத்தகத்தை ஆய்ந்து திருத்தவேண்டுவன திருத்தி ..கள்ளகலரும் வணப்புடைய கட்டுள்ள விளக்கமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது”¹⁷ என்ற பதிப்புக்கரையைக் காட்டலாம். இவ்வாறு ஆராய்ச்சிமுனினுரையும், விளக்கவரைகளும், அடிக்குறிப்பும், பாடபேதங்களும் உடையவாய் திருந்திய பதிப்புக்களாகக் கழகவழி வந்துள்ள தொல்காப்பியவரை களில் காணப்படும் பிழைகள் எண்ணில்லாதனா. இவற்றிற்கு ஒருசில எடுத்துக் காட்டுகள் தருதல் உண்மையை வெளிப்படுத்தும்;

கல்வாடர் இயற்றிய சொல்லத்திகார உரையைக் கிடைத்தவரை அதாவது இடையீல் 10 வது நூற்பா முடியவெளி விட்டகழகம் அதன் பதிப்புரையில் “கல்வாடர் உண்மை உரியியலுக்கு மட்டும் இல்லை”¹⁸ என்று கூறுகிறது. என்னே முரண் பாடு!

இனி நச்சினோக்கினியர் பொருளத்தாங்குமிருந்து கண்ணால் நூற்பா; 12) மகற்குறிக்கன் அவட்பெற்று மனிந்ததற்கு

“நன்றா குவகி கஷ்டந்து தீவ்வேங்கும் மாண்பதை கண்ணாலும் என்று” [முறை 1114]

என்ற பாடலை மேற்கோள் செய்திருக்கிறார். என்று “பகற்குறிக்கன்” என்பதற்குப் பதிலாக “இருங்க குறிக்கன்” என்று திருத்திப் பதிப்பித்துவிட்டு அதன் அடிக்குறிப்பில் “இது பகற்குறிக்கன் என்னும் முன் அங்குப் பிரதிபிற கண்டபாடம் என்னடக்கு ஒன்வாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இத்திருத்தம் பிழையுடையது என்பதை உரையை ஆன்றிப்படிப்பாரும். இக்குறிப்பா இந்நூற்பா

வுக்கே - தலைவினையப் பகற் குறிக்கனபெற்று மனிதல் என்பதையே விளக்க இளம்பூரணராலும் எடுத்தானப் பெற்றுள்ளதனைத் தெரிந்தவரும் கருவர்.

இதுபோலவே பிழையான திருத்தம் ஒன்றினை பொருளத்திகாரம் கற்பியல் நூற்பாவிலும் (17) செய்துள்ளனர். இந்நூற்பாவின்கள் ‘யாத்தை’ என்ற பாடத்தைப் ‘யாத்தையை’ எனத் திருத்திப் பதிப்பித்துவிட்டு அதன் அடிக்குறிப்பில் “முன் அக்கப்பிரதியில் உள்ள பரததை என்னும் பாடம் புற்றதொழுக்கத்தை உணர்த்தாவையின் பரததையை என்பதே கண்டகு இயைவதாமென்க”¹⁹ என்று குறித்துள்ளார்கள். ஆனால் பரததை என்ற சொல் பரததையைக் குறித்து வருவதனை “தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரததையும் [தொல்களவியல்: 20] என்பதும், “யாத்தைவாயில் நால்வர்க்கும் உரித்தே” [தொல். பொருளியல் 30] என்பதும். இந்நூற்பாக்களில் நச்சினோக்கினியர் பரததை - அயன்மை என்னும், பரததை வாயில் என்று குதிரைத் தேர்போல் நின்றது என்று முறையே உரை கறியிருப்பதும் வலியுறுத்தும்; மேலும் கலித்தொகை உரையுள் [பாடல்: 125] இந்நூற்பாவினையே நச்சினோக்கினியர் மேற்கோள் காட்டியுள்ளார் ஆனாலும் “இது பரததை மறுத்தல் வேண்டியும்” என்னும் சூத்திரத்தார் கூகோளின்டத்துக்கும் பொதுவாகப் பொருள் காற்றும் பெறும்”²⁰ என்று குறிப்பிட்டுள்ளார். கண்டும் நச்சினோக்கினியர் கொண்ட பாடம் ‘பரததை’ என்பதால் கழக வெளியீட்டில் செய்யப்பட்ட திருத்தம் தவறுடையது என்பது எளிதிற் புலப்படும்; எனவே இவைபோன்ற திருத்தங்களை உடைய பதிப்பு அன்று இங்குத்திருத்தப் பதிப்பு என்று குறிப்பிடப்படுவது;

திருத்தப்பதிப்புமறைக் கோட்பாடுகள் அலிவியல் அடிப்படையில் அன்மைக் காலத்தேதான் வளர்ந்துள்ளது

ஆனால் மேல்நாடுகளில் இத்துறை நன்கு பேணப்பட்டுப் பதிப்புக்களை (Textual Criticism) என்ற பெயரில் தனி அறிவியல் துறையாக வளர்ந்து வேருள்ளிடுள்ளது. பதிப்புக்களை என்பது நூல்களின் மூலநிர்ணயம் பற்றிய மனித ஆய்வுணர்வாற்றலின் திறமையும் முறைமையும் கொண்ட ஆய்வினைக் குறிக்கும். இக்களையின் நோக்கு இயன்றவரை ஒரு நூலின் மூலநிலை வடிவத்தைக் காணல் என்பதாகும்; இப்பதிப்புக்களைப் பயிற்சியும், இலக்கிய இலக்கணப் புலமையும் உடைய ஒருகிலர் ஒருங்கிருந்து பந்தார்க்கர் கிழைக்கலைக்கழகத்தின் மகாபாரதப் பதிப்பு முயற்சி⁸ ஷேக்ஸ்பீயர் நாடங்களின் பதிப்பு முயற்சி ஆயியவற்றில் ஈடுபட்டு உழைத்த அறிஞர்களாப்போலப் பொறுப்புணர் வோடு முனைந்து செயலாற்றி ஒரு நூலுக்கு வெளியிடும் பதிப்பே இங்குத்திருத்தப் பதிப்பு என்று குறிக்கப்படுகிறது. இத்தகைய பதிப்பு ஒரு நூலின் பாடங்களில் கானும் ஐயங்களைப் போக்கிப் பொருள் தெளிவினை நல்கும்; கற்போரே பாடத்தை ஊகித்து உறுதிசெய்து பதிப்பித்தபாடத் துடன் ஒப்புநோக்கித் தெளியும் வகையில் அணைத்துப் பிரதிகளிலும் கானும் பாடங்களையும் பிழையற - வகையுறத் தந்துதவும்; திருத்தப்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட பிரதிச்சான்றுகள் துணைச்சான்றுகள் ஆயியவற்றின் விளக்கம். பாடவேறுபாடுகளின் தொகுப்பு, மேற்கோள் விளக்கம் என்றின்ன இனைய அணைத்தும் கூடிய பிற்சேர்க்கை உடைய நாக இருக்கும். இவ்வகையில் அமைந்த ஒரு திருத்தப் பதிப்பு திருக்குறளுக்கு இன்றுவரை வெளியிடப்படவில்லை என்பதனையும் இதுபோன்ற பதிப்பு திருக்குறளைனாலும் தெய்வத் திருக்கோயிலுக்குக் காலந்தாழ்த்தாது ஆற்றவேண்டிய தொரு புதுப்பித்தற்பணி (Renovation) என்பதனையும் இனியும் வளியுறுத்தத் தேவையில்லையல்லவா?

திருத்தப் பதிப்புப் பணிக்குப் புறக்கணிக்க வியலாத சில ஆதார ஏற்பாடுகள் உண்டு: அவை செம்மையாக ஆற்றப்படாவிட்டால் இப்பணி உரிய பயனை நல்காது. முதற்கண் திருத்தப் பதிப்பிற்குரிய நூலின் பிரதிகள் தொகுக்கப்படவேண்டும். இதன்கண் ஓலைச்சுவடிகள் கடிதப்பிரதிகள் - அச்சுப் பதிப்புக்கள் ஆகிய அணைத்தும் இடம்பெறவேண்டும், இப்பணிக்குச் சுவடிகளின் விளக்கம்⁹ தமிழ்நூல் வியர அட்டவணை¹⁰ போன்ற நூல்கள் நல்ல துணை செய்யும்; பெரிய நூல்நிலையங்களோடு தமிழகத்தின் உட்பகுதிகள், திருவிதாங்கூர், இலங்கை போன்ற புறநிலைப் பகுதிகள், புலவரி பரம்பரையினரின் இல்லங்கள் ஆகிய இடங்களிலெல்லாம் ஏடுதேடப் பெறவில்லை வேண்டும். கிடைத்த ஏடுகளைப் பயன்படும் வகையில் தொகுத்தல் அவசியம்: திருக்குறளைப் பொறுத்தவரை நூற்பிரதிகள், உரைப்பிரதிகள் என்று பாகுபடுத்தி அவற்றின் காலம்-அவற்றைப்பிரதி செய்தவர்-செய்வித்தவர்-அவற்றின் எழுத்து முறை அமைப்பு - அவைகிடைத்த பிரதேசம் என்ற குறிப்புக்களைக்கொண்டு பல்வேறு உட்பிரிவுகளை அமைத்தல் நலம் பயக்கும். இம்முறையில் பிரதிச்சான்றுகளைத் தொகுத்தபின்னர் துணைச்சான்றுகளைத் தொகுக்கவேண்டும்.

திருக்குறளுக்குத் துணைச்சான்றுகள் கணிசமான அளவு உண்டு. குறட்பாக்களை மணிமேகள் காலம் தொடங்கி இன்றைவும் பல்வேறு ஆசிரியர்கள் தத்தம் நூல்களில் - உரைகளில் எடுத்தாண்டுள்ளனர்; தமிழ் நூல்களுள் குறள்போல மிகுதியாக எடுத்தாளப்பட்ட வெளேருநால் உண்டோ என ஐயப்படவேண்டியுள்ளது. காட்டாக திருக்குறளின் முதற்பாடல் சங்கஇலக்கியம், பதினெண்கிழந்துகளைக்கு, ஒரு மீட்பெருங்காப்பியங்கள் போன்ற இலக்கிய உரைகளிலும் தொல்காப்பியம் போன்ற இலக்கண உரைகளிலும் எங்கெங்கு எடுத்தாளப்பட்டுள்ளது

என்பதைக் கீழ்வரும் பட்டியல்கொண்டு அறியலாம்.

ஆசிரியர் பெயர்	நூலினபெயர்	நூற்பா
(?)	யாப்பாகுங்கலவுரை	37,57
குணசாகர்	யா. காரிகையுரை	25,41
பெருந்தேவனுர்	வீரஸோழியுரை	111,114
பேராகிசியர்	பொருள்திகாரவுரை	307
(?)	தண்டியல்காரவுரை	98
சேனுவரையர்	சொல்லதிகாரவுரை	440
நஷ்டினார்க்கினியர்	ஏழுத்ததிகாரவுரை	8,46
"	சொல்லதிகாரவுரை	440
"	செய்யுளியலுரை	32,74
இரத்தினகங்கிராயர்	மாறனால்காரவுரை	95
வைத்தியநாத	இலக்கண	
தேசிகர்	விளக்கவுரை	8,129,350
		640,690,728,730,748
சுப்ரமணிய	பிரயோக	
தீட்சிதர்	விலேகவுரை	30
சுவாமிநாததேசிகர்	இலக்கணக்	
	கொத்துரை	7,98
சங்கரநமச்சிவாயர்	நன்னூலுரை	365
வீரமாழுஷிவர்	தொன்னால்	
	விளக்கவுரை	99,128,215,285
திருப்பாற்கடல்	முத்து	
நூதன்	வீரியாவுரை	
		165,911,1142,1189,1262

இவையல்லாமல் திருக்குற்றை பதித்து எழுந்த நூல்களாகிய சிவசிவ வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, திரும்புல்லாணிமாலை, இரங்கேசவெண்பா, திருத்தொண்டர்வெண்பா, வட்டயலைவெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, வள்ளுவர் நேரிசை திருக்குற்ற குமரேசவெண்பா போன்ற நூல்களிலும் இம்முதற் குறஞ் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒருக்குறஞ் இத்துணை இடங்களில் மேற்கொள்ளக்கூடாது கொள்ளப்பட்டிருந்தால் ஏனைய குறட்பாக்களின் மேற்கோள் பயிற்சி எவ்வாறிருக்கும்? எனவே இத்தகு துணைச்சான்றுகளைப்பயன்கொள்ள திருக்குறஞ் மேற்கோள் விளக்க அடைவு ஒன்றை முயன்று தொகுத்தல் வேண்டும் மேலும் திருக்குறஞ் குறஞ் மூதறபதிப்பே மொழிபெயர்ப் போடுதான் வெளியிடப்பட்டது என்று கருதப்படுதலான் திருக்குற்றஞ்சுக்கு கிடைக்கும் பழைய மொழிபெயர்ப்புக்கள் யாவும் தொகுக்கப்படவேண்டும்:

இவ்வாறு பிரதிச்சான்றுகள், துணைச்சான்றுகள் யாவும் தொகுத்தபின்னர் திருக்குறவில் எவ்வெப்பகுதிகள் தெளிவுடையன, எவ்வெப்பகுதிகள் ஜயப்பாட்டிற்குரியன் எவ்வெப்பகுதிகள் பிழைப்பட்டுள்ளன, என்பதற்கை நன்கு கவனிக்கவேண்டும்; பிழைப்பட்ட பகுதிகளே திருத்தப்பதிப்புப் பணியில் முதலிடம் பெறுமாகவின் பிழைகள் பற்றிய ஆய்வுக்கு பிழைகளின் காரணங்களை அறிந்து கொள்ளல் நலம்பயக்கும். பிழைகளின் காரணங்களைத் தருக்கவியல் அடிப்படையில் புரிந்துகொண்டால் அவற்றைச் செம்மையறவும் பிறர் ஒப்பும்வகையிலும் களையவியலும் எனவே பிழைகள் நிகழ்தற்குரிய சிலகாரணங்களைக் குறிப்பிடுதல் தேவையாகிறது;

எழுத்துமுறை வழக்கிற்குப் பின்னர் நூல்கள் பொதுவாகப் பண்ணோலைகளில் எழுதப்பட்டன என்பது தெளிவு. ஆனால் இதற்குமுன்னர் நூல்கள் வாய்மொழி வழியாகப் பரம்பரை பரம்பரையாக வழங்கியிருக்கக்கூடும். இவ்வாய்மொழிப் பரப்பீடு (Oral Transmission) எழுத்து முறை வழக்கிற்குப் பின்னர்கூடப் பயிற்சியில் இருந்திருக்க வாய்ப்புண்டு. இறையனர் களவியலில் உரை நடந்தவரலாறு கூறும் பகுதி¹¹ இக்கருத்துக்கு அரண்செய்யுமென்னாம். இவ்வாய்மொழிப் பரப்பீடு மனித நினைவாற்றலை ஆதாரமாகக் கொண்டது. குறையுடைமலித னினை நினைவாற்றலின் சோர்வு பிழைகளின் பிறப்பிடமாக அமையும். ஆகவே வாய்மொழிப் பரப்பீடு பொதுவாக ஒரு சில பிழைகளைத் தோற்றுவிக்கக்கூடும்;

நூலாசிரியர், தாமே எழுதிய அல்லது தாமே ஒப்புநோக்கித் திருத்தம் செய்து வழங்கிய ஏட்டினை மூலக்கையேடு (Autography) என்பது¹² மூலக்கையேட்டினைப் பார்த்து எழுதப்பட்ட ஏனைய ஏடுகள் அனைத்தும் அதன் பிரதிகள் ஆகும். ஒரு நூலிற்குக் காணப்படும் பிரதிகள் யாவும் மூலக்கையேட்டினைப் பார்த்தே எழுதப்பட்டிருக்கும் என்று நம்புவது இயல்புக்கு ஒவ்வாது; அவை மூலக்கையேட்டின்று பிரதி செய்யப் பெற்ற வேலெறுகு பிரதியினைப் பார்த்தோ அல்லது அதன் பிரதியின் பிரதியின்..... பிரதியினைப் பார்த்தோ எழுதப்பெற்றி ருக்கலாம். நூலின் பெருமை வளரவளர பிரதிகளின் தேவை மிகும்; தேவை வளரவளர பிரதிகளின் என்னிக்கை கூடும்; என்னிக்கை மிக மிக மூலக்கையேட்டின் தொடர்பு குறையும்; மூலக்கையேட்டின் தொடர்பு குறையும் பிழைகள் மலியும்; இவ்வாறு யின் மூலக்கையேடு காலப்பழகமையால் போற்றுவாரின்றி மறைந்து விட்டால் பிழைகளுக்கு எல்லையிராவல்லவா?

பிரதிப் பணியில் எழுத்தர் (Scribe) படிப்போர் (Reader) ஒப்புநோக்கி (Reviser) என்று மூவர் இடம் பெறக்கூடும். இப்பிரதிப் பணியாளர்க்கு நேர்மை, சோர்வின்மை, கூரிய அறிவு போன்ற பொதுப் பண்புகளும் எழுத்தில்-உச்சாபில் தெளிவு, எழுத்து முறைப்பயிற் போன்ற சிறப்புப் பண்புகளும் இருத்தவேண்டும். மிகு தேவைக்காட்டப்பட்ட திருக்குறைனைப் போன்ற ஒரு நூலின் அனைத்துப் பிரதிகளும் மேற்கூறிய பண்பியல்புகளையடைய மூவர் சேர்ந்தே பிரதி செய்திருக்கக்கூடும் என்பது ஒவ்வாது. மூவர்கள் அல்லது ஒருவர்கூட பிரதி செய்திருக்கலாம்; தாழிக்குறைவுடையாளரும் இப்பணியில் ஈடுபட்டிருக்கலாம். எனவே இக்காரணங்களால் பிழைகள் நிகழுமென்றாம்; இக்

கூற்றினை வலியுறுத்தத் தக்கதொரு சாக்நினைப் பொருளதிகாரவுரை¹³ தருகிறது; இளம்பூரணர் “எஞ்சியோர்க்கும் எஞ்சதல் இலவே” என்னும் நூற்பாவில் தலைகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழகமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும் என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏடு பெயர்த்தெழுதும் பணியாளர்களால் சில பிழைகள் ஏற்பட்டிருக்கக்கூடுமா?

ஒரு நூலின் செய்யுட்களைப் பிற ஆசிரியர்கள் எடுத்தாள்வது மரபு. இவ்வகை மேற்கோட்டபகுதிகள் யாவும் பிழையின்றியே எடுத்தாளப்பட்டிருக்கும் என்றால் மெய்ம்மை வாதத்திற்கு ஒத்துவராது; பிழைப்படவும் எடுத்தாளக்கூடும். இதற்குப் பொருத்தமான எடுத்துக் காட்டினை இலக்கண விளக்கம்¹⁴ தருகிறது. இந்நூலாசிரியர் தம் உரையில்:

‘இளதாக முனிமரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து’ என்ற குறை (879) குற்றிடங்களில் (நூற்பா 170, 246, 350) மேற்கோள் காட்டுகிறார். இவற்றுள் முதல் நூற்பாவில் (170) களையுநர் என்ற சொல்லுக்குக்கணக்குநர் என்ற பாடவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவ்வேறுபாடு மூலத்தில் உள்ள தாயின் தவறை மேற்கோளினால் ஏற்பட்டதாகும். எனவே ஒரு நூலின் மேற்கோள் பயிற்சி சில பிழைகளைத் தொற்றுவிக்கலாம்; இது போனவே மேற்கான செய்யப்பட்ட நூலுக்குப் பல பிரதிகள் கானுமாயின் பிழை நிகழ வாய்ப்புண்டு. இச்செய்திக்கு யாப்பருங்கலக்காரிகை¹⁵ ஒரு குறிப்பினைத் தந்து தவுகிறது. காரிகை உரையில் மூன்றிடங்களில் (நூற்பா 9, 21, 25)

பாலொடு தென்கலந் தற்றே பணி மொழி வாலெயி றாதிய நீர் என்ற குற்பா (1121) மேற்கோள் காட்டப்பட்டுள்

எது. ஆனால் ஒரு பிரதியில் ஒன்பதாவது காரிகையுரையில் காணும் குறட்பாவுக்கு நான்காம் சிராகிய பளிமொழி என்ற தொடருக்குப் பளிமொழி என்னிடேருக்குப் பாடபேதம் காணப்படுவதாகக் குறிக்கப் பட்டுள்ளது. எனவே இவ்வகையிலும் கிட பிழைகள் நேர வழிவகையுண்டு.

இவையன்றிப் பிரதிகளின் ஓரத்தில் அல்லது வரிகளின் இடையில் பிறரால் விளக்கத்திற்காகக் குறிக்கப்பட்ட செய்தி களையும் மூல நூலினைச் சார்ந்தவை எனத் தவறாகக் கருதப்படும் பொழுதும் பிழைகள் உட்புக ஏதுவாகும். இம்மாதிரிப் பிழைகளைப் பொதுவாகத் தற் செயற்பண்டுப் பிழைகள் (Accidental mistakes) எனலாம். இவையன்றி வேரெருகு வகைப் பிழைகள் உண்டு. அவை சில காரணங்களை அடிப்படையாகப்போன்று திட்டமிட்டு நிகழ்த்தப்பெறுவனவாகும்: அவற்றைக் குறிக்கோட்ட பிழைகள் (Deliberate mistakes) என்று குறிக்கலாம்: முதல் வகையைச் சிட இவ்வகைப் பிழைகளே நன்கு ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டியவை. காரணம் இவை புத்தி பூரிவமாகச் செய்யப்படுவன. இவ்வகைக் குச் சில எடுத்துக்காட்டுக்கள் தருதல் அவற்றின் தீமையை அறிவுறுத்தும்.

சிலர் ஒரு நூலைக் கற்கும்போது தமிழையும் நூலாசிரியரைப்போல நினைத்துக் கொள்வதுண்டு. இத்தகையோர் செய்யுளில் காணும் சொல்லமைதி—பொருட் செறிவு - ஒசை நயம் - யாப்பி லக்கண வரம்பு - மரபு நிலை ஆகியவற்றைச் சீர் செய்வதாக எண்ணிக்கொண்டு திருத்தம் செய்தல் உண்டு: தொடர் நிலைக் கையுளாயின் விளக்கம் செய்வதாக எண்ணிப் பல பாடல்களைத் தாமே இயற்றிச் சேர்த்துவிடுதலுண்டு. இக் கையிலிக்குப் புலவருலகம் நன்கறிந்த ‘வெள்ளிப்பாட்ஸ்கள்’ நிகழ்ச்சி ஒன்றே போதுமானது. இவை வரையறையின்றியும் செருப்படும் என்பதைச் ‘உத்தரா

காண்ட வரலாறு’ ‘நஸ்லாப்பிள்ளை பரத வரலாறு’ போன்றன தெளிவாகிக்கும்.

எடு பெயர்த்து எழுதுவோர் அல்லது பதிப்பாளர் சுவடி எழுத்து முறை களில் போதிய பயிற்சி இல்லாதவராக இருந்தால் பிரதி எழுத்து முறையில் ஜயம் ஏற்படும்போது தீர் ஆராயாது எதனையேனும் இட்டு நிரப்பி விணை முடித் தலைவோ அல்லது பிறழ உணர்தலி அலோ பிழைகள் ஏற்படலாம்.¹⁶ இதனை விளக்குதற்கு ஏற்றதோர் எடுத்துக் காட்டு கவித்தொகையில்¹⁷ காணலாம்: கவித்தொகை ‘இனமயவில் வாங்கிய சர்வஞ்சனா அந்தனான்’ என்ற (38வது) பாடவின் உரையில் நச்சினார்க்கினியர் இப்பாடவில் வந்த உள்ளுறையுவமத்தை தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்துக் காட்டி விளக்கினிட்டு ‘நன்றே என்னும் குறுந்தொகையும் அது’ என்று குறிப்பிட்டுள்ளார்கு இந்நாலைப் பதிப்பித்தவர்கள் இம்முதலுள்ள பாடல் குறுந்தொகையில் காணப்படவில்லை என்ற அடிக்குறிப் பைத் தருவதோடு அமைந்துவிட்டனர்: இது சரியான குறிப்பே. நன்றே என்று தொடங்கும் பாடல் குறுந்தொகையில் இவ்வாதது மட்டுமன்றி சங்க இலக்கியங்களுள் ஐங்கு ரு நாறு தனி ரெண்ய நூல்களிலும் காணப்படவில்லை. ஐங்குறு நாற் றி ல் காணப்படும் பஸ்னிரண்டு பாடல்களும்¹⁸ இங்கு நச்சினார்க்கினியர் விளக்க எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொருந்தி வராமையைக் கருதினால் ‘நன்றே’ என்ற சொல்லில் ஐயந்தோன்றலாம்: எழுத்தின் இயைபு முறையைக் கருத்தில் கொண்டு நன்றே என்பதைச் சூன்றே என்பதனேடு இயைத்து பார்த்தால் செய்தி புலனுகும். ‘ஒன்றே’ என்று தொடங்கும் பாடல் சங்க இவக்கியத்தில் ஒரே ஒரு பாடல் - அதுவும் குறுந்தொகையில் (208வது பாடலாக) காணப்படுகிறது: இதனை மேலும் ஆராய்ந்தால் இப்பாடலை நச்சினார்க்கினி

யர் தமது பொருள்திகார உரையில்¹⁸ (நூற்பா. 47) மேற்கோள் காட்டியிருப்பது தெரியவரும். அன்றியும் இங் மேற்கோளின் விளக்கத்திற்குரிய பொருள் கவிததொகையுரையில் குறிப் பிட்ட பொருளோடு இயைந்து காணப்படுதல் மேற்கண்ட ஐயத்தை உறுதிப்படுத்தி உண்மையைப் புலப்படுத்துகிறது. எனவே இங்கு அவர் குறிப்பிட்ட பாடல் ஒன்றே என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் என்பதும் கவிததொகையுரையில் எந்திலையிலோ பிழை ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தியும் விளங்கும்.

இனி உரையாசிரியர்கள் சில திருத்தங்களைச் செய்துவிடுதலும் உண்டு. இதற்கு நல்ல உதாரணங்கள் சிலவற்றைக் குறிப்பிடவேண்டும்: புறநாளுற்றின்¹⁹ 266வது பாடவிளக்கன் ‘நந்தின் சரிமுக வேற்றற நாளை வளையொடு பகன் மணம் புகூலம்’ என்ற தொடருக்கு நயந் தோன்றப் பொருளொழுதியதோடு அமையாது “நாளைந் தவளையொடு பகன்மணம் புகூலம்” என்று பாடமோதி நந்தினேற்றற நாளைந்தவளையுடனே தத்தம் இனத்தோடு மணம் புகூலம் என்றுபரப்பினும் அமையும் என்று விசேஷவரையில் குறித்துள்ளார். சங்கு அவற்றின் சாதியறியா மயக்க முயக்கத்திற்குக் காரணம் செருக்கு என்று மூலபாடத்திற்கு ஏற்ற உரையை முதற்கண் எழுதிய உரையாசிரியர் மீண்டும் இனமாற்றப் புனர்ச்சியை ஏற்றுக் கொள்ளா உள்ளத்தினுடைய எளிதில் ஒரு திருத்தத்தை வழங்கிச் சென்றுள்ளார்கள்.

இதுபோன்றே சொல்லத்திகார உரையாசிரியர் தெய்வச் சிலையார் பொருளியைப் பார்ணமாக எச்சவியல் நூற்பாக்கள் மூன்றினை விளையியலின் இறுதியில் வைத்துப் பொருளொழுதியுள்ளார். தாம் செய்த திருத்தத்திற்கு ஆக்கந் தேடி ‘இவை முன்று சூத்திரமும் ஈண்டைத் தொப்புபட்டுக் கீட்டந் திடனை, உரை எழுதுவோர் பிரிந்தில் வினை என்னும் சூத்திரத்

ஞப் சொல்லப்பட்ட பெயரெச்சம் என்பவற்றை ஈண்டு ஒதப்பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி ஆண்டுச் சேரவைத் தார் என்பாரும் உளர்²⁰ என்று விளக்க வரை தருகிறார்.

இன்னும் சுவாமிநாத தேசிகர் தம் இலக்கணக் கொத்தின் உரையில் “சிவிகை பொறுத்தான், வறியவன் இரந்தான், தானுமதனை வழங்காணபயன் றவ்வான்-இவை வருமொழி நோக்காமலே தனக் குரிய ஒருமைப் பாலை விட்டுப் பணமைப் பாலையே விளக்குதலால் உயர்தினைச் சாதி யொருமையாயிற்று; இவ்விதியை மறந்து சிவிகை பொறுத்தார் எனக் குறினாத் திருத்தினரும் உளர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே பாதிரியார் ஒருவர்

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்ற குறட்பாவில் (114) எதுகைக்காக தக்கார் என்பதற்கேற்ப பொருள் இயைபோடு ‘மக்களால்’ என்று திருத்திய செய்தியைத் தியாகராச செட்டியார் வரலாறு²¹ சுட்டுகிறது. ஆனால் இப்பாடல் இன எதுகையினை விளக்க யாப்பருங்கல்விருத்தி, காரிகை, வீரசோழியம், தொல்ளாப்பியம் திதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களின் உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது என்ற செய்தியினை அந்தப் பாதிரியார் அறிந்திருக்க நியாயமில்லைத்தானே! அனைத்திற்கும் மேலாகத் திருக்குறள் முழுமையும் தம் போக்குப்படித் திருத்திப் பதிப்பித்த சகாத்தியர் (ஸகாட்)²² கதை தெரிந்த ஒன்றே। இவை போன்ற முயற்சிகளுக்கு இலக்காகிச் சீரழிவதற்காக வள்ளுவர் தம் எண்ண அலைகளைப் பண்யோலைகளில் இதயத்தில் தீட்டிய எழுத்தாணிகொண்டு வடித்துச் சென்றிருப்பார்?

ஆகவே திருத்தப்பதிப்பிற் குரிய நூலின்கண் நிகழ்ந்துள்ள பிழைப்பகுதி களையும் அற்றிற்குரிய காரணங்களையும் தகிகமுறையில் ஆராய்ந்தபின்னர் ஏடுகளை வகைசெய்யவேண்டும். திருத்தப்பதிப்பிற் குரிய நூலின் மூலக்கையேட்டினைப் பெறுதலே பதிப்பாசிரியரின் முதல்நோக்கமாதலின் பிரதிச்சான்றுகளே முதலில் ஆராயப்படவேண்டும். மூலக்கையேடு கிடைத்தால் திருத்தப்பதிப்புக்கு வேறு சான்றுகளே தேவையிராவல்லவா? எனவே மூலக்கையேடு குறிப்பிட்ட நூலுக்கு உண்டு அல்லது இல்லை என்ற முடிவு உறுதியாகச் செய்யப்படவேண்டும். ஆனால் மூலக்கையேடு கிடைக்காத போதுதான் பணியிரும். இத்தகு குழ் நிலைசளில் பிரதிகளைத் தொடர்புற அமைத்துநுனிகினோக்கி மரபுவழி நிறுவி நம்பகமான ஒரு நல்ல ஏட்டினை (Norm) தெரிவு செய்தலன்றி வேறுவழியிலை; இம்முறையில் தெரிவுசெய்த ஏட்டினை ஆதார ஏடாக்கக்கொண்டு பதிப்புப் பணியைத் தொடங்கவேண்டும்.

| திருத்தப்பதிப்புப் பணியில் பாட வேறுபாடுகள் நன்கு ஆராயப்படல் தேவை. இவற்றை நல்லவகையில் இனம் பிரித்து தொகுத்துக்கொள்ள பிரதிகள் உற்றமுறையில் ஒப்பு நோக்கப்படவேண்டும் எனவே ஆதார ஏட்டினை அடிப்படையாகவைத்துத் தமிழ் இலக்கிய இலக்கணக் கோட்பாடுகளில் தெளிவும் வரிவடிவ ஆராய்ச்சியில் பயிற்சியும் உடையவர்களைக்கொண்டு ஒப்புநோக்கற் பணி ஆற்றப்படல் நலம் பயச்சும். இவ் வகையில் ஒப்புநோக்கி பாடவேறுபாடுகள் - இடைச்செருகல்கள் - விடுப்புக்கள் பால்இயல் அதிகார மாற்றங்கள் - விளக்கக் கூக் குறிப்புக்களால் நிகழ்ந்த சேர்க்கைகள் ஆசிய அணைத்தும் பிரதிகள் வாரியாகத் தொகுக்கவேண்டும். இவ்வகை வேறு பாடுகள் அணைத்தையும் சந்திவகைவேறு பாடுகள் (Sandhi Variations), சேர்க்கை வகைவேறுபாடுகள் (Additional Variations),

விடுப்பு வகை வேறுபாடுகள் (Omissional Variations), மாற்றிடுவகை வேறுபாடுகள் (Substitutional Variations), என்று வகைமை செய்துவிடவியலும் இவ்வேறுபாடுகளின் தொகுப்பும் வகை மையும் ஏடுகளுக்குள் காணும் ஒற்றுமை யுறவினை உணர சில குறிப்புக்களை நல்கக்கூடும். இவற்றைக் கொண்டு ஏடுகளுக்குள் அசல் - நகல் - அசலின் நகல் - நகலின் நகல் - நகலின் நகலின்..... நகல் - என்ற மரபுவழிச் செய்தி யினை ஓரளவு அறுதிடலாம் இவ்வகை ஏட்டுத் தொடர்பு மூலக்கையேட்டோடு மிகவும் நெருங்கிய - பழைய பாடத்தைக் காட்டவதும்; நகல் ஏடுகளின் பாடப் போலித்தன்மையினைப் புலப்படுத்தவும் உதவும். அல்லாமலும் முன்பு தெரிவு செய்த நல்ல ஏட்டின் (Norm) தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ளவும் இவ்வேறு பாடுகளின் தொகையும் வகையும் மெத்தப் பயன்படும்.

ஏடுகளைத் தேடித் தொகுத்துவகைப் படுத்தி அவற்றின் அசல் - நகல் தன்மையினை ஆராய்ந்து நிறுவிபாட வேறுபாடுகளைத் தொகுத்து முறை செய்த பின்னர் திருத்தப்பதிப்புப் பணியில் எஞ்சுவது பாட அறுதியீடு செய்து உண்மைப் பாடம் காணலாகும்; இதுவே உயிர் நிலைப்பணியுமாகும். பாட அறுதியீட்டில் ஆசிரியன் சொல்லிய பாடத்தைக்காண வேண்டும் என்ற ஆர்வந்தவிர ஏணை எவ்வையும் இடம்பெறக்கூடாது. குறிப்பாக ஆசிரியன் சொல்லவேண்டிய பாடத்தை நிறுவிக்காட்ட முயலக் கூடாது. பின்னதன் கேட்டினையுணரப் பாதிரியார் பணியை மாதிரியாகவும் சுகாத்தியர் செய்கையினைச் சோதனையாகவும் கருதிக்கொள்ள வேண்டும். எனவே உண்மைப் பாடங்காணற்கு எழுத்தர் களின் உளப்பாங்கு - எழுத்து முறையைப்பு ஆசிரியன் நடையமைதி - செய்யுள் அமைப்பு இன்னேசையியை

பொருள் தொடர்பு ஆகிய அனைத்தும் நன்கு சீர்தாக்கி ஆராயப்படல் வேண்டும் இவை ஒவ்வொன்றும் தனித்தனியே கருதப்படாது, ஒன்றிற்கு ஒன்று துணைச்சான்றுக்வோ (Subsidiary Evidence) அன்றி உறுதிப்பாட்டுச் சான்றுக்வோ (Confirmative Evidence) அமையும் வகையில் பிரதிகளின் ஆதாரத்தோடு இனைத்தாலன்றி எந்தப்பாடமும் திருத்தப்படக்கூடாது. அனைத்தியைபுகளும் காணப்படி னும் திருத்தத்திற்கு உத்தேச பாடமாகத் தெரிவிசெய்த பாடம் வடிவ அமைப்பில் பிரதிகளில் காணப்படும் பாடவேறு பாடுகளுக்கு மூல உருவமாக இருக்கலாம் என்ற தெளிவினைத் தரக்கூடியதாகவும் அமைவது நல்லது. இன்றேல் பாட அறுதியீடு விவாதப் பொருளாகி நம்பிக்கையைக் குலைத்துப் பாடங்களின் உறுதிப்பாட்டினைக் கெடுப்பதுடன் இகழ்ச்சிக்குரியதாகவும் அமையும். இதற்கு ஒரிரு எடுத்துக்காட்டுகள் தரலாம்:

பொருட்சிறப்பு ஒன்றினையே கருத்தில் கொண்டு

செயற்கிரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கிரிய செய்வார் நார் என்ற
குற்பாகல் (26)

செய்கிரிய என்று காணப்படும் ஐந்தாம் சிரினை செயற்குரிய என்று திருத்துதல் நலம் என்று கி. அ. பெ. விசுவநாதம் கருதுகிறார். ஆனால் இத்தகு பாடபேதம் கிடைத்த பிரதிகளில் யாண்டும் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. இது போலவே இன்னேசை ஒன்றினையே மூல அளவாகக்கொண்டு பாடத்திருத்தம் செய்த முயற்சிக்குக் கம்பராமாயணத் தெரிவுப் பதிப்பு முயற்சியினை (ரசிகமணிடி: கே; சி.) உதாரணமாகக் காட்டலாம். இவர் ஒரைச் சூரைகளைக் கொண்டு நாளையப் பரிசோதனையைப் போன்ற ஒசைப் பரிசோதனை நடத்திக் கம்பராமாயணத்தின் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலகாண்டச் செய்யுட்களில் இருநூற்

ரூசிகும் குறைவானவற்றையே கம்பர் பாடியன் எனமுடிவு செய்தார். இவ்வாறு கம்பர் கருத்தறியாது தம் கவிதைகி கோட்பாடுகளின் அடிப்படையில் பாடலைத் தெரிவி செய்த முயற்சியைப் புரட்சிக் கவிஞர்²³

“கம்பனேர் பதினேரா மிரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு நம்பினால் நம்புங்கள் இவைதாம் கம்பன்செய்யுள் எனஅச் சிட்டு வெம்புமா நளிக்கையிலும் மேவாத செயலினைச் செய்ய இந்தக் கொம்பன்யார் எனக்கேட்க ஆளில்லையா புலவர் கூட்டந் தனில்?”

என்று வண்மையாகக் கண்டித்ததனைத் தமிழுகைம் அறியும்; எனவே பாடஅறிதி யீடு விழிப்புணர்வுடன் செய்யவேண்டிய வொன்று।

பாட அறுதியீட்டுப் பணியில் பழைய உரைகளில் காணப்படும் சில குறிப்புக்கள் பயண்படும்; காட்டாகக் காரிகை உரையள்ளுதியப்பயன் நால்டி நாலுறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய சாங்கேர் செய்யுள்ளும் வஞ்சியுரிக்கீர் வந்திலாமையானும்...” என்று காணப்படும் குறிப்புயாப்புக் கிதைவோடு கூடிய பாடவேறு பாட்டின் வண்மைகாண உதவும்; இனி அடிவரையறையினைத் தெளிவுபடுத்த செய்யுளியல், யாப்பருங்கல விருத்தி போன்ற நூல்களில் எடுத்துக்காட்டப் பெற்ற திருக்குறள் பாடல்கள் எழுத தெண்ணி அமைக்கப்பட்டவையாதவை அப்பகுதிகளில் நிகழ்ந்த பாடவேறுபாடுகளின் ஆய்வுக்கு இம்மேற்கோள் விளக்கம் மெத்தவும் பயன்படும். இவை போலவே திருக்குறள் உரையாசிரியர்கள் தரும் எண்ணிறந்த குறிப்புக்களும் பயன்படுத்தப் பெறல் வேண்டும்.

/ சிலசமயங்களில் எது பாடம் எது பேதம் என்று உறுதியாக அறுதியீடு முடியாமல் இரண்டுமே சமநிலைத்தகுதி

உடையனவாக அமைதலும் கூடும். இது போன்ற வேளைகளில் திருத்தம் செய்யா மல் விட்டுவிடுதலே சாலச்சிறந்ததாகும். காரணம் ஆசிரியனேகூட இவ்வேறுபாட்டினைச் செய்திருக்கக்கூடும். இதுபோல் ஆசிரியன் தம்முலக் கையேட்டில் திருத்தம் செய்தல் இயற்கைக்கு மாருங்தாகப் பதிப்புக்களை அறிஞர்கள் கருதுவதில்லை²² ஆகவே உண்மைப்பாடம் காணல் என்பது எனியபளி இல்லையென்றாலும் இயலாதவான்று எனக் கூறிவிடமுடியாது: திருத்தப்பதிப்பின் நோக்கமும் பயனும் உண்மைப்பாடம் காணபதில்தான் அடங்கியிருக்கிறது என்றால் மிகைப்படக் கூறிய தாகாது.

இத்தாலும் திருத்தப்பதிப்பு ஒன்று திருக்குறளுக்கு வருவதால் என்ன விழுமிய பயன் ஏற்பட்டுஇட்டமுடியும் என்ற வினா எழுதல் இயல்பே? இராமாயணத்தில் பாடம் எது பேதம் எது என்று கூறுதல் இயலாததாகிவிட்டது, பாரதத்தின் நிலையும் ஏற்குறைய அவ்வாறே! உத்தர காண்ட வரலாறு, நல்லாப்பிள்ளை பாரத வரலாறு, தேவாரப்பதிக முயற்சி என்பன போலப் புதுக்குறள் முயற்சி, விட்டின்பால் முயற்சி நடைபெற்று இருக்குமாறு திருத்தப் பதிப்பு அரண்செய்யும் என்றால் இது அரியதொரு பயன்வாவா?

| திருக்குறள் அறத்துப்பாறுக்கு விருத்தியுரை எழுதி வெளியிட்ட வ. உ. சிதம்

பரானார் அதன் முன்னுரையில் 44 பாடங்கள் தாமே கொண்டவை என்று குறிப்பிடுகிறார். இதுபோன்ற முயற்சிக்கு முற்றுப்புள்ளியிட இப்பதிப்பு உதவுமே! இன்னும் திருக்குறள் பாயிரம் வள்ளுவர் செய்தாரா! இல்லையா? அவர் பேசியது மக்கட்பேரூ? புதல்வரைப் பெறுதலா? என்பனபோன்ற எண்ணற்ற கேள்வி களுக்கு இறுதிவிடைப்பகர் இத்திருத்தப்பதிப்பு உதவுமே! அனைத்திற்கும் மேலாக வள்ளுவன் உள்ளத்தை மறைத்திரை களின்றிக் காணமுடியுமென்றால் இதனை விட வேறு பயனும் வேண்டுமோ?

எனவே இவற்றையெல்லாம் எண்ணிக் காலங்கடந்தேனும் கடமையை ஆற்றி வள்ளுவன்மாட்டு நமது செய்ந்தங்கிறியுணர்வினைப் புலப்படுத்திக்கொள்ள இத்திருத்தப் பதிப்பு வெளியிடுதல் இன்றியமையாத வொன்றாகும். உள்ளவை நல்லவையாகி இல்லை ஏற்பளவாதலும் நல்லவை நம்மவையாகி உரியன் உவப்பனவாதலும் வேண்டுமென விரும்புவோரும், உரியவொன்றை நாளும் நங்கே செய்யும் நல்லார்வமும் இளிய வொன்றை இன்னே ஏற்றுச் செய்யும் உணர்ச்சிப் பெருக்கும் உடையோரும் இத்திருக்குறள் திருத்தப்பதிப்புப் பணியை ஞானத் திருப்பணியாகக் கருதிச் செயல்படுவார்களாக. |

- | | | | | | |
|-----|---|-----------------------|--------------------|-------------|----------|
| 1. | சுகுணசுந்தரி சுரித்திரம், ச. வேதநாயகம்பிள்ளை. | கழகவெளியீடு, | 1959. | [பக்கம், 5] | |
| 2. | ரொல்லித்திரம், தெய்வச்சிலையார் உரை | " | 1963. | [பக்கம், 6] | |
| 3. | " | கல்லாடர் உரை | " | [,, 6] | |
| 4. | பொருளாதிரம், நாசிலூர்க்கிணியர் உரை | " | 1958. | [,, 43] | |
| 5. | " | இளம்பூராணர் உரை | " | [,, 182] | |
| 6. | " | நாசிலூர்க்கிணியர் உரை | " | [,, 249] | |
| 7. | கலித்தோகை | " | த. இ. சங்கவெளியீடு | 1962. | [,, 392] |
| 8. | PROLEGIOMENA to the critical edition of the Adiparvan of Mahabhaarata, POONA, 1933. | | | | |
| 9. | சுவடிகளின் விளக்கம், (4, பகுதிகள்) டாக்டர் உ. வே. சா. நூல்திலை வெளியீடு. | | | | |
| 10. | தமிழ்நூல் விவர அட்டவணை, (4, பகுதிகள்) தமிழக அரசியல் தமிழ்வளர்ச்சிமன்ற வெளியீடு. | | | | |
| 11. | இறையஞர் அகப்பொருள் உரை, கழகவெளியீடு, 1964. [பக்கம், 9] | | | | |
| 12. | INTRODUCTION TO INDIAN TEXTUAL CRITICISM, POONA, 1954. | | | | |
| 13. | பொருளாதிரம், இளம்பூராணர் உரை, கழகவெளியீடு, 1958. [பக்கம், 56] | | | | |
| 14. | இலக்கணவிளாக்கம், சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பு. | | | | |

15. யாப்பருங்கலக்காரினை, டாக்டர் உ. வே. சர். நூல் நிலையவெளியிடு.
16. கவிதொகை, நச்சினார்க்கினியர் உரை, த. இ. சுங்க வெளியிடு, 1962. [பக்கம் 107]
17. ஜங்குறுநாறு [131, 288, 431 முதல் 440 முடிய] ஆகிய 12 பாடங்கள்.
18. பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியிடு, 1966. [பக்கம், 113]
19. புறநானூறு, தியாகராச விலாச வெளியிடு, 1963.
20. சொல்லதிகாரம், தெய்வச்சிலையார் உரை, கழக வெளியிடு, 1963. [பக்கம், 137]
21. வீத்துவான் தியாகராச செட்டியார், தியாகராச விலாச வெளியிடு.
22. இப்பதிப்பைச் சென்னை மறைமலையடிகள் நூல் நிலையத்தில் காணலாம்.
23. தமிழியக்கம், செந்தமிழ் நிலையம், 1962.
24. யாப்பருங்கலக்காரினை, கழக வெளியிடு, 1962. [பக்கம், 143]
25. Introduction to Indian Textual Criticism, Poona, 1954. [p 26]

சிறப்புப் பெயர்களை எழுத்துப் பெயர்த்தல்

பிறமொழிக் சிறப்புப் பெயர்களைக் கூடியவரை அவை மூலமொழிகளிலே உச்சரிக்கப்படுவது போலத் தமிழிலும் எழுதிக்கொள்வது ஸ்ரும்பத்தக்கது என்பதை ஆதரிக்கும் வகையிலே சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர்கள் என்ற கொரவத்தைப் பெற்றேருடைய வழக்கும் காணப்படுகின்றது. இதற்குப் பின்வரும் உதாரணங்கள் கவனிக்கத்தக்காலை:

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை:

Winteritz	- விண்டர்நீட்ஸ் :	இலக்கிய உதயம், 2, ப, viii (சென்னை 1952)
Keith	- கீத் :	மேற்படி.
Vajasāneyi	- வாஜாஸநேயி :	மேற்படி.
Eckhart	- எக்கார்ட் :	மேற்படி, ப. 203.
Rudolf Graus	- ரூடால்ப் க்ரேஸ் :	மேற்படி, ப. 214.
Alfred Ludwig	- ஆல்பிரட் லூட்விக் :	மேற்படி, ப. 214.
Führer	- பூர்ட் :	மேற்படி, ப. 308.

பேராசிரியர் ரா. பி. செதுப்பிள்ளை:

Valaja	- வாலாஜா :	தமிழ் ஸ்ருந்து, ப. 132 (சென்னை 1948).
Valajabad	- வாலாஜாபாத் :	மேற்படி, ப. 135.
Mansarabad	- மன்சரபாத் :	மேற்படி, ப. 137.
Saint Thomas	- செயின்ட் தாமஸ் :	மேற்படி, ப. 141.
Macdonnel	- மாக்டானல் :	மேற்படி, ப. 150.

பேராசிரியர் மு. வரதராசன்:

Alfred	- ஆல்பிரட் :	நற்றினை ஸ்ருந்து, ப. 3 (சென்னை 1953).
Maxmuller	- மாக்ஸ்மூல்ர் :	மொழிவரலாறு, ப. 4 (சென்னை 1957).
Talleyrand	- டாலீராண்ட் :	மேற்படி, ப. 17.
Hampi	- ஹம்பி :	மேற்படி, ப. 372.
Denmark	- டென்மார்க் :	மேற்படி, ப. 307.
Rask	- ராஸ்க் :	மேற்படி, ப. 300.
Hystaspes	- ஹிஸ்ராஸ்பஸ் :	மேற்படி, ப. 309.
Gundert	- குந்டார்ட் :	மேற்படி, ப. 302.

தராதர இலங்கைத் தமிழ் - 2

— தி. கந்தையா

இரு மொழியைத் தராதரப்படுத்துவது சம்பந்தமாக எழும் அடிப்படைப் பிரச்சினைகளை முந்திய கட்டுரையிலே குறிப்பிட்டிருந்தோம்: அதனால் இந்தக் கட்டுரையில் முதலில் தராதர இலங்கைத் தமிழ் சம்பந்தமாகக் காணப்படும் நிலையை எடுத்து ஆராய்ந்துகொள்ளக் கூடியதாய் இருக்கின்றது: முதலாவது கட்டுரையின் ஆரம்பத்திலே குறிப்பிட்ட பிரச்சினைகளையும் இப்பொழுது எடுத்து ஆராய முடியும்; இப்பிரச்சினைகளுக்கு விடை கானுவதற்காகச் சுருக்கமாக இலங்கையின் கலனியாட்சிக்கால வரலாற்றை எடுத்துக்கூற வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த வரலாற்றின் அடிப்படையிலேதான் எமது பிரச்சினைகளுக்கு விடைகளை உதவும் சில நடைமுறை அம்சங்களை (Practical considerations) விளங்கிக்கொள்ளலாம்:

எமது பிரச்சினையுடன் சிறப்பாகத் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை¹ பிரித்தானியர் ஆட்சிமொழியாகத் தமது மொழியையே பயன்படுத்தினார். அதனால் நிர்வாகத்துறை, வர்த்தகத்துறை போன்ற துறைகளிலே மேலிடங்களில் தனிப்பட்ட ஆங்கிலமே உபயோகிக்கப்பட்டது. இலங்கையில் வாழ்ந்த பொதுமக்கள் ஆங்கிலத்தை அறிந்திருக்கவும் இல்லை; கற்றுக்கொள்ளவும் இல்லை. இதன் விளைவாகப் பொதுமக்கள் முன்னர் குறிப்பிடப்பட்டதுறைகளிலே கடமையாற்றியவர்களுடன் சில தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தபோது ஒரு முக்கியமான மொழிப்பிரச்சினை காணப்பட்டது:

அதாவது, இத் துறைகளிலே ஈடுபட்டிருந்தவரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஒரு பெரும் ‘இடைவெளி’ காணப்பட்டது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்தத் துறை ஒவ்வொன்றிலும் கீழ்த்தரங்களிலே இருமொழி தெரிந்த சுதேசிகளைக்கொண்ட ஒரு வகுப்பினைப் பிரித்தானியர் உருவாக்கினர். அப்படி இருமொழி தெரிந்த சுதேசிகளைப் பெறுவதற்காக ஒரு கல்வி முறையை, ஏற்படுத்தினர். இந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்வி முறைக்கு மிகு விரைவிலே ஒர் அரசியல் நோக்கமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது: “கலனியாட்சியை உறுதிப்படுத்துவதற்கு உதவக்கூடிய வகையிலே, சுதேச மக்களிடையே செல்வாசிகுப்பெற்ற, மேலைத்தேச நோக்குடைய புத்தி சிவிகளை உருவாக்குவதற்கும்”² இந்தக் கல்விமுறை பயன்பட வேண்டியிருந்தது. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக இருமொழியறிந்த, மேலைத்தேச நோக்குடைய நடுத்தர வகுப்பு ஒன்று எழுச்சிபெற்றது. நாட்டின் சனத்தொகையில் ஏழு தொடக்கம் எட்டுச் சுதலீதம் வரையுள்ள மக்கள் இவ்வகுப்பில் அடங்கினர். இவ்வகுப்பினர் உபயோகித்த ஆங்கிலமொழியை “இலங்கை ஆங்கிலம்” என்றார்கள். இம்மொழி கல்வி, நிர்வாகம் போன்ற துறைகளிலே பிரதியேகமாக இவ்வகுப்பினராலே உபயோகிக்கப்பட்டது. இவர்களுடைய சுதேசமொழி பிரதியேகமாக வீட்டிலே பல்வேறு துறைகளிலே (உதாரணமாக, வேலையாட்களுடன் தொடர்புகொள்ளும் போது) பயன்படுத்தப்பட்டது; இவ்வாறு பயன்படுத்தப்பட்ட மொழிகளை

“ஒன்றுடன் ஒன்று இணைத்து நிற்கும் வகையிலே பயன்படுத்தப்பட்ட இரு அரை மொழிகள் (half language)’’ என்று கூறிக்கொள்ளலாம். 3 ஒவ்வொரு அரைமொழியும் தன் தன் துறையிலே பிரத்தியேகமாகப் பயன்பட்டதென் பதைக் கவனித்துக்கொள்ள வேண்டும்; இவ்வாறு தன்னுடைய துறையிலே ஒவ்வொரு மொழியும் ஆதிக்க நிலையில் விளங்கிய தன் விளைவாகக் கலப்பு மொழி (Mixed-Language) என்று சொல்லக் கூடிய ஒரு மொழி உருவாக்க தொடங்கியது; பொது வாகத் தமிழிலே நடத்தப்பட்ட சாதாரண உரையாடலின்போது, 4 ஆங்கிலமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட துறையைச் சார்ந்த விஷயமொன்று உரையாடலில் இடம்பெற்றால் அவ்விஷயத்தைப்பற்றி தமிழிலேயே மாறுபாடின்றி உரையாடுவதற்கு முயற்சி எடுக்கப்படவில்லை; அதற்குப் பதிலாக, ஆங்கிலச் சொற்கள், சொற்றெடுத்தார்கள், வசனங்கள் ஆகியவை தமிழ்ச் சொற்கள், சொற்றெடுத்தார்கள் வசனங்கள் ஆகியவற்றேடு கலந்து பேசப் பட்டன. இவ்வாறுதான் முன்குறிப்பிட்ட கலப்பு மொழி உருவாகியது. அதாவது ஆங்கிலமும் தமிழ்மாகிய, சம்பந்தப்பட்ட மொழிகளின் கலப்பே இம்மொழி. இந்த மொழி இப்பொழுது கேள்க்கு இலக்காகிக் காணப்படுகின்றது. அவ்வாறு அம்மொழியை கேள்விசெய்தல் பொருத்தமான செயலாகும். எனினும் அம்மொழி யைக் கைவிட விரும்புபவர்களிடையே கட்ட கந்து இன்றும் நிலைத்திருக்கின்றது; அவ்வாறு கலப்புமொழி யொன்று பேசப் பட்டு வந்தாலும் தராதர இலங்கைத் தமிழ் பற்றி ஆராயும்போது அதனைக் கருத்திற்கொள்ளாதுவிட வேண்டும்: ஏனெனில் அம்மொழியை ஒரு தனி அமைப்புடைய மொழியாக ஆராய முடியாது. (இருவேறுபட்ட மொழி அமைப்புகளை வலுப்படுத்தி ஒன்றுக் கீணுத்தின் விளைவாகத் தோன்றிய

ஒரு மொழியாகையால் அதற்குத் தனி அமைப்பு இல்லாது போன்றை தனிர்க்க முடியாததாகும்;) இதன் விளைவாக இம் மொழியைத் தமிழின் ஒரு வடிவமாக (ஆங்கிலத்தின் வடிவமாகவும்) கருத முடியாது.

இங்கு ஆராயப்படும் பிரச்சினைக்குச் சம்பந்தமான, முக்கியத்துவம் வாய்ந்த அபினிருத்திகள் இதுவரை குறிப்பிட்ட அபினிருத்திகளிலிருந்து வேறுபட்டவை: நிர்வாகம், வர்த்தகம், கல்வி, சட்டம் அரசியல் போன்ற துறைகளிலே பிரித்தானியர் பெருமாற்றங்கள் பலவற்றைப் புதுத் திக் கொண்டு வந்தனர்; இத்துறைகளிலே ஆங்கிலமொழியே தனி ஆதிக்கம் பெற்றிருந்தது; இந்தத் துறைகளில் உண்மையான தொடர்பை ஏற்படுத்தியிருந்த சுதேசிகள் இருமொழிபேசும் சிறு பிரிவினர் மட்டுமே. நாட்டின் ஏணை மக்களுக்குக் கிடைக்காத ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் பெற்று நாட்டிலே இம்மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் பஞ்சுபற்றிக்கொண்டனர்; இந்த சுதேசிகளை கூட முன் குறிப்பிட்ட துறைகளிலே ஆங்கிலத்தையே பயன்படுத்தினர். இந்த மாற்றங்கள் ஏற்பட்டபோது இடையிடையே தமிழையும் பயன்படுத்த வேண்டி இருந்தாலும், பெரும்பாலும் இம்மாற்றங்களால் பாதிக்கப்படாதிருந்த வாழ்க்கைத் துறைகளிலேதான் தமிழ்பயன்படுத்தப்பட்டது.

நிலைமை இவ்வாறு காணப்பட்டாலும், தமிழ்மொழி மாற்றம் எதுவும் இன்றி ஒரே நிலையிலேயே நிற்கவில்லை; பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட மொழியாக அது தொடர்ந்து அபினிருத்தி அடைந்துகொண்டு சென்றது. எனினும் பல நூற்றுக்கணக்காக தமிழ் மொழியிலே இடம் பெற்றிருந்த வளிமைவாய்ந்த இலக்கணமரபினைப் பேணும் கடமையைப் பொறுப்பேற்றிருந்த பண்டிதர் கணக்கொண்ட சிறுபிரிவு தமிழ்மொழியில் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆகவே, இந்த மாற்றங்களை பாதிக்கப்படாதிருந்த வாழ்க்கைத் துறைகளிலேதான் தமிழ்பயன்படுத்தப்பட்டது.

பட்டுவந்த புதிய அபிவிருத்திகளைப்
 பெரும்பாலும் புறக்கணித்து வந்தது.
 மரபினைப் பேணியவர்களைப் பொறுத்த
 மட்டில் கற்றறிந்தார் மொழியே எப்
 பொழுதும் தராதர மொழியாக விருந்து.
 கலனியாட்சிக் காலத்திற்கு முன்பு,
 ஆட்சியாளர்களுடைய ஆதரவைப் பெற்றிருந்த பண்டிதர்கள் கற்றவர்கள் மத்தியிலே மேல்நிலை அடைந்தவர்களாகக் கருதப்பட்டனர். கற்றறிந்தவர்களுடைய தராதர மொழி பற்றிய இலட்சியக் கருத்துக்களை ஒழுங்குபடுத்திக் கூறுவது இப்பண்டிதர்கள் பெற்றிருந்த சிறப்புக் கடமையாகும் (இந்தத் தராதர மொழி இவர்களுடைய இலட்சியக் கருத்துக்களால் அல்லாது வேறு நடைமுறைக்காரணங்களால் உருவாக்கப்பட்டிருந்தது); இந்தத் தராதர மொழியை விபரித்துக் காட்டுவதும் பண்டிதர்களுடைய சிறப்புக் கடமையாகவிருந்தது. ஆனால் பிரித்தானியர் ஆட்சிக்காலத்து சமுதாயத்திலே தமிழில் தராதர வடிவமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு நெருக்கடிகள் அல்லது அவசியம் இருக்கின்லை. அதாவது நடைமுறையிலே அத்தகைய தராதர வடிவமொன்றை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருக்கின்லை. எனினும் முன்னர் தாம் அனுபவித்த நிலையையும் தங்களது சிறப்புக் கடமையையும் கைவிட்டு இருப்பதற்குப் பண்டிதர்கள் விரும்பவில்லை. அந்தப் பழைய கடமையை இப்பொழுதுபொறுப்பேற்றுச் செயலாற்றுமிடத்து அவர்கள் மேலும் ஒரு செயலீச் செய்யவேண்டி இருந்தது. தராதர வடிவம் எது என்பதை நிச்சயிப்பதற்கு நடைமுறையிலே எதுவித சுசுதியும் இல்லாமையினால், தராதர வடிவத்தைப் பற்றிய தங்கள் இலட்சியக் கருத்துக்களை ஒழுங்குபடுத்திக் கூறுமுன் இந்தத் தராதர வடிவம் எது என்பதை இப்பண்டிதர்களே நிச்சயிக்கவேண்டியதாயிற்று; ஆகவே அவர்

கள் தாங்கள் எப்பொழுதும் தராதர வடிவமாகக் கருதிவந்த கற்றறிந்தார் மொழியையே இப்பொழுதும் தராதர வடிவமாக நிச்சயித்துக் கொண்டனர்; ஆனால் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கற்றறிந்தவர்களைக் கருதக்கூடியவர்களாகக் காணப்பட்டவர்கள் ஆங்கிலத்தைக் கற்றவர்களே. இக்காரணத்தினாலே பண்டிதர்கள் தங்களுக்குத் தெரிந்த ஒரே யொரு கற்றறிந்தோர் தமிழாகிய மரபு வழியாகப் பேணப்பட்ட தமிழையே தராதர மொழியாகக் கொள்ளவேண்டியதாயிற்று; பொதுமக்களாலே பயன்படுத்தப்பட்ட தமிழில் அல்லது (ஆங்கிலம்) கற்றறிந்த மத்திய வகுப்பினர் பொதுமக்களுடன் தொடர்பு கொண்ட போது பயன்படுத்திய தமிழ்மொழியில் தொடர்ந்து இடம்பெற்று வந்த பல்வேறு மாற்றங்களை பண்டிதர்கள் தங்கள் தராதரத்திலிருந்து விலகிச் சென்ற மிலேசு சப்பண்புடைய மாற்றங்களாகக் கருதி வர்கள். பண்டிதர்களுக்குப் பெருந்திருப்பியை இம்மரபு வழி வந்த மொழி கொடுத்து வந்தாலும் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலே தமிழ் பயன்படுத்தப்பட்டு வந்த முறையைப் பொறுத்தமட்டில் மரபினால் அதிகப்பயன் ஏற்படவில்லையென்றே கூறவேண்டும்;

கடந்த சில தசாப்தங்களாக மேலே குறிப்பிட்ட நிலைமை சில முக்கியமான வகைகளிலே மாறத்தொடங்கியது; இம்மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இருப்பரும் காரணிகள் உதவிகள், ஒன்றுதேசியவாதத்தின் வளர்ச்சி, மற்றுத் சமுகத்திலே அதிகரித்துவந்த மக்களாட்சிப்பண்பு; முதலாவது காரணி கலனி ஆட்சிக்கு எதிரான ஒர் இயக்கத்தையும் சுதேசப் பண்புடையவற்றைத் திரும்பவும் நன்னிலைப்படுத்தும் ஒரியக்கத்தையும் ஏற்படுத்தியது; பல ஆண்டுகளாக சுதேசமொழிகள் பெற்றிருந்த முக்கியத்துவத்தைவிட அப்பொழுது கூடியனவு முக்கி

வத்துவத்தை அவை பெறத் தொடங்கின. ஏனெனில் அப்பொழுது உருவாகிய புதிய சூழ்நிலையிலே தொடர் புகளை ஏற்படுத்துவதற்கான சுதேச மொழிகளாக அவை இடம்பெறத் தொடங்கின. 1948 லே இலங்கை அரசியற் சுதந்திரத்தைப் பெற்றதினால் இந்த மாற்றம் மேலும் துரிதமாக ஏற்படத்தொடங்கியது. இந்த மாற்றத்தின் உண்மையான, தீர்க்கமான கட்டங்கள் 1956 லும் அதற்குப் பின்னரும் இடம் பெற்றன. அந்த ஆண்டிலே பொதுத் தெரத்தில் S. W. R. D. பண்டாரநாயக்கிள் மக்கள் ஜக்கிய முன்னணி வெற்றி பெற்றிருந்தது. தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் மொழிக்கொள்கையிலே இரு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன, ஒன்று, பல்வேறு பிரதான துறைகளிலே அதுவரை தான் பெற்றிருந்த உண்ணத் திலையிலிருந்து ஆங்கிலத்தை அகற்றிய தோடு சம்பந்தப்பட்ட அம்சமாகும். மற்றது இலங்கையின் உத்தியோக மொழியாக சிங்கள மொழியை நிலை நாட்டியதோடு சம்பந்தப்பட்ட அம்சமாகும்: முன்னர் ஆங்கிலத்திற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்ட வாழ்க்கையின் அம்சங்கள் பலவற்றை இப்பொழுது தமிழ் உட்பட சுதேச மொழிகளுக்கு கொடுப்பதற்கு முதலாவது அப்சம் உத்தியோக மொழிகளுக்கு மொழியாக ஏற்படுத்தியது. அதாவது இரண்டாவது அம்சத்தின் விளைவாக, சிங்களத்தை மட்டும் உத்தியோக மொழியாக ஏற்படுத்திய மைக்கு ஆதரவு கொடுத்தோருக்கும் அச்செயலை எதிர்த்தோருக்குமிடையே ஒரு பெரும் அரசியல் போராட்டம் உண்டுபண்ணப்பட்டது; இந்தப்போராட்டம் மேலும் கூடிய அளவிலே தமிழ்

மொழிக்கு முக்கியமான இடத்தைக் கொடுக்க உதவியது, ஏனெனில் தமிழ் நிடையே காணப்பட்ட ஒரேயொரு பொது அம்சமாக அமைந்தது தமிழ் மொழியாகும். அவர்களிடையே தொடர்பு ஏற்படுத்தும் ஒரு தேசிய அம்சமாக அது காணப்பட்டது. தனிச் சிங்களக் கொள்கையை எதிர்த்தவர்களுக்கு ஒரு சின்னமாக தமிழ்மொழி பயணப்பட்டது.

முந்திய பந்தியிலே குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கையில் வேறும் சில முக்கியமான மாற்றங்கள் பக்கம் பக்கமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தன. சமூகத்திலே மக்களாட்சிப் பண்புகள் அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களே இலவ. சமூகத்தை மக்களாட்சி பண்புடையதாக மாற்றிக் கொள்வதற்கு உதவிய மிக முக்கியமான காரணிகள் 1931 இல் வழங்கப்பட்ட சர்வசன வாக்குரிமை, அரசியற் கட்சி முறையின் வசார்ச்சி, 1943 இல் இருந்து அமுலாக்கப்பட்ட இலவசக் கல்வித்திட்டம், புதிதாக ஆரப்பிக்கப்பட்ட குடியேற்ற, விவசாய, சுகாதார, நிர்வாகத் திட்டங்கள் (இவை கல்வி ஆட்சியாளருக்கு அன்றி நாட்டின் மக்களுக்கே நன்மை பயக்கும்திட்டங்களாக அமைந்தன), பொதுமக்கள் தகவல்பெறும் சாதனங்களாகிய செய்தித்தாழ்கள், சினிமா, வானைலி ஆகியவற்றின் விரைவான வளர்ச்சி போன்ற காரணிகளாகும்;

இந்த மாற்றங்களின் விளைவாக, முன்பு கல்வி ஆட்சியாளர்களும் ஆங்கிலக் கல்வி பெற்ற இருமொழி பேசும் சமூகத்தினரும் தங்கள் தனிப்பட்ட துறைகளாக பயன்படுத்தி வந்த பல்வேறு முயற்சித் துறைகள் விரிவடைந்து நாட்டின் பொதுமக்களுக்கும் இடமளிப்ப வையாக மாறின. இந்த துறைகளில் அதிகாரம் செலுத்தும் பொறுப்பு பொது மக்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை எனினும் தங்களுடைய பழையவரழக்கை

முறைகளை கைவிடாத போதிலும், அவர்கள் முன்னென்றுபோதும் பங்குகொண்டிராத வகையிலே ஒரு புதிய அமைப்பிலே நிச்சயமாகப் பங்குகொள்ளத் தொடங்கி னர். இம்மக்களுக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை. அவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படாதவாறு இருப்பதற்குத் தேவீ உணர்ச்சி உதவியது. மேற்கூறிய முறை சித்துறைகளிலே சுதேச மொழிகளிலும் அலுவல் நடப்பதற்கு இத்தேசீய உணர்ச்சி காரணமாகவிருந்தது. ஆங்கிலத்தினிடத்தை சிங்களத்திற்கும் தமிழகத்துக்கொடுக்கின்ற இயக்கம் இன்றும் முற்றுப் பெறவில்லை. ஆனால் அவ்வியக்கம் குறிப் பிடத்தக்க அளவு காலத்திற்கு நடைபெற்றுக்கொண்டுவந்துள்ளது.

மேலே விபரிக்கப்பட்ட புதிய குழநிலையிலே தமிழ் மொழி முன்னென்றுபோதும் அதிகம் எதிர்நோக்கி இராத அம்சங்களை எதிர்நோக்கி இயங்கவேண்டியதாயிற்று. இப்புதிய அம்சங்களுக்கு ஏற்றவாறு தமிழ்மொழி இயங்குவதற்கு அம்மொழியின் பேச்சுவழக்கோ இலக்கண மூலக்கோ உதவக்கூடிய நிலையில்லை; ஆகவே தமிழ் மொழியானது தற்கால சமுதாயத்திலே பயன்படும் மொழியாகப் போதிய அளவிலே இயங்கவேண்டுமென்றால் அம்மொழி ஒரு புதிய மொழியாக மாற்றப்படவேண்டுமென்பது வெளிப்பட்டது. அதாவது தமிழ்ச் சமுதாயத்தில் மிகப்பழைய வேருண்ணிய அம்சங்களாக உள்ளவற்றையும் புதிய ஆனால் நன்கு தாயிக்கப்பட்ட அம்சங்களையும் விளக்குவதற்குப் பயன்படக்கூடிய ஒரு புதிய மொழியாகத் தமிழ் மொழி மாறவேண்டி இருந்தது:

தாம் அறிந்தோ அறியாதோ தமிழ் மொழிக்கு புதிய வடிவத்தைக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றவர்கள் பிரதானமாக இருமொழி கல்வி பயின்றவர்களாகி காணப்பட்டனர்; தாம் பயன்படுத்து

திய தமிழ் வழக்கினை இலட்சியப்படுத்தி அதனாடிப்படையிலே ஒருபுதிய தமிழ் வடிவினை உருவாக்கினர்; அவர்களுடைய வழக்கிலே எவ்வளவு தூரத்திற்குப் பொதுச் சொற்களாகக் காணப்பட்டாலும் சில சொற்களை அவர்கள் ஏற்க மறுத்தனர். இதனாலேதான் தங்கள் மொழி வழக்கினை அவர்கள் இலட்சியப்படுத்தினர் என்குறிப்பிடவேண்டியுள்ளது. அவர்களுடைய முயற்சியினால் தற்கால சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு புதுவகையான மொழி வளர்த்தொடங்கியுள்ளது; இந்தப் புதிய மொழி தமிழ்ச் சமுதாயத்திலே உறுதியான ஒரிடத்தை நல்ல காரணங்களுக்காக பெற்று வருகின்றது. முதலிலே இந்தச் சமுதாயத்தின் மிக அவசியமான தேவைகளை இம்மொழி பூர்த்தி செய்கின்றது. இவ்வகையிலே வேறு தமிழ்மொழி வடிவங்கள் வெற்றி பெற முடியாது காணப்பட இம்மொழி வடிவம் வெற்றிகரமாக இயங்குகின்றது. இரண்டாவதாக இம் மொழி வடிவம் அடிக்கடி கற்றறிந்த தமிழர்களால் பயன்படுத்தப்படுகின்றது. (இத்தகைய விஷயங்களிலே, தாம் பெற்றுள்ள அதிகாரத்தின் விலைவாகவும் செல்வாக்கின் விலைவாகவும் இந்த கற்றறிந்த பிரிவினரே பிறருக்கு வழிகாட்டி நிற்கின்றனர்) சாதாரண சம்பாஷணை ஆல்லாத முறைப்படியான பேச்சுக்களின் போது (விரிவுரைகள், அரசியற் பேச்சுக்கள் ஆகியவை) இவர்கள் இம்மொழியைப் பயன்படுத்துகின்றார்கள். ஓரளவுக்கு சாதாரண சம்பாஷணையிற்கூட அரசியல் பொருளியல் மொழி, இலக்கியம், வரலாறு ஆகியவற்றைப்பற்றி கலந்துரையாடும்போது இம்மொழிவடிவத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். மூன்றாவதாக ஓர் இலட்சியப்படுத்தப்பட்ட வடிவிலே இம்மொழி பொதுத்தொடர்பு சாதனங்களாகிய செய்தித்தாழ், வானுளி ஆகியவற்றின்

ஞாலம் நாட்டில் தமிழ் பேசப்படும் இடங்களிலெல்லாம் பரப்பப்பட்டு வருகிறது; இலங்கை ஒவிபரப்புக்கூட்டுத்தாபனம் இம்மொழியைப் பெருமளவில் பயன்படுத்துகின்றது. அதைப்போன்று, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் தமிழ் தினசரியாகிய தினசரனும் (1964 இன்முற்பகுதியிலே இத்தினசரி கிழமை நாட்களில் சராசரி 23001 மக்களாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 26865 மக்களாலும் வாசிக்கப்பட்டதெனக் கணக்கிடப்பட்டுள்ளது)⁵. இம்மொழியையே பயன்படுத்துவதோடு பரப்புவதற்கும் உதவுகின்றது; இதே முன்று காரணிகளும் புதிதாக வளர்த்தொடங்கியுள்ள தமிழ் வடிவத்தை நிலைபெறச் செய்வதற்கு உதவுகின்றன. (அதாவது அம்மொழியின் அபிவிருத்திக்கும் பிற தொடர்புள்ள மாற்றங்களுக்கும் இடமளித்து அம்மொழியை நிலைபெறச் செய்யும் காரணிகள்: இக்காரணிகள் மாற்றமெதுவும் ஏற்படாவன்னம் தடுத்து நிறுத்தமாட்டா) எழுத்துவடிவிலே இம்மொழி நிச்சயமாக நிலைபெறத்தொடங்கி விட்டது; பேச்சு வழக்கிலும் அது இடம் பெறத்தொடங்கிவிட்டதென்னால்.

இந்த மொழி வடிவத்தைத்தான் இக்கட்டுரையிலே தராதர இலங்கைத் தமிழ் எனக் குறிப்பிடுகின்றேன். ஏனெனில் தராதர இலங்கைத் தமிழ் என்ற சொற் கீட்டருக்கு பொருத்தமான மொழியாக வடிவத்தை மட்டுமே கருதலாம். சூப்பு குறியவற்றிலிருந்து, எல்லாதராதர மொழி வடிவங்களின் பண்புகளை உடையவொரு மொழிவடிவமாக இது அபிவிருத்தி அடைந்திருப்பதோடு பல ராலும் தேர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளது; இம்மொழிவடிவத்தின் தோற்றம் சமுதாயத்தின் சில அவசிய தேவைகளினால் ஏற்பட்டது. இந்த அவசியத் தேவைகளுக்கு ஏற்றவாறே அதன் வடிவமும் அமைப்புமுறையும் மாற்றப்பட்டுள்ளன;

இந்த சமுதாய தேவைகளின் காரணத்தினாலேதான் வேறு வடிவங்களுக்குப் பதிலாக இம்மொழி வடிவம் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இம்மொழி வடிவம் பரந்த முறையிலே பயன்படுவதற்குக் காரணமாக உள்ள சூழ்நிலை இம்மொழி வடிவத்தை தமிழ்பேசும் சமுதாயத்திலே நிலைபெறச் செய்யவும் உதவுகின்றது;

இங்கு தராதர இலங்கைத் தமிழை வரினிக்கப்பட்டுள்ள மொழி வடிவம் எல்லா தமிழ் அறிஞர்களாலும் ஒரு தராதர வடிவமென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்று கூறமுடியாது. சிலர் தராதர மொழிபற்றிய இலட்சியக் கருத்துக்களைத் தம்மனதில் கொண்டுள்ளனர்; அக்கருத்துக்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தராதர தமிழ் வடிவத்திற்கு முரண்ணவை. அத்தகைய கருத்துக்களுள்ளனரு தூய தமிழ் பற்றியகருத்து, இன்னேன்று இலக்கண மரபினாலே பேணப்பட்ட தமிழ்பற்றியகருத்து. இவற்றை மொழியியல் அடிப்படையிலே நோக்கி அல் இவை அர்த்தமற்ற இலட்சியங்களாகக் கணப்படும்; சமுதாயத்தின் அளவுட அல்லது நடைமுறைத் தேவைகளின் அடிப்படையிலே நோக்கினால் இவை உண்மை நிலைக்கு ஓவ்வாத, பயனற்ற கருத்துக்களாகக் காணப்படும்;

விஷயத்தை இலகுவாக விளக்குவதற்காக இதுவரை தராதர இலங்கைத் தமிழை ஆராயுமிடத்து அம்மொழி எவ்வித வேறுபாடுகளுமில்லாத ஒரே தன்மையான ஒரு மொழியைப்போல எடுத்தாராயப்பட்டது. ஆனால் உண்மையில் அம்மொழிவடிவம் சம்பந்தமாக நாம் ஆராயவேண்டிய சில சிக்கல்கள் இருக்கின்றன; தராதர இலங்கைத் தமிழைப்பற்றிய அடிப்படை அம்சங்களை இதுவரை குறிப்பிட்டோம். இனி இச்சிக்கலான அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம். இலங்கையிலே பொதுவாக பலராலும் குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழ் வடிவங்கள்

ஞன் எந்த ஒரு வடிவத்தையும் எடுத்து அதுதான் முன்னர் வரையறக்கப்பட்ட தராதர இலங்கைத் தமிழென்ற கூற முடியாதிருப்பதினாலேயே இந்தச் சிக்கல் கள் எழுதின்றன. இப்படியான பல்வகை தமிழ் வடிவங்களுள் மிகமுக்கியமானவை இனவேறுபாடுகளின் அடிப்படையிலே வேறுபட்டுநிற்கும் தமிழ் வடிவங்களாகும். இலங்கையில் தமிழ்பேசும் இனங்கள் நான்கு பேரினங்களாக இடம்பெறும் இனங்களின் பெயர்களும் ஒவ்வொரு இனத்தையும் சேர்ந்தவர்களாகக் காணப்படுவோரது எண்ணிக்கையும் பின் வருமாறு.⁶

1. இந்தியத் தமிழரிகள்	974,098
2; இலங்கைத் தமிழர்கள்	884,703
3. இலங்கை முஸ்லிம்கள்	463,963
4. இந்திய முஸ்லிம்கள்	47,462

தமிழைத் தாய்மொழியாகப் பயன்படுத்தும் இனங்களுடைய எண்ணிக்கைகளே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒரு சதேசமொழி என்ற முறையில் தமிழை உபயோகிக்கின்ற மக்களின் சரியான எண்ணிக்கையை இந்தப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கவில்லை. இலங்கை முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள் ஆகிய இனங்களுள் இடம்பெறும் சிலர் தமிழை தங்கள் சதேச மொழியாகப் பயன்படுத்துவதில்லை. அவ்வாறு தமிழை சதேச மொழியாகப் பயன்படுத்துவாரர்கள் சரியான எண்ணிக்கை இன்னும் கணிக்கப்படவில்லை.

இலங்கையிலே தமிழ் உபயோகிப்ப வரிகளுடைய மத்தியிலே காணப்படும் வேறுபாடுகள் இவைமட்டுமல்ல சமூக வியல் வேறுபாடுகளினால், உதாரணமாக நகரவாசிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் உள்ள வேறுபாடுகளினால் ஏற்படும் மொழி வேறுபாடுகளும் இருக்கின்றன. இதே போன்ற புளியியல் அடிப்படையிலும் இலங்கைத் தமிழ்மொழியிலே வேறுபாடுகள் இருக்கின்றன என்பதற்கு அடிக்கடி

எங்கள் காதுகளுக்கு எட்டும் பதங்களாக யாழிப்பாண்ததமிழ், மட்டக்களப்புத் தமிழ், ஆகியவை கான்ற பகர்கள் ரன். இத்தகைய வேறுபாடுகளை ஆழ மாக அவதாளித்து அவற்றுக்கு வரை விலக்கணம் கொடுப்பதற்கு அறிஞர்கள் இதுவரை முயற்சிக்கவில்லை. அதாவது மொழி அமைப்பு முறைப்படி இந்த வேறுபாடுகள் ஆராயப்படவில்லை. அப்படி ஆராய்ந்தால் யாழிப்பாண்ததமிழ் ருக்கும், மட்டக்களப்புத் தமிழ்ருக்கு மின்டையில் உள்ள வேறுபாடு பிறவேறுபாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்குமிடத்து மிகமிகச் சிறிதென ஒருவேளை கண்டு கொள்ளக்கூடியதாக விருக்கலாம். இத்தகைய ஆராய்ச்சியினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரான பாகுபாடுகளை இணைத்துநிற்கும் வேறுவகைப்பட்டவேறுபாடுகளும் எமக்குத் தெரிய வரவாம்.

இத்தகைய ஆராய்ச்சியினாலே நாம் காணக்கூடிய சிக்கல்களின் தன்மை எது வாகவிருந்தாலும் தராதர இலங்கைத் தமிழானது இலங்கைத் தமிழர் பயன்படுத்தும் மொழிவடிவம் ஒன்றினை பெருமளவிற்கு அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டும் உண்மையாகும். இதை சில நடைமுறைக்காரணிகளின் உதவி கொண்டு விளக்கலாம். இலங்கைத் தமிழ்மூரையிட இந்தியத் தமிழரே கூடிய தொகையினராக விருக்கின்றனர். எனினும் அவர்கள் அடைந்திருக்கும் விசித்திரமான நிலைமையினால் தராதர இலங்கைத் தமிழின் அபிவிருத்திக்கு அவர்களை கொடுக்கக்கூடிய உதவி மிக மிகக் குறைவானதாக இருக்கின்றது (எனினும் தென் ஸிந்தியத் தமிழ் தராதர இலங்கைத் தமிழில் ஏற்படுத்தியுள்ள செல்வாக்கினைப்பற்றி, பின்னர் குறிப்பிடுவோம்). இலங்கையிலுள்ள இந்தியத் தமிழருள் பெருந்தொகையானால் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பிரித்தானியருடைய பெருந் தோட்டங்களிலே குறைந்த சம்பளத்துடன் வேலை புரிவதற்காக வருவிக்

கப்பட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லை. கல்வி வாய்ப்புகளும் சமூக வாய்ப்புகளும் மிகக்குறைவாகவே அவர்களுக்குக் கிடைக்கின்றன. அத்துடன் இலங்கையர் சமூகத்திலே அவர்கள் ஒன்றாக இணக்கப்படவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு வேறுபட்ட பண்பாட்டை உடையவர்களாக விருக்கின்றனர். 1964 இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு டன்படிக்கையின்படி அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுள் அரைவாசிக்கு மேற் பட்டவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருக்கிறார்கள். இக்காரணங்களினாலே தராதர இலங்கைத்தமிழ் சம்பந்தமாக அவர்கள் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் உடையதாக விருக்கின்றது.

இப்பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மூஸ்லிம்கள் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் உடையவர்கள். இவர்கள் கடந்த சில நூற்றுண்டுகளிலே வர்த்தகத்தைப் பிரதான நோக்கமாகக்கொண்டு இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். இப்பொழுது இவர்கள் இலங்கையர் சமூகத்திலே ஒர் உறுதியான இடத்தைப் பெற்றிருக்கின்றார்கள்; தராதர இலங்கைத் தமிழின் அபிவிருத்தியை பொறுத்தமட்டில் இந்த மூஸ்லிம்களின் மொழியை விட இலங்கைத் தமிழர்களுடைய மொழியே முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெறுகின்றது. இலங்கையின் வரலாற்றின் ஆரம்ப நூற்றுண்டுகளிலிருந்து பல நூற்றுண்டுகளாக தென்னிந்தியாவிலிருந்து நடைபெற்ற படையெடுப்புக்களின் விளைவாக இந்த இலங்கைத் தமிழர்களுள் பெரும்பாலானவர்கள் இலங்கையிலே குடியேறி இந்நாட்டு மக்களுள் ஒரு பிரிவினர் என்று கருதக் கூடிய அளவிற்கு நெடுங்காலமாக வசித்து வந்துள்ளார்கள்; மூஸ்லிம்களுடன் ஒப்

பிடுமிடத்து இலங்கைத் தமிழர்கள் தராதர மொழி அபிவிருத்தியைப் பொறுத்த மட்டில் கூடியளவு முக்கியத்துவத்தைப் பெறுவதற்கு இரு காரணங்களைக் காட்டலாம். ஒன்று, மூஸ்லிம்களைவிட இலங்கைத் தமிழர் கூடிய தொகையினராகக் காணப்படுகின்றனர். மற்றது, இன்று தராதர இலங்கைத்தமிழை உருவாக்குவதற்கு உதவுகின்ற இருமொழி அறிவுடைய தமிழ்பேசும் மக்களுள் இலங்கைத் தமிழர்களே ஒர் ஆதிக்கநிலையிலிருக்கின்றனர். பொதுவாக மூஸ்லிம்களுடைய மதமும், பண்பாடும் அரபு மொழியோடு (இம்மொழியை ஒருசில மூஸ்லிம்களே அறிவர்) சம்பந்தப்பட்ட வையாக இருந்து வந்துள்ளன. இக்காரணத்தினாலே மூஸ்லிம்கள் தமிழ்ப்பண்பாடு, கல்வி ஆகிய விஷயங்களிலே அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும் இலங்கைத் தமிழர்கள் ஆதிக்கம் பெற்றிருந்துறைகளிலே இன்று மூஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க வகையிலே பங்கு கொள்ளாததொடங்கியுள்ளனர்; இருந்தாலும் தராதர இலங்கைத் தமிழின் அபிவிருத்திக்கு இலங்கைத் தமிழர்களைவிட மூஸ்லிம்கள் குறைந்தளவு முக்கியத்துவம் உடையதொண்டையே புரிகின்றார்கள்.

இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு மொழி வடிவத்தின் அடிப்படையிலே தராதர இலங்கைத்தமிழ்தோன்றி இருக்கின்றதெனினும் அது இலங்கைத் தமிழர்கள் உபடுத்திய மொழிவடிவத்தின் எல்லை உட்பட்டதாகமட்டும் அமைய. என்பது இதுவரை கூறியவற்றை விவாதிக்கிறது. தற்கால சமூகத்தில் தீவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய ஒரு தராதர மொழியை உருவாக்குவதிலே இலங்கைத் தமிழர்களும் மூஸ்லிம்களும் ஒரு தனிப்பட்ட கூட்டுறவு முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றார்கள் ஆகவே தமிழ்க்கழுத்

யாதவகையில் அந்த தராதரமொழியிலே மூலவிம்களுடைய தமிழின் சாயலும் படியத்தான் செய்யும்.

மூலவிம் தமிழ் தராதர இலங்கைத் தமிழிலே ஏற்படுத்தும் செல்வாக்கை விட தென்னிந்தியத்தமிழ் ஏற்படுத்தும் செல்வாக்கு கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் செல்வாக்கு இலங்கையிலுள்ள தென்னிந்தியத் தோட்டத் தொழிலாளிகள் மூலமாக ஏற்பட்ட செல்வாக்கு அன்று, அது தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் பெருந்தொகையான நூல்கள், சஞ்சிகைகள், செய்தித்தாழ்கள், சினிமாப் படங்கள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் செல்வாக்காகும். சினிமாப்படங்களை ஆகியவை இலங்கையிலே தமிழைப் பயன்படுத்தும் மக்களுடைய தேவைக்காகமட்டுமே இறக்குமதியாகப் படுகின்றன. சஞ்சிகைகள் செய்தித் தாழ்கள் ஆகியவை எவ்வளவு தொகையாக இறக்குமதியாகப்படுகின்றன என்பதற்கான புள்ளிப்பரங்கள் மட்டுமே எமக்குக் கிடைத்துவதன். இவற்றை மட்டுமே ஆராய்ந்தால் தராதர இலங்கைத் தமிழின் வளர்ச்சியிலே தென்னிந்தியத்தமிழ் எவ்வளவுதாரம் பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றதென்பதை கண்டுகொள்ளலாம். உதாரணமாக 1964 இல் 81 தென்னிந்திய சஞ்சிகைகளும், செய்தித்தாழ்களும் இலங்கைக்கு இறக்குமதியாகப்பட்டன? இப்படியான சஞ்சிகைகளும் செய்தித்தாழ்களும் மிகக்குறைவாகவே இலங்கைத் தமிழர்களால் வெளியிடப்படுகின்றமையினாலே, தராதர இலங்கைத் தமிழின் வளர்ச்சியிலே தென்னிந்தியத்தமிழ் ஓராதிக்கப்பூர்வமான செல்வாக்கினை ஏற்படுத்துவதற்கு இத்தென்னிந்திய சஞ்சிகைகளும், செய்தித்தாழ்களும் நிச்சயமாக உதவும். இத்துடன், இலங்கையிலே அதிகம் வாசிக்கப்படும் தமிழ்த்தினசரிகளுள் இரண்டாவது இடத்தைப் பெறுகின்ற செய்தித்தாழ் (இத்

தினசரி 1964 இல் முற்பகுதியில் 15,597 மக்களால் வாசிக்கப்பட்டதைக் கணிக்கப்பட்டுள்ளது.)⁸ பயணபடுத்துகின்ற தமிழானது பெருமளவு தென்னிந்திய செல்வாக்குடைய மொழியாக மிக அண்மைக் காலம்வரை காணப்பட்டது; எனினும் இப்பொழுது அந்தச் செல்வாக்குக் குறைந்த அளவிலேயே இச்செய்தித் தாழில் காணப்படுகின்றது.⁹

இவ்வாறு தராதர இலங்கைத் தமிழ் தென்னிந்தியத் தமிழின் செல்வாக்குக் குட்டட்டு வருவது ஒருவிதத்திலே விரும்பத்தக்கதாக அமையலாம். இந்தியாவில் தமிழைப் பயன் படுத்துவாருடைய எண்ணிக்கை மூன்று கோடிக்குமேற்பட்டதாகும். ஆனால் இலங்கையிலே ஏறத்துறைய 20 லட்சம் மக்களே தமிழைப் பயன்படுத்துகின்றனர். ஆகவே இந்தியாவிலுள்ள தமிழர்கள் தமிழைப் பொறுத்த மட்டிலும், தமிழின் அபிவிருத்தியைப் பொறுத்தமட்டிலும் இலங்கைத் தமிழைப் பேசுகம் மக்களைவிடக் கூடியளவு வளங்களை (Resources) பயணபடுத்தக்கூடிய நிலையிலே இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழைப் பேசுகம் மக்கள் நினைக்கவும் முடியாத பெரும் முயற்சிகளிலே இந்தியத் தமிழர்கள் கடுபடுவரி என்பதும் நிச்சயம்: ஆகவே தென்னிந்தியத் தமிழின் செல்வாக்கினைத் தடுப்பதன் விளைவாக இலங்கைத் தமிழைப் பேசுகம் மக்களுக்கு பெருந்தொகையான நேரம், முயற்சி, பணம் ஆகியவை விணை செல்வாகும். அப்படியான ஒரு குறுகிய நோக்குடைய ஜோள்கையாகிய தென்னிந்தியத் தமிழின் செல்வாக்கைத் தடுக்கும் கொள்கை இறுதியிலே தமிழ் நாகரிக உலகின் ஒரு மூலையிலே இலங்கைத் தமிழரையும் அவர்களுடைய மொழியையும் தனித்து நிற்கச் செய்யும். தென்னிந்தியச் செல்வாக்கு விரும்பத்தக்கதா இல்லையா என்பது பற்றிய கருத்துக்கள் எதிர்கையாகவும் விருந்தாலும் ஒருண்மையமட்டும்

மறுகிக் முடியாது: அதாவது, தராதர இலங்கைத்தமிழ் தென்னிந்தியத் தமிழின் செல்வாக்குக்கு உட்பட்டு, இத்தமிழின் சில பண்புகளைத் தண்ணைக்குத்தே ஏற்றுவருகின்றது என்ற உண்மையாகும்:

ஆகவே இக்கட்டுரையில் விவரிக்கப் பட்டுள்ள தராதர இலங்கைத் தமிழ் என்பது எல்லா காலத்திலும் பயன்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்ட, இலகுவான, ஒரு சீரான (Uniform) மொழி வழக்கான்று இலங்கைத் தமிழ் வழக்கின் அமைப்புக்குள்ளே தென்னிந்தியத் தமிழ் வடிவமும், முஸ்லிம் தமிழ் வடிவமும் பெறவேண்டிய சரியான இடம் எது என்பதும், எவ்வாறு இம்முறை வடிவங்களும் கலக்கப்படவேண்டுமென்பதும் இன்னும் நிக்சயிக்கப்படவில்லை. இதேபோல வேறும் பிரச்சினைகள் தீர்க்கப் படாதிருக்கின்றன; பழைய மொழி அமைப்பிலிருந்து ஒரு புதிய மொழி அமைப்பிலே ஆக்கிக்கொள்வது, ஒன்றுறையிலே புதிய அம்சங்களுக்கு இடமளிப்பது (எழுத்து முறையிலும்கூட புதிய அம்சங்களுக்கு இடமளிக்க வேண்டியிருக்கும்), ஒரு புதிய சொற்றெருக்கி (Vocabulary) உருவாகுவது போன்ற பிரச்சினைகளே இலவ. உதாரணமாக ஷேக்ஸ்பியர், வாபஸ்பெறு, இராஜின மாசெய், இலாகா ஆகிய சொல்வடிவங்களை அப்படியே வைத்திருப்பதா அல்லது இச்சு அவற்றேடு போட்டியிரும் வேறு சொற்களுக்கு இடமளிப்பதா என்ற பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இலட்சியக் கருத்துக்களின் (Ideal Notions) அடிப்படையில் அமையும் சட்டங்களினுடே இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படமாட்டா என்ற கூறவேண்டிய அவசியமில்லை. நடைமுறையிலே எழும் அவசிய தேவைகளின் விளைவாக எந்த வடிவங்கள் உண்மையிலே பயன்படுத்தப்படுகின்றனவோ அவையே இறுதியில் நிலைத்து நிற்பவை.

திருந்திய தராதர மொழிகள் (Modified standard Languages) எனப்படும்

மொழிவடிவங்களின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. திருந்திய தராதர மொழிகள் எனப்படுவதை தராதர மொழியிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களாகும் அவை தராதர மொழியையே பெருமளவில் ஒத்திருந்தாலும் அம்மொழியிலிருந்து வேறுபடும் சில பண்புகளைக் கொண்டவை. தராதர மொழியை ஏற்றுக்கொள்கின்ற சில இன் அடிப்படையிலான அல்லது வர்க்க அடிப்படையிலான மொழிச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தராதர மொழியை ஏற்றபோதிலும் அம்மொழியைப் பயன்படுத்துகின்ற பிற சமூகங்களுடன் அதிக தொடர்பு கொள்ளாது தமக்குள்ளேயே பெருமளவு சமூகத்தொடர்பு கொண்டிருப்பதானால் அவர்கள் மத்தியிலே பயன்படுகின்ற தராதர மொழி சிலவேறு பாடுகளைக்கொண்டதாக வளர்ச்சிபெறுமிகு இந்த மொழிச் சமூகங்கள் பிறமொழிச் சமூகங்களிலிருந்து ஒரளாக்கு தனித்து நிற்பதானால் இச் சமூகங்கள் முன்பு பயன்படுத்திய மொழிவடிவம் மீண்டும் ஆதிகம் பெறத்தக்க நிலை உருவாகும்; என்னும் பொதுவாக ஏற்கப்பட்டுள்ள தராதர மொழியை அகற்றி ஒருங்கைத் தீர்க்கையைப் பெறுவதற்கு இந்தப் பழைய மொழியினால் முடியாது போகும். இதன்விளைவாகவே திருந்திய தராதர மொழிகள் அபிவிருத்தி அடைகின்றன. உதாரணமாக இலங்கையிலே பின்வருமாறு ஏற்படக்கூடுமென்று சொல்லலாம். இலங்கை முஸ்லிம்கள் தராதர இலங்கைத் தமிழை ஏற்றுக்கொள்வார். ஆனால் தமக்கு இடையே காணப்படும் பொது நலன்களின் விளைவாக தமக்குள்ளேயே கூடியளவு சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வார். அவர்கள் அந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகொண்ட மாட்டார்கள். இதன்விளைவாக தவிர்க்க முடியாத வகையிலே முஸ்லிம் சமூகத்திலே முன்னர் காணப்பட்ட மொழிவழக்கு அச்சமூகம் ஏற்றுக்கொண்ட தராதர மொழியிலே தனது

செல்வாக்கினை உற்படுத்திக்கொள்ளும் இதனால் மூல்லிய சமூகம் பயணபடுத்தும் தராதர மொழி ஒரு திருந்திய தராதர மொழியாக மாறக்கூடும். இதே போலவே யாழ் ப்பான் த்தியிழுக்கும், மட்டக்களப்புத் தமிழுக்குமிடையேயுள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் திருந்திய தராதர மொழிகள் தோன்றிக்கொள்ளவும் இடம் உண்டு. இலங்கைத் தமிழர்கள் பயணபடுத்தும் ஒரு மொழிவடிவின் அடிப்படையிலே தராதர இலங்கைத் தமிழ் தோன்றியுள்ளதென்பதை இக்கட்டுரையிலே எடுத்துக்காட்டுகின்றபோது யாழ்ப்பான்த் தமிழுக்கும் மட்டக்களப்புத் தமிழுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை அதிகம் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாம் கருதுகின்றோம்: இந்த வேறுபாடுகளை ஒரு மொழிபேசும் மக்களுடைய வழக்கிலே காண்பதைப்போன்று இருமொழிபேசும் மக்களுடைய வழக்கில் நாம் காண்முடியாது. தராதர இலங்கைத் தமிழை உருவாக்கும் இயக்கத்தில் முன்விளையிலே நிறுபவர்கள் இந்த இருமொழிபேசும் பிரிவினர். ஆகவேதான் பிரதேச வேறுபாடுகளை இங்கு வற்புறுத்தவேண்டிய அவசியம் இருக்கவில்லை. மேலும் எழுத்து வழக்கிலும் முறைப்படியான பேச்சு வழக்கிலும் (Formal Speech) பெருமளவுக்கு ஒருமைப்பாடு காணப்படுகின்றது இதனால் பிரதேச வேறு

பாடுகள் அவ்வளவிற்குத் தெள்படுவதில்லை (தராதர இலங்கைத் தமிழ் எழுத்து வழக்கிலும் முறைப்படியான பேச்சு வழக்கிலுமே நன்கு நிலைநாட்டப் பட்டிருக்கின்றதென்பது கவனிக்கத்தக்கது)இருந்தாலும் இக்காரணமங்களுக்காக திருந்திய தராதர மொழிகள் வளர்ச்சி பெற்றாட்டா என்று கூறுவதற்கில்லை; தராதர இலங்கைத் தமிழ் நாடு முழு வதும் பரவுகின்றபோது மட்டக்களப் பிற்கும் யாழ் ப்பாணத்திற்குமிடையிலுள்ள மொழிவேறுபாட்டினால் திருந்திய தராதர மொழிகள் வளர்ச்சிபெற்றும்.

இக்கட்டுரையிலே எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வகையிலே தராதர இலங்கைத் தமிழ் தற்போது வளர்ச்சி பெற்றுக்கொண்டு வருகின்றது; சில விஷயங்களைப் பொறுத்தமட்டில் இன்னும் இம்மொழி மாறுபடும் நிலையிலே, இருக்கின்றமை (வழக்கிலுள்ள எந்த மொழிதான் எப்பொழுதும் மாறுபாடில்லாத ஒரே நிலையில் இருந்து வந்துள்ளது?) அம்மொழியை திட்டவட்டமற்ற ஒரு மொழியாக ஆக்கமாட்டாது. இன்று இலங்கையிலே தமிழ்மொழி சம்பந்தமாகக் காணப்படுகின்ற குழப்பத் தின் மத்தியிலும் ஒரு திட்டவட்டமான மொழியாக இந்தத் தராதர இலங்கைத் தமிழே காணப்படுகின்றது. அம்மொழி பயன்படும் வகையினையும் அதன் வடிவத்தையும் பொறுத்தமட்டில் இந்த திட்டவட்டமான தன்மையைக் கண்டு கொள்ளலாம்:

1. A. T. A. டி ஸூசா (de Souza) எழுதிய “The Changing Place of English in the Educational System of Ceylon” முன்னர் குறிப்பிடப்பட்டது.
 2. A. T. A. டி ஸூசா, மேற்படி.
 3. மேற்படி.
 4. இங்கு அடிக்கடி செகிலிக்கப்படும் கருத்துக்கள் தமிழுக்கு மட்டுமல்லது சிங்களத்துக்கும் போகுத்தமானவை.
 5. Final Report of the Press Commission, Sessional Paper, XI. 1964, Govt. Press, Ceylon, p. 144.
 6. The Statistical Survey of Ceylon, 1963, p. 25 Table 13 Govt. Press, Ceylon. இப் புள்ளி விபரங்கள் 1953-க்காணக்கூடும்போது பெறப்பட்டவையாகையால் இந்து திருப்பதிகரமாற்ற வேலைகளும், ஏன் நபோது காணப்படும் நிலைமை இவை காட்டும் நிலைமையிலிருந்து வேறு பட்டதால்.
 7. Final Report of the Press Commission, p. 63.
 8. மேற்படி, பக். 144.
 9. சிரகேசியிப் பத்திரிகையின் நிர்வாகம் அன்னமையிலே மாற்றியிருப்பதால் இம் மர்த்தம் ஏற்படத் தொடர்கியுள்ளது.
(முட்டிய கட்டுரையிலே Language-State என்பது மொழி - அரசு என்று பீழையரக மொழியெயர்க்கப் பட்டுள்ளது (நிதிகள், II. 1, பக். 41) அதன் சரியான மொழியெயர்ப்பு மொழித்தீவு என்பதாகும்.)

கிழக்கிலங்கைச் சாசனங்கள்

— கா. இந்திரபாலா

[இத் தொடர் கட்டுரைகளிலே இலங்கையிலுள்ள தமிழ்ச் சாசனங்களைக் காலவரன் முறைப்படி பதிப்பிக்கும் நோக்கத்துடனே முதலில் இந்நாட்டின் யிகப் பழைய தமிழ்க் கல்வெட்டுக்களைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அவற்றுக்கு அடுத்தவையாகச் சோழராட்சிக் காலத்துக் கல்வெட்டுக்களைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெறவேண்டும். ஆனால் சோழராட்சிக் காலத்துக் கல்வெட்டுக்களிலும் பண்ணிரண்டாம் பதின் மூன்றாம் நூற்றுண்டுக் கல்வெட்டுக்களிலும் பல கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. கிரந்த அச்சுக்களைப் பெறுவது கஷ்டமாக இருப்பதால் அதிகம் கிரந்த எழுத்துக்கள் இல்லாத பிற கல்வெட்டுக்களை முதலிலே வெளியிடவேண்டியுள்ளது:]

1. வெருகல் கல்வெட்டு

திரு கோணம் கௌ மாவட்டத்திலே கொட்டியாரப் பற்றில் மகாவலி கங்கையின் கிளைநதியாகிய வெருகல் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள வெருகல் ஊரில் இருக்கும் இந்துக் கோயிலிலே ஒரு தூணில் இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுப் பாடப்பிரதியும் (உரோம எழுத்துக்களிலே) ஆங்கில மொழிபெயர்ப்பும் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுநெவில் எண்பவராலே வெளியிடப்பட்டிருந்தன¹; இவங்கையின் தொல் பொரு

ளாய்வுப் பகுதியினர் இக் கல்வெட்டின் மைப்பிரதி ஒன்றை 1933-ல் எடுத்த பின்பு, இச் சாசனம் பற்றிய தகவல் தொல்பொருளாய்வுப் பகுதியின் அறிக்கையிலே கொடுக்கப்பட்டது.²

தூணிலே இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள பாகம் 19 அங்குல நீளமும் 13 அங்குல அகலமும் உடையது. கல்வெட்டிலே பதினெட்டு சிறு வரிகள் இடம் பெற்றுள்ளன. கல்வெட்டு நல்ல முறையிலே இன்றும் காணப்படுகின்றது. விழுநெவில் வெளியிட்ட பாடப் பிரதியிலே பல பிழைகள் காணப்படுகின்றன. உதாரணமாக, முதலாவது வரியிலே ‘ஸ்ரீ ஸாப்ரமண்ய’ என்பது ‘ஸ்ரீ குப்ரமண்ய’ (Sri Gubramanya)எனவும் ஆரைவது வரியிலே ‘சிம்யாப்பின்லை’ என்பது ‘சீம்மாப்பின்லை’ (Simmappillai), நாலாம் ஜந்தாம் வரிகளிலே ‘திமாசா’ என்பது ‘தமாசா’ (Tamasa) என்றும் அவரால் வாசிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டின் எழுத்து கிரந்தமும் தமிழுமாகும்: கல்வெட்டின் ஆரம்பத்திலே காணப்படும் துதியாகி ‘ஸ்ரீ ஸாப்ரமண்ய நம’ என்பது கிரந்தத்திலே பொறிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பாகம் தமிழ் எழுத்திலே பொறிக்கப்பட்டுள்ளது; எழுத்துப் பொறித்த சிற்பி கிரந்த எழுத்துக்களை நன்கறிந்திராத காரணத்தினாலே போலும் ‘நம’ என்ற சொல்லிலே ‘ந’ என்ற எழுத்துச் சிறிது பிழையாகப் பொறிக்கப்பட்டுள்ளது (வரி 2). இதே சொல்லிலே ‘ம’ என்ற எழுத்தைத்

தொடர்ந்து ஓர் அர்த்தமறிற குறியும் காணப்படுகின்றது. கல்வெட்டின் எழுத்து மிகவும் பிறப்பட்ட காலத்து எழுத்தாகும். அது பதினாறும் நூற்றுண்டைச் சேர்ந்தது என்று சொல்லலாம்.

இலக்கியத் தராதரத் தமிழுடன் ஒப்பிடுமிடத்து எழுத்துப் பிழைகள் என்று சுருதக்கூடிய சில சொல்வடிவங்கள் இக்கல்வெட்டிலே காணப்படுகின்றன: முதலாவது வரியிலே ஸா:ப: ரஹ்மண்ய³ (Subrahmanya) என்ற வடமொழிச் சொல் ஸாப்ரமண்ய (Supramanya) என்று பொறிக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிடலாம். ‘புறம்’ என்ற சொல் ‘பிறம்’ (வரி 7) என்றும், ‘செட்டிகள்’ என்பது ‘செட்டியம்’ (வரி 10) என்றும், ‘கயிலை’ என்ற பெயர் ‘கயில்’ (வரி 3) என்றும், ‘மட்டக்களப்பூர்’ என்ற இடப்பெயர் ‘மட்டக்கழப்பூர்’ (வரி 8) என்றும் ‘பளை’ என்பது ‘பழை’ (வரி 5) என்றும் எழுதப் பட்டுள்ளன:

கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதன் நோக்கம் ஒரு கோயிலுக்கு நான்கு மதில்களைக் கட்டி உபயம் பண்ணியவர்களுடைய பெயர்களைப் பதிவு செய்வதாகும்: அக்கோயில் வெருகற் கோயில் என்றே கொள்ள இடமுண்டு. கோயிலின் தெற்கு மதிலைக் கயிலை வண்ணியனுர் கட்டிக் கொடுத்திருந்தார். திமாசா என்பவரின் மகனுகிய சிமயாப்பின்னை என்பவர் மேற்குப்புற மதிலைக் கட்டிக் கொடுத்திருந்தார். இவர் பழை என்னும் ஊரைச் சேர்ந்த வர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது: ‘மட்டக் கழப்பூரவர்’ (மட்டக்களப்பூரவர்), நிகொம்புக்கரையூரவர் ஆகியோர் வடபுறத்து மதிலைக் கட்டிக் கொடுத்திருந்தனர். ‘செட்டியம்’ (செட்டிகள்) பண்ணிய உபயம் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: ஆனால் அவர்களுடைய உபயம் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. எஞ்சிய கல்வெட்டை நோக்குமிடத்துச் செட்டிகள் கிழக்குப் புற

மதிலையே உபயம் பண்ணியிருந்தார்கள் என்று அகிக்க முடிகின்றது:

கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை: ஆனால், கல்வெட்டின் எழுத்தைக் கொண்டும், ‘திமாசா’, ‘சிமயா’ போன்ற பெயர்களைக் கொண்டும் இக்கல்வெட்டுப் பதினாறும் நூற்றுண்டைவிலே பொறிக்கப்பட்டது என்று கூற வராம்.

இக்கல்வெட்டிலே வரும் கயில வண்ணியனுர் என்னும் பெயர் கவனிக்கத்தக்க ஒரு பெயராகும்: பதின்மூன்றும் நூற்றுண்டு தொடக்கம் பழையராஜரட்டை, மாயரட்டை ஆகிய பிரதேசங்களிலும் கிழக்கிலங்கையிலும் வண்ணிச் சிற்றரசுகள் பல தாழீக்கப்பட்டன என்று இலக்கிய ஆதாரங்களால் அறிகின்றோம்.⁴ வண்ணியரைக் குறிப்பிடுகின்ற சாசனங்கள் தென்னிந்தியாவில் முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலிருந்து கிடைத்தாலும்,⁵ இலங்கையிலே அப்படியான சாசனங்கள் மூன்று மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. இவை மிகப் பிறப்பட்ட காலத்தவையாகும்: இவற்றுள் ஒன்று வெருகல் கல்வெட்டு. இதிலிருந்து கயிலவன்னியனுர் என்ற வண்ணிச் சிற்றரசன் திருகோணமலை மாவட்டத்திலே பதினாறும் நூற்றுண்டைவில் ஆட்சி புரிந்தான் என்று அறியமுடிகின்றது. ‘கயில்’ என்பதை வறியுதெனில் திருகோணமலை என்று கொண்டு ‘கயிலவண்ணியனுர்’ என்பவர் திருகோணமலை வண்ணியனுர் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளார். ‘திருகோணமலைக்குத் தங்கின கைலாசம், தென்கயிலை என்ற பெயர்கள் இலக்கியத்திலே காணப்பட்டாலும், இக்கல்வெட்டிலே கயில வண்ணியனுர் எனும் போது ‘கயில்’ என்பது வண்ணியனுருடைய சொந்தப் பெயராக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

'திமாசா', 'சிமயா' என்ற பெயரிகள் ஒரளவிற்கு விசித்திரமானவையாகக் காணப்படுகின்றன. இப்பெயர்கள் 'போர்த்துக்கீச வடிவங்களாகிய தொமஸ் ஸலமன்' ஆகியவற்றைக் குறிக்கலாம் என்பது நெனில் தெரிவித்த கருத்தாகும்.⁷ இது சரியாக இருக்கலாம். சிமயா என்பது (Simeon) என்ற பெயரின் திரிபாகலாம். பொதுவாகக் கத்தோலிக்க மதத் துக்கு மாறிய தமிழர்களே போர்த்துக்கீசப் பெயரிகளை ஏற்றிருந்தனர். திமாசா, சிமயாப்பிள்ளை ஆகியோர் ஏற்றிருந்த பெயர்கள் போர்த்துக்கீசப் பெயர்கள் என்றால், அவர்களும் கத்தோலிக்கராகவே இருந்திருப்பர். அப்படியெனின், எவ்வாறு அவர்கள் இந்துக் கோயிலுக்கு ஓர் உபயம் பண்ணியிருந்தார்கள் என்ற கேள்வி எழவாம். ஒருவேளை அச்சத் தாலோ, சில சலுகைகளைப் பெறுவதற்காகவோ கத்தோலிக்கராகலாக அல்லது போர்த்துக்கீசப் பெயர்களை ஏற்றவர்களாக இவர்கள் மாறியிருந்தாலும் தலை மறைவாக இந்துக்களாக இருந்திருக்கலாம்; அப்படியென்றாலும் வெளிப்படையாகத் தாங்கள் செய்த உபயத்தைப் பற்றிக் கல்வெட்டிலே பொறித்திருக்க மாட்டார்கள்; ஆகவே, இப்பெயர்களுக்கு விளக்கம் கொடுப்பது சிறிது கஷ்டமாகும். இப்பெயர்களை திமரசர், சிமயர்ப்பிள்ளை என்றும் வாசிக்கலாம்; ஆனால் இவ்வாசிப்புப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது.

இக் கல்வெட்டிலே, மைட்டக்கழப்பூர் (மட்டக்களப்பூர்), நிகொம்புக்கரைபூர், பழை ஆகிய மூன்று இடப்பெயர்கள் வருகின்றன⁸ இவ்விடங்களை அடையாளங்கண்டுகொள்வது கஷ்டமானது; மைட்டக்கழப்பூர் என்பது தற்காலத்து மட்டக்களப்பு, நிகொம்புக்கரையூர் என்பது ஆங்கில, போர்த்துக்கீச மொழிகளிலே நிகொம்பு என்றும் சிங்களத்திலே மீகமூவ (மீகுவி) என்றும் வழங்கும்

நீர்கொழும்பு என்றுகொள்ள இடமுண்டு. 1887-ல் இக் கல்வெட்டை வெளியிடும் போதும் சில தமிழர்கள் நீர்கொழும்பை நிகொம்புக்கரை என்று சொல்லிவந்த தாக ஹியூ நெனில் குறிப்பிட்டுள்ளார்.⁹ பழை என்பது யாழ்ப்பான மாவட்டத்திலுள்ள பளை என்று கொள்ள இடமுண்டு:

பாடப் பிரதி

1. பூர்வரமண்ணய
2. நம தெற்கு ம
3. தில் கயில வன்னி
4. யனகுபயம் திம
5. ராசா மகன் பழை
6. யிற் சிமயாப்பிள்ளை
7. மெற்குப் பிறம் மை
8. டடக்கழப்பூரவர் நிகொ
9. ம்புக்கரையூரவர் வ
10. டபும் செட்டியழுப
11. யம் உ

2. கங்குவேலிக் கல்வெட்டு

இன்னேரு வண்ணியனுரைக் குறிப் பிடுகின்ற கல்வெட்டுக் கங்குவேலியிலே காணப்படுகின்றது. உக்குவேலி திருகோணமலை மாவட்டத்திலே கொட்டியாரப் பற்றிலே உள்ள ஓர் ஊர். இங்கு இருக்கும் சிவன் கோயிலிலே உள்ள முனிரதி உயரமுள்ள ஒரு தூணிலே இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் பாடப் பிரதியையும் (உரோம எழுத்துக்களிலே) ஆங்கில மொழிபெயர்ப்பையும் என்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஹியூ நெனில், இதனைத் தான் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கு 8அ இதன் பின்பு, 1949 ஜூவரியில் வெளிவந்த வெளியாய்வுப் பகுதியினின் (Survey Department) செய்தியறிக்கையிலே இக் கல்வெட்டைப் பற்றிய தகவலும், பார்வைப் பிரதியும் (eye-copy). இது வெளியாய்வுப் பகுதியைச் சேர்ந்த

அத்காரி ஒருவராலே கண்டுபிடிக்கப்பட்டது என்ற குறிப்பும் வெளிவந்தன.⁹

தாணின் இரு பக்கங்களிலே இக்கல் வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. முன் ஒருவது பக்கத்திலே ஒரு வயிரவர் குலம் (திரிகுலம்) போறிக்கப்பட்டுள்ளது; நான்காவது பக்கத்திலே எதுவும் பொறிக்கப்படவில்லை. முதலாவது பக்கத்திலே 14 சிறு வரிகளும் இரண்டாவது பக்கத்திலே 11 சிறு வரிகளும் உள்ளன.

விழிய நெவில் வெளியிட்ட பிரதியிலே சில பிழைகள் காணப்படுகின்றன; ‘அடப்பர்களும்’ (வரி 3—4) என்பது ‘அடப்பகலும்’ என்றும், ‘விட்டொம்’ (வரி 9) என்பது ‘விடலாம்’ என்றும், ‘ஆகுதம்’ (வரி 12) என்பது ‘அவத்தம்’ என்றும், ‘நிலைத்தவர்கள்’ (வரி 12—14) ‘நினைத்தவர்கள்’ என்றும் ‘கரையிலே’ (வரி 15) என்பது ‘கரையில்’ என்றும் அவராலே வெளியிடப்பட்ட பிரதியிலே பிழைகள் காணப்படுகின்றன.

கல்வெட்டின் எழுத்துத் தழிமாகும்; இது பதினான்காம் நூற்று ஒன்னடச் சேர்ந்த எழுத்தெண்ணு தொல்லெழுத்தியல் அடிப்படையிலே கூறலாம்¹⁰. இக்காலத்துக் கல்வெட்டுக்களிலே பொதுவாக இருப்பது போல இக்கல்வெட்டிலும் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இடப்படவில்லை;

தராதர இலக்கியத் தமிழுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இக் கல்வெட்டில் வரும் சில சொற்களின் வடிவங்கள் பிழையானவை என்று கூறலாம். கலை அக்காலத்துப் பிரதேசவழக்கை ஆறிந்துகொள்ளப் பெரிதும் உதவலாம். உதாரணமாக, இகரத்தை முதல் எழுத்தாகக் கொண்டுள்ள சில சொற்களிலே இகரம் யிசரமாக மாறுவதைக் காணலாம்: ‘இதுக்கு’ என்பது ‘யிதுக்கு’ (வரி 10) என்றும், ‘இப்படிக்கு’ என்பது

‘இரண்டு’ என்பது, ‘யிரண்டு’ (வரி 21—22) என்றும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இப்படியான மாற்றம் பொதுவாகப் பல கிழக்கிலங்கைச் சாசனங்களிலே காணப்படுகின்றது. சம்மாந்துறைச் செப்பேடுகளிலே ‘இலிசங்கள்’ என்பது ‘யிலிசங்கள்’ (வரி 20) என்றும், ‘இப்படிக்கு’ என்பது ‘யிப்படிக்கு’ (வரி 31) என்றும் வருவது போல, வீரமுனைச் செப்பேட்டிலும் ‘இரங்கின்’ என்பது ‘யிரங்கின்’ (வரி 19) என்றும், ‘இடத்தில்’ என்பது ‘யிடத்தில்’ (வரி 13, 19) என்றும் வருவதைக் காணலாம்¹¹. இப்படியான அம்சங்களைத் தெண்ணிந்தியாவின் சில பாகங்களிலே பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும் காணலாம் இவற்றை ஆராய்வதன் மூலம் கிழக்கிழங்கையிலே குடியேறிய தமிழர் தெண்ணிந்தியாவின் எப்பாகங்களிலிருந்து வந்தனர் என்ற கேள்விக்கு ஒரளவு விடை கண்டுகொள்ளவும் முடியும்: இக் கல்வெட்டிலே ‘கங்கை’ என்பது ‘கெங்கை’ (வரி 14) என்று எழுதப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. சம்மாந்துறைச் செப்பேடுகளிலும் ‘கங்கை’ ‘கெங்கை’ (வரி 29) என்று எழுதப்பட்டுள்ளது; தமிழிலுள்ள திருக்கோவில் கல்வெட்டிலும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது (வரி 29);

இக் கல்வெட்டிலே ஆரும் வேற்றுமை உருபு ‘இல்’ என நிற்பது கவனிக்கத்தக்கது; பொதுவாக உயர்திணைச் சிறப்புப் பெயர்களுக்கு முன் இடப் பெயர்கள் வரும்போது வேற்றுமை உருபு இல்லாது நிற்பதே வழக்காகும்: மாந்தை பளமோட்டை போன்ற இடங்களிலே பொறிக்கப்பட்ட முற்பட்ட கல்வெட்டுக்களிலும் இதனைக் காணலாம்; உதாரணமாக, பளமோட்டையிலே கண்டெடுக்கப்பட்ட பதினேராம் நூற்றுண்டுக் கல்வெட்டொன்றில் ‘காராம்பிச் செட்டு

யஞ்ஜீயக்ரமவித்தன்' என்ற பெயர் வருகின்றது.¹¹ இதில் காராமபிச்செட்டு என்பது ஓர் இடப்பெயர். கங்குவேலிக் கல்வெட்டில் 'மலையில் வன்னியனார்' (வரி 1—2), 'ஏழுரில் அடப்பர்' (வரி 3—4) என்று ஏழுதப்பட்டுள்ளமை (அதாவது, 'மலை வன்னியனார்', 'ஏழுர் அடப்பர்' என்றில்லாது இருக்கின்றமை) பிரதேச வழக்கைப் பிரதிபலிக்கலாம். வெருகற் கல்வெட்டிலும் 'பழைச் சிமயாப் பின்னை' என்றில்லாது 'பழையிற் சிமயாப் பின்னை' என்றிருப்பது கவனிக்கத் தக்கது.

மலையில் வன்னியனாரும் ஏழுரில் அடப்பர்களும் கூடிக் கோணநாதக் கடவுளுக்குக் கங்கு வேலியில் நிலமானியம் செய்ததைப் பதிவு செய்வதற்காகவே இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது; கங்குவேலியிலே கொடுக்கப்பட்ட மாணியம் 'வெளியும் புலநடப்பும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'வெளி' என்பது பரந்த நிலத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 'புலநடப்பு' என்பதன் பொருள் தெளிவாக இல்லை. பழைய நிலமானியக் கல்வெட்டுக்களை ஆராய்ந்தால், நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்ட போது, அந்நிலங்களிலே விளைவன், ஊர்வன ஆகியவையும் தானமாக அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.¹² இங்கு, 'புலநடப்பு' என்பது, மாணியமாக வழங்கப்பட்ட நிலத்திலே வளர்ந்த புல், அங்கு நடப்பனவாகக் காணப்பட்ட பிராணிகள் ஆகியவற்றைக் குறிக்கலாம்; 'தம்பிரானார் கோணநாதன்' மாணியம்பெற்ற கோயிலின் தெய்வமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றார்; இக் கல்வெட்டுத் திருக்கோணமலை மாவட்டத் திலே இருப்பதால், கோணநாதன் என்பது திருக்கோணவரத் தெய்வத்தையே குறிக்கும் பெயர் என்று தோன்றும்; ஆனால், கல்வெட்டுக் காணப்படுகின்ற கங்குவேலிக் கோயிலும் கோண-

நாதன் கோயில் என வழங்கப்பட்டதாக ஆதாரம் கிடைப்பதனால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தெய்வம் கங்குவேலிக் கோயிலின் தெய்வம் என்று கொள்வது பொருத்தமுடையதாகும்.¹³

இக் கல்வெட்டிலே ஓர் ஒம்படைக் கிளவியும் இடம்பெற்றுள்ளது. அதாவது 'யிதுக்கு யாதொருவன் ஆகிலும் ஆகுதம் நினைத்தவர்கள் கெங்கை கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாபம் கொள்ளக் கடவரி ஆகவும்', என்பதாகும். இது பொதுவாகப் பிற்பட்ட காலத்துத் தென்னிந்தியத் தமிழ்க் கல்வெட்டுக்களிலும் ஸமத்துத் தமிழ்க் கல்வெட்டுக்களிலும் (சிறப்பாகக் கிழக்கிலங்கைச் சாசனங்களிலே) காணப்படுகின்றது. உதாரணமாக, தமிழ்விலை - திருக்கோயில் கல்வெட்டிலே (வரி 23—38) இந்த ஒம்படைக்கிளவியைக் காணலாம். இதில், 'ஆகுதம்' என்பது 'அகிதம்' என்பதன் திரிபாகும்; 'இடையூறு' என்னும் பொருளை அது பெறுகின்றது:

கல்வெட்டின் இறுதியிலே நிலமானியத்துக்குச் சாட்சிகளாக நின்றவர்களாகிய இரண்டு முதலிமைகளும் தான்த்தாரும் வரிப்பற்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். கல்வெட்டின் ஆரம்பத்தில் வரும் 'அடப்பர்' என்ற சொல்லும், முதலிமை, தானம், வரிப்பற்று என இறுதியில் வரும் சொற்களும் வன்னியர் ஆட்கியிலே இடம்பெற்ற நிர்வாகமுறைபற்றி அறிவதற்கு உதவுகின்றன. யாழ்ப்பாணவைபவமாலை போன்ற இலக்கிய ஆதாரங்களிலிருந்து வன்னியிராச்சியங்கள் அல்லது வன்னிபங்கள் ஏழு இருந்தன என்று அறிகின்றோம்.¹⁴ இக் கல்வெட்டிலே 'ஏழுரில் அடப்பர்கள்' என்று ஏழு அரசனைச் சேர்ந்த அடப்பர்கள் குறிப்பிடப்படுகின்றனர்; இங்கு ஏழுர் என்படுவது ஏழு வன்னிபங்களைக் குறிக்கலாம்; வன்னியிராச்சியம் ஏழு பெறும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததை இது குறிப்பிடுவ

தாகவும் கொள்ளலாம்; திருக்கோணமலைப் பகுதியிலே கயிலவனியனுரூடைய ஆட சியின் கீழ் ஏழு நிலப்பிரிவுகள் அடங்கி யிருந்தன என்றும் அந்திலப்பிரிவுகளிலே அடப்பர்கள் என்ற தலைவர்கள் அவ்வது அதிகாரிகள் இருந்தனர் என்றும் இக் கல்வெட்டால் அறிய முடிகின்றது. "அடப்பர்" என்பது பரதவர்குலத் தலைவர்களைக் குறித்த ஒரு சொல் என்று அறியக்கிடக்கின்றது.¹⁴ முதலிமை, தானம், வரிப்பற்று ஆகியோர் வன்னியிராச்சியங்களிலே வன்னியரசர்களுக்கு உதவியாகக் கடமையாற்றியவர்கள் என்பது மட்டக் கணப்பு மான்மியம் போன்ற ஆதாரங்களாலும் அறியப்படும் செய்தியாகும்;

பாடப் பிரதி

முதலாவது பக்கம்

- 1: மலை(யில்) வ
 - 2: ஸ்னியனுரும்
 - 3: ஏழுரில் அட(ப்ப)
 - 4: ர்களும் கூடி தம்
 - 5: பிஞானூர் கொணை
 - 6: நாதனுக்கு கங்
 - 7: கு வெளியில் வெ
 - 8: (ஸி) யும் புல்நடப் (பு)
 - 9: ம் ஆக விட்டெடாம்
 - 10: யிதுக்கு யாதொ
 - 11: ருவன் ஆகிலு
 - 12: ம் ஆகுதம் நி
 - 13: ஸைத்தவர்க
 - 14: ஸ் கெங்கை
- இரண்டாவது பக்கம்
- 15: கரையிலெ
 - 16: காராம் பச
 - 17: வைக் கெ(ான்)
 - 18: ற பாபம் கெ(ான்)
 - 19: ளக் கடவர்
 - 20: ஆகவும் யிப்ப
 - 21: டிகு பிரண்
 - 22: டு முதலிமை
 - 23: யும் தான் (ம்)

24: வரிப்பற்று

25: ம் உ

3. தம்பிலுவில் - திருக்கோவில்

கல்வெட்டு

இத் தான் கல்வெட்டு தம்பிலுவில் அம்மன் கோவிலிலே என்பது ஆண்டு கணுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டத் தாகும்.¹⁵ இக் கல்வெட்டிலே சிவஞான சங்கரர் கோவில் குறிப்பிடப்பட்டிருப்பதால் இது திருக்கோவில்லுள்ள கல்வெட்டு என்று கருதிய ஹியூ நெவில் இதனைத் திருக்கோவில்லுள்ள கோவிலிலே மண்டபத்தின் வாசலிலே சேர்த்துக் கட்டுவித்தார்.¹⁶ (திருக்கோவில் என்பது அம் பாறை மாவட்டத்திலே அக் கரைப்பற்றுப் பிரிவிலே உள்ள ஊர்). இக் கல்வெட்டு முதன்முறையாக The Taprobanian என்ற சஞ்சிகையிலே என்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஹியூ நெவில் அவர்களாலே வெளியிடப் பட்டது.¹⁷ இதன் பின்பு 1921 இல் S. O. கணகரத்தி னம் என்பவர் Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon என்னும் நூலிலே இதன் பாடப் பிரதியையும் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வெளியிட்டார்;¹⁸ இதன்பின்னர் Historicus என்னும் புனைபெயரைக் கொண்ட ஒருவர் Ceylon Literary Register என்னும் சஞ்சிகையிலே இக் கல்வெட்டின் பாடப்பிரதியை மீண்டும் வெளியிட்டார்.¹⁹ இந்த முற்பட்ட பாடப்பிரதி களிலே ஒரு சில வாசிப்புப் பிழைகள் இடம்பெற்றுள்ளன, இலங்கைத் தொல் பொருளாய்வுப் பகுதியிலுள்ள மைப்பிரதியின் (No. 485) உதவிகொண்டு இக்கட்டுஞரயிலே ஒரு புதிய பாடப் பிரதி கொடுக்கப்பட்டுள்ளது.

இக் கல்வெட்டு ஏற்குறைய ஐந்து அடி உயரமுள்ள தூண் ஒன்றின் இரு பக்கங்களிலே பொறிக்கப்பட்டுள்ளது.

மற்ற இரு பக்கங்களிலும் ஒரு வயிரவர் குலமும் (திரிகுலம்) ஒரு மயிலும் பொறிக் கப்பட்டுள்ளன. இக் கல்வெட்டிலே எல் லாமாக 38 சிறு வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டின் முதலாவது வரிக்கு மேலே குரியனும் சந்திரனும் பொறிக் கப்பட்டுள்ளன. இதன் பொருள், கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ள மாணியம் சந்திர குரியர் நிலைக்கும்வரை நிலைக்க வேண்டும் என்பதாகும்¹.

முதலாவது வரியிலும் எட்டாவது வரியிலும் வரும் 'ஸ்ரீ' என்னும் எழுத கைத் தவிர, கல்வெட்டின் எழுத்துத் தமிழாகும். இது பதினாறும் நாற்றுண்டைச் சேர்ந்த எழுத்து. பிற கல்வெட்டுக்களிலே 'வர்மர்', 'பர்மர்', 'பன்மர்' என்று வரும் சொல் இதில் 'பற்மர்' (வரி 3—4) என எழுதப்பட்டுள்ளது. இலக்கியத் தராதரத் தமிழிலே 'திரிபுவனச் சக்கரவர்த்திகள்' எனப்படுவது 'திறிபுவனச் சக்கிறவத்திகள்' (வரி 5—8) என்றும், 'தேவரிக்கு' எனப்படுவது 'தேவநர்கு' (வரி 10—11) என்றும், 'திகதி' எனப்பது 'தியதி' (வரி 16) என்றும், 'சிவஞானசங்கரர்' எனப்பது 'சிவஞானசங்கரர்கள்' (வரி 17—18) என்றும், 'இந்த' எனப்பது 'இந்த' (வரி 23—24) என்றும், 'தர்மம்' எனப்பது 'தழமம்' (வரி 24—25) என்றும், 'கொன்ற' எனப்பது 'கொந்த' (வரி 34) என்றும், கடவாராகவும்' எனப்பது 'கடவாருகவும்' (வரி 37—38) என்றும் வருவது கவனிக்கத்தக்கது. 'செய்தானில்' எனப்பது 27—28 ஆம் வரிகளிலே 'செதானில்' என யகர மெய் இல்லாத எழுதப்பட்டுள்ளது;

இக் கல்வெட்டு ஸ்ரீ சங்கபோதிபரிமான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விசயவாகு தேவருடைய பத்தாவது ஆட்சியாண்டிலே தை மாதம் 20 ஆம் திகதி பொறிக்கப்பட்டதெனச் குறிப்பிடப்பட்டுள்ளது; இலங்கையிலே விஜய

பாஹா என்ற பெயரைத் தாஷிகிய மனைகள் அறுவர் ஆட்சிபுரிந்திருக்கின்றனர். அவர்களுள் முதலாவது விஜயபாஹாவும் (1055—1110) ஆரூவது விஜயபாஹாவுமே (1507—1521) பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிபுரிந்தவர்கள். இக் கல்வெட்டு விஜயபாகு ஒருவனின் பத்தாம் ஆட்சியாண்டிலே பொறிக்கப்பட்டிருப்பதால் இவ்விருவருள் ஒருவனே கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளவனுடு இருவரும் சங்கபோதி என்ற சிம்மாசனப் பெயரைத் தாங்கியிருந்தமையினாலே சிம்மாசனப் பெயரைக்கொண்டு இக் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ள வன்யார் என்ற பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால் முதலாவது விஜயபாஹா 'திரிபுவனச் சக்கரவர்த்திகள்' என்ற விருதைப் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவனுடைய கல்வெட்டுக்களிலே 'கோச் சிரிசங்கபோதி உடையார் ஸ்ரீ விஜயபாஹா தேவர்' என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.²⁰ எனினும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தொல்லெழுத்தியல் உதவுகின்றது. இக் கல்வெட்டின் எழுத்துப் பதினாறும் நாற்றுண்டைச் சேர்ந்ததாகையால் இக் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் ஆரூவது விஜயபாஹா என்று கண்டுகொள்ள வாம். ஆகவே, இக் கல்வெட்டின் காலம் கி. பி. 1519 ஆகும்.

இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதன் நோக்கம் சிவஞானசங்கரர் கோயில் என்ற கோயிலுக்கு வோவில் என்ற இடத்தை யாரோ மாணியமாக அளித்த தைப் பதிவுசெய்வதாகும். கொடுத்தவர் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. இக் கல்வெட்டின் இறுதியிலே கங்குவேவிக் கல்வெட்டில் காணப்படுவதுபோன்ற ஓர் ஒழிபடைக்கிளி காணப்படுகின்றது.

கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ள சிவஞானசங்கர கோயில் தற்போது கல்வெட்டு அவச்கப்பட்டுள்ள கதிரையாண

டவுன் கோயில்தான் என்பது சந்தேகம்; கல்வெட்டிலே 'சிவனுணசங்கரர் கோயி ஹக்குக் கொடுத்த' என்ற சொற்றெடு ருக்கு 'சிவஞானசங்கரர் என்பவர் இக் கோயிலுக்குக் கொடுத்த' என்றும் பொருள்கொள்ள இடமுண்டு. அப்படி யெனின், 'இக்கோயில்' என்பது கல் வெட்டு முதலிலே வைக்கப்பட்டிருந்த கோயிலாகிய தமிழ்லுனில் அம்மன் கோயி லாக அல்லது தமிழ்லுனிலிலே வேறு அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்க முடியும்.

கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ள வோவில் என்ற இடப்பெயர் சிங்களப் பெயராகிய (வேர்வில்) என்பதன் திரிபு என்பது S. O. கனகரத்தினம் அவர்களின் கருத்தாகும்.²¹ தற்போது கல்வெட்டு வைக்கப்பட்டுள்ள கோயிலுக்குத் தெற்கே ஏறக்குறைய நான்கு மைல் தூரத்திலே வேவெல் என்று தமிழிலும் போவில் (வேர்வில்) என்று சிங்களத்திலும் பெயர் பெற்றும் வயல்வெளி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.²² ஆனால், இக் கல் வெட்டு உண்மையிலே தமிழ்லுறிர் பகுதி யிலுள்ள கோயிலோன்றைச் சேர்ந்த கல்வெட்டு எனின், இக்கருத்துப் பிழையாகும்.

பாடப் பிரதி

1:	ஸ்ரீ சங்	14:	தில்லை
2:	க பொ	15:	மாதம்
3:	தி பற்ம	16:	உய தியதி
4:	ராண் தி	17:	சிவனுண
5:	றிபுவன	18:	சங்கரகர்
6:	ச சக்கிற	19:	கொயி
7:	வத்திக	20:	ஹக்கு
8:	ன் ஸ்ரீவி	21:	கொடுத்
9:	சய வா	22:	த வொ
10:	குதெவ	23:	வில் இ
11:	ந்குசீ	24:	ந்ததன்
12:	ண்டுப	25:	மத்துக்
13:	த்தாவ	26:	கு அகி

- | | | | |
|-----|---------|-----|----------|
| 27: | தம்செ | 33: | கவைக் |
| 28: | தானுகி | 34: | கொந்ற |
| 29: | ல் கெங் | 35: | பாவத்தை |
| 30: | கைக்க | 36: | த கொள் |
| 31: | ரையில் | 37: | ளக்கடவு |
| 32: | காராம்ப | 38: | ாரூகவும் |

4. திருக்கோவில் கல்வெட்டுகள்

இங்கு பதிப்பிக்கப்பெறும் இரு கல் வெட்டுக்களும் அம்பாறை மாவட்டத்திலே அக்கரைப்பற்றுப் பிரிவிலுள்ள திருக்கோவிலில் சித்திரவேலாயுத சவாமி கோயிலிலே உள்ள கல்வெட்டுகள். இரண்டினது மைப்பிரதிகளும் 1967 செப் தெம்பர் 17 இல் தொல்பொருளாய்வுப் பகுதியினராலே எடுக்கப்பட்டன. முதலாவது கல்வெட்டு (No. 2701) ஒரு சவர்க்கல்விலே பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல் 2 அடி நீளமும் 2 அடி உயரமுமுடையது. கல்வெட்டிலே 14 வரிகள் உள்ள ஆனால் கல்வெட்டு பெரிதும் பாழ்டைந்திருப்பதால் எல்லா வரிகளையும் செல்வனே வாசிக்க முடியாதிருக்கின்றது.

இக் கல்வெட்டுப் பதினாறும் நாற்றுண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்திலே பொறிக்கப்பட்டுள்ளது. முதல் எட்டு வரிகளிலும் உள்ள எழுத்துக்களை மட்டுமே ஓரளவிற்கு வாசிக்க முடிகின்றது.

இக் கல்வெட்டு சங்கபோதிவர்மராண திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ விசயவாகு தேவர் எனப்பட்ட ஆறும் விஜயபாஹாவின் காலத்திலே எழுதப்பட்டது; கல் வெட்டு எழுதப்பட்ட ஆட்சியாண்டும் மாதமும் குறிப்பாக எழுதப்பட்டிருக்கின்றபோதிலும், ஆட்சியாண்டைக் குறிக்கும் எண் அழிந்துபோய்விட்டது, தை மாதம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது; ஆறும் விஜயபாஹாவுக்குச் சௌவர்கள் 'சிவஞான சங்கராசாரர்' என்ற சிருதுப் பெயரைக் கொடுத்திருந்தனர் என்று தோன்றுகிறது. ஏனெ

னில், அம் மன்னன் திரிபுவனச் சக்ரக வர்த்திகளான சிவஞான சங்கராசார மூர் விசயவாகு தேவர் என்று இக் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வெட்டிடுப் பொறிக்கப்பட்டதன் நோக்கத்தை அறிய முடியாமல் இருக்கின்றது. திருக்கோவில் சித்திரவேலாயுத சவாமி கோயில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அக் கோயிலிலே செய்யப்பட்ட ஏதோ திருப்பணியைப் பற்றிய செய்தி இக் கல்வெட்டிலே சேர்க்கப்பட்டிருக்க முடியும்.

இரண்டாவது கல்வெட்டு (No. 2702)
ஒரு சிறிய தூணிலே பொறிக்கப்பட்டுள்ளது. இத் தூண் ஏறக்குறைய 4 அடி உயரமும் 8½ அங்குல அகலமும் உடையது. அதிலே பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒரு சிறிய கல்வெட்டாகும். அது ஒரு நெல் வயலின் அரைவாசி எல்லையைக் குறிப்பிடுவதாலும், கல்வெட்டிடுப் பொறிக்கப்பட்ட தூண் ஓர் எல்லைக் கல்லாகப் பயணப்பட்டிருக்கும் என்று தொன்றுகிறது.

கல்வெட்டின் எழுத்து மிகப்பிற்பட்ட காலத்தது. இக் கல்வெட்டிலே ஆறு சிறு வரிகள் உள். முதலாவது வரிக்கு மேலே குரியனும் ஆரைவது வரிக்குக் கீழே பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவை கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளது சந்திர குரியர் நிலைக்கும் வரை நிலைக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்;

கல்வெட்டின் காலம் சகார்த்தம் 1674 ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது; சகார்த்தம் என்பது சகாப்தமாகும். சகாப்தம் 1674 என்பது கி. பி. 1752 ஆகும்.

இக் கல்வெட்டிடுப் பொறிக்கப்பட்டுள்ள தூணிலே முன்னர் வேரெரு கல்வெட்டிடுப் பொறிக்கப்பட்டிருந்தது; பின்னர் அது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று தொன்றுகிறது. ஏனெனில், இத் தூணிலே

பழைய எழுத்துக்கள் சில அழிந்த நிலை காணப்படுகின்றன.

பாடப் பிரதிகள்

முதலாவது கல்வெட்டு

1.சங்கபொதி (வர்மரான)
2. திரிபுவன சக்கரவர்த்திகள்
3. (அன) சிவஞானசங்கர (ாசார)
4. மூர் விசயவாகுதெவரு (க்கு) யா
5. ணநு....வதில் தை மா (தத்) தி...
6. திருக்கொயில் சித்திர (திர) வெ
7. லாயுத சவாமி கொயி...
8. கிளக்கு.....

இரண்டாவது கல்வெட்டு

- | | |
|---------------|--------------|
| 1. சகார்த்தம் | 4. டு நெல்லு |
| 2. 16 | 5. க்கு அரவா |
| 3. 74 ஆண் | 6. சி எல்லை |

5. விரமுனைச் செப்பேடு

இச் செப்பேடு இப்பொழுது எங்கு இருக்கின்றது என்றே எவராலே கண்டு பிடிக்கப்பட்டது என்றே எனக்குத் தெரியவில்லை; பத்து ஆண்டுகளுக்கு முன்பு இச் செப்பேட்டின் படப்பிரதி ஒன்று காலஞ்சென்ற பேராசிரியர் க; கணபதிப் பின்னை அவர்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டது; இச் செப்பேட்டுச் சாசனத்தை ஆதாரமாக்கொண்டு சில நிலப்பகுதி களுக்கு உரிமை கோரியவர்கள் அந்நிலப்பகுதிகளைப் பெறுவதற்காக வழக்காடி னர். இந்த வழக்கத் தீர்த்துவைப்பதற்காக இச் சாசனத்தைப்பற்றி ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டார். பேராசிரியர் ஓர் அறிக்கை சமர்ப்பித்ததாக எனக்குத் தெரியாது: எனினும், சாசனத்தின் படப்பிரதி ஒன்று தென்னிந்தியாவில் இந்திய அரசாங்கத்தின் சாசனவியலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது; உதகமண்டலத்திலிருந்த இந்திய அரசாங்கத்தின் சாசன

வியலாளர் 1956/57 ஆம் ஆண்டுக்குரிய தனது அறிக்கையிலே இச் செப்பேட்ட ஷடக் குறிப்பிட்டுள்ளார்.²³ பேராசிரியர் கணபதிப்பின்னை அவர்களிடமிருந்து பெற்ற செப்பேட்டுப் படப்பிரதியைக் கொண்டே இச் சாசனத்தை இப்பொழுது பதிப்பிக்கின்றேன். இது வீரமுனை என்னும் ஊரிலே கொடுக்கப்பட்ட மானியத்தைக் குறிப்பிடுகின்ற படியால், இதற்கு வீரமுனைச் செப்பேட்டுச் சாசனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இச் சாசனத்திலே 37 வரிகள் இடம் பெற்றுள்ளன. சாசனம் செப்பேட்டின் இரு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது. செப்பேட்டின் முதலாவது பக்கத்திலே, சாசனம் ஆரம்பிப்பதற்கு மேலுள்ள பாகத்திலே சில சித்திரங்களும் கிரந்த. சிங்கள எழுத்துக்களும் காணப்படுகின்றன. இடது புறத்திலே ஒரு சிங்கத்தின் சித்திரம் இருக்கின்றது. அதன் பின்னர் வலதுபறம் நோக்குகின்ற ஒரு முகமும் ஒரு கையும் வரையப்பட்டுள்ளன. வலது மூலையிலே ‘புவன கவாமி’ என்ற பெயர் கிரந்தத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. கிரந்த எழுத்தையோ சிங்கள எழுத்தையோ நன்கு தெரியாத ஒருவர் இதனை எழுதியிருக்கின்றார் எனத் தோன்றுகிறது; சிங்க இலச்சினை கண்டிமன்னனுடைய இலச்சினையாக இச் செப்பேட்டிலே வரையப்பட்டுள்ளது. சாசனத்தின் இறுதியிலே ‘சிங்க முத்திரையும் திருமுகமும் திரு(க)கையும்’ கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், செப்பேட்டில் வரையப்பட்டுள்ள சிங்கம் சிங்கமுத்திரையையும், முகம் திருமுகத்தையும் (ஸ்ரீமுக) கை திருக்கை கையையும் (ஸ்ரீஹஸ்த) குறித்து நிற்கின்றன என்று கொள்ளக்கிடக்கின்றது. ‘புவனகிங்க கவாமி’ என்ற பெயர் மானியம் வழங்கிய மன்னன் பெயராகச் சாசனத்திலே குறிப்பிடப்பட்டிருப்பதால் சிரந்தத்திலும் சிங்களத்திலும் ‘புவன

கவாமி’ என எழுதப்பட்டுள்ளது மன்னன் பெயராகும். செப்பேட்டின் இரண்டாவது பக்கத்தின் மேற்பாகத்திலும் மூன்று சித்திரங்கள் காணப்படுகின்றன; இவற்றுள் மத்தியிலுள்ளது பின்னொயார் (விநாயகர்) சித்திரம். அதற்கு வலது புறத்திலே சந்திரனும் இடது புறத்திலே குரியனும் வரையப்பட்டுள்ளன. இவை, சந்திர குரியர் நிலைக்கும்வரை இம்மானியம் நிலைக்கவேண்டுமென்பதைக் குறிப்பவை. சாசனத்திலே ‘சிந்தாத்திரைப் பின்னொயார்’ குறிப்பிடப்படுவதால் பின்னொயார் சித்திரமும் வரையப்பட்டுள்ளது.

இச் சாசனத்தின் எழுதிதுத் தமிழாகும். இது பதினாறும் பதினேழாம் நூற்றுண்டுகளைச் சேர்ந்த எழுத்தாகும். இக் கல்வெட்டிலே ‘சகாப்தம்’ என்பது ‘சகார்த்தம்’ (வரி 1) என்றும், ‘வருஷம்’ என்பது ‘வருஷசம்’ (வரி 1—2, 32) என்றும், ‘கிழமை’ என்பது ‘கிளமை’ (வரி 2—3) என்றும், ‘இலங்கை’ என்பது ‘லெங்கை’ (வரி 3), ‘யிலங்கை’ (வரி 8—9) என்றும், ‘மதுரை’ என்பது ‘மதிரை’ (வரி 5) என்றும், ‘எழுந்தருளிய’ என்பது ‘எனுந்தருளி’ (வரி 4) என்றும் பல இலக்கியத் தராதர வடி வங்கள் மாறுபட்டு எழுதப்பட்டுள்ளன. இவற்றை ஆராயுமிடத்துச் சில பொது அம்சங்களைக் கவனிக்க முடியும்; உதாரணமாக, முகரம் ஓரமாகப் பலவிடங்களிலே மாறிநிற்கின்றது; கிழமை-கிளமை (வரி 2—3) கிழக்கு-கிளக்கு (வரி 23), எழுந்து-எனுந்து (வரி 4). இதேபோல ரகர ரகர மயக்கம், ஏகர ஏகர மயக்கம் ஆகியவற்றையும் அவதானிக்க முடியும்; இறங்கி-இரங்கி (வரி 10), தலை முறை-தலமுரை (வரி 27), கொண்டு கொண்டு (வரி 8, 12—13, 28), ஆண்டு ஆண்டு (வரி 28), வயிற்று-வயிர்ரு (வரி 17), மேற்கு-மேர்க்கு (வரி 23), தெற்கு தெற்க்கு (வரி 25), அதற்கு-அதர்க்கு (வரி 30). இகரத்தை முதல் எழுத்தாகக்

கொண்ட சொற்களிலே இகரம் யிகர மாக மாறிந்திருக்கிறது: இலங்கை, யிலங்கை (வரி 8—9), இடத்தில்—யிடத் தில் (வரி 13, 19) இரங்கின—யிரங்கின (வரி 19), இருக்கும்—யிருக்கும் (வரி 31).

இச் சாசனத்தின் காலத்தை அறிந்து கொள்ளக்கூடிய வகையிலே, சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ள மானியம் எப்போ வழங்கப்பட்டது என்பது ஆரம் பத்திலே கூறப்பட்டுள்ளது. மானியம் வழங்கப்பட்ட நாள் சகாப்தம் 1537 சய வருஷம் தை மாதம் 26-ம் திகதி வெள்ளிக்கிழமை சுப்பேயாக கூபதினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சகாப்தம் 1537 என்பது கி. பி. 1615 ஆகும். சக 1537 தை 26 கிறிஸ் தாப்தக் கணிப் பிலே கி. பி. 1615 ஜனவரி 23 ஆகும். இந்நாள் ஒரு திங்கட்கிழமையாகும்; சாசனத்திலே வெள்ளிக்கிழமை என்று இருப்பது பிழை. மானியம் வழங்கப்பட்டுப் பல நாட்கள் சென்ற பின் சாசனத்தைப் பொறித்துமையிலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம்.

இச் சாசனத்தை வழங்கியவனாகக் குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் புவன சிங்க சுவாமி எனச் சாசனத்தின் இறுதி யிலே குறிந்பிடப்பட்டுள்ளான்; செப்பேட்டின் முதலாவது பக்கத்தின் வலது மேற்புற மூலையிலே புவனசுவாமி என்ற பெயர் சிங்களத்திலும் கிரந்தத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னன் செங்கடகநகரியிலிருந்து ஆட்சி செலுத்தியவனாகவும் குறிப்பிடப்பட்டுள்ளான். செங்கடகநகரி என்பது ஸெங்கடகல எனும் கண்டியாகும். கண்டியில் கி. பி. 1615 இல் ஆட்சி செலுத்தியவன் ஸெனாரத (1604—1635) என்பவன்; இவனே இச் சாசனத்திலே புவனசிங்க சுவாமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளான் என்று கொள்ளவேண்டும். இவன் ‘கொச்சி கொல்லம் கோவை நாடச் சந்தவிர்த்தரசாரும்’ ‘ஸெங்கடக் குதிபதி’ என-

வர்ணிக்கப்பட்டுள்ளான்; கொச்சியும் கொல்லமும் பதினேழாம் நூற்றுண்டின் ஆரம்பத்திலே பிரசித் திபெற்றிருந்த கேரள இராச்சியங்களாகும். கோவை என்பது அக்காலத்திலே போர்த்துக்கீசு ருடைய கிழைத்தேசப் பேரரசின் தலை மைப்பிடமாக விளங்கிய கோவா எனப் படும் மேற்கிந்தியக் கரையிலுள்ள இடமாகும்.

சாசனத்திலே கொடுக்கப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு: 1615 இல் மது ரையைச் சேர்ந்த அருணாசலச் செட்டி கந்தப்பச் செட்டி என்பவரும் பதினெட்டு செட்டிகளும் ஒர் இளவரசியை அழைத்துக்கொண்டு, சிந்தாத்திரைப் பின்னையார் என்னும் பெயரைத்தாங்கிய பின்னையார் விக்கிரகத்தையும் கொண்டு இலங்கைக்கு வந்து மட்டக்களப்பிலே வீரமுனை என்னும் இடத்தில் இறங்கினர். பின்னர் பின்னையாரை வீரமுனையிலே வைத்துவிட்டு, இளவரசியை அழைத்துக்கொண்டு கண்டிகளுக்குச் சென்று அங்கு அரசமானிகையிலே இளவரசியைச் சேர்த்துவிட்டு, மன்னைக்க கண்டு வணக்கம் செலுத்தினர்: மன்னன் ‘திருமண திரங்கி என்ன வேணுமென்று கேட்க,’ அவர்கள் தங்களுக்கு மட்டக்களப்பு வீரமுனையிலே குடியிருப்பதற்கும் வயிற்று வளர்ப்புக்கும் நிலம் கொடுக்கவேண்டுமென்றனர். மன்னனும் அதற்கிணங்கி, வீரமுனையிலே குடியிருப்பதற்கு நிலமும் பன்னப்பத்துவெளி, எத்தாலைவெளி, முன்மாரிக்காடு ஆகியவற்றையும் ‘நிலம் குளம் கோபுரம் நிசமித்துக்கொடுத்தான். இந்நிலங்களுக்கெல்லாம் கிழக்கெல்லை தகட்டுமுரிவளவு, மேற்கெல்லை நாள் பார்த்த கல்லுகாமுச்சி, வடக்கெல்லை வம்மியடிப்பிட்டி, தெற்கெல்லை ஏறு கல்லுகாமுச்சி ஆகியவையாம். அந்நிலங்கள் பன்னிரண்டு செட்டிகளும் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதற்கு வழங்கப்பட்டன; அத்துடன், இளவரசியு

டன் கொண்டுவரப்பட்ட பிள்ளையாருக்குக்காடுகாட்டிலே மல்வத்தையூரும் அவ்யூருக்குச் சேர்ந்த குளம், வெளி, காடு ஆகியவையும் மாளியமாக வழங்கப்பட்டன. அத்துடன், மட்டக்களப்பு நாட்டிலே வாழும் எல்லாப் பெண்களும் ஆண்டுதோறும் ஆளுக்கு அரைப்பணம் இப்பிள்ளையார் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.

இச் சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வேறு ஆதாரங்களிலிருந்து பெற்றுதியாது. பதினாறும் பதினேழாம் நாற்றுண்டுகளிலே மட்டக்களப்பு மாவட்டம் கண்டியிராச்சியத் தின் ஒரு பாகமாகவிளங்கியது. பதினாறும் நாற்றுண்டின் ஆரம்பத்திலே அது கோட்டை இராச்சியத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஆகவே கண்டிமன்னன் மட்டக்களப்பிலே நிலமானியங்கள் வழங்கினான் என்பதை ஜயந்தி வதற்கு இடமில்லை. அக்காலத்திலே தென்னிந்தியாவிற்கும் கண்டியிராச்சியத் திற்குமிடையிலே வர்த்தக உறவும் பிற தொடர்புகளும் இருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்திலே அப்பொழுதும் தென்னிந்தியர் வந்து குடியேறிக் கொண்டே இருந்தனர். அப்படியாகக் குடியேறிய செட்டிச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மன்னனிடமிருந்து நிலம் பெறுவதற்காக அவனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவந்து கொடுத்து நிலம்பெற்றனர் என்று இச் சாசனத்தால் அறியலாம்; ஸெனரத் உத்தியோக பூரிவமாகப் பெண் பெறுவதற்கு மதுரைக்கு அனுப்பிய தூதுக்குமுவைச் சேர்ந்தவரிகளாக இந்த செட்டிகளைக் கொள்ளமுடியாது. இச் சாசனம் ஒரு கள்ளச் சாசனம் என்று கொள்ளவேண்டிய அவசியமுமில்லை. (இது உண்மைச் சாசனமோ என்று வழக்காடப்பட்டது வலனிக்கத் தக்கது).

பாடப் பிரதி

முதற்பக்கம்

1. சகாரத்தம் 1537 ஆல் சப வருஷ்
2. சம்தை மீ 26 திசை வெள்ளிக்கிள்
3. கை கூடிய சபமொக கூடதினத்தில் வெங்கை
4. ஆதிபதி ராரெந்திர சிம்மாசத்தெஞ்சந்தருளி
5. சமூக மதிரைப்பட்டணம் அருணாசலச் செட்டிக்
6. ந்தப்பச் செட்டி அவருடன் - யக - செட்டிப்
7. பிள்ளையார்களும் குமாரத்திக்குதலியா
8. கச் சிந்தாத்திரைப் பிள்ளையாரையும் கொண்டுயி
9. வங்கைத்திவு மட்டுகளப்பு விரழுணையில் வந்திரங்கி பிள்ளையாரையும் அவ்விடம் வை
10. த்துப் பொட்டு செங்கடகநகரி (ப) ன்னகச
11. சௌபீல் வந்து குமாரத்தியையும் கொ
12. ஓடு சேர்த்து ராசாயிடத்தில் பொய்
13. முகவெரிசைன பண்ணி முட்டுக்குத்தி கெ
14. தன்டம் பண்ண ராசாதிருமணதிரங்கி
15. என்ன வெறுவெமன்டு கெட்கக் மட்டுக்களப்
16. புவிரழையில் குடியிருக்கவும் வயிரு
17. வளப்புகு முயிசம்பத்து கிடைக்கவே
18. ஒன்று மென்டர்க்கு பிரங்கின யிடத்தில் குடி
19. மிகுப்பும் பள்ளத்துவெளியும் எத்தா
20. ஸூவெளி மூன்மாரிக்காடு நிலமகுளம் கொபுர
21. ம் நிசமித்துக் கொடுக்கப்படும் பூரிக் கெல்லை
22. யாவது கிளக்கு தகட்டுமூரிவளவு மேர்க்கு)

இரண்டாவது பக்கம்

24. நாள்பாரத் கல்லுகாழுக்கி - ஏ - வடக்கு வம்மி
25. அடிப்புட்டி தெர்க்கு ஏறுகல்லுகாழுக்கி - ஓ -
26. யிலைவு நிலத்தையும் - யக - செட்டிப்பிள்ளை
27. மார்களும் அவர்துவர் புள்ளபுள்ள தலமுரைக்
28. கும் ஆண்டனுபவித்து வரவும் குமாரத்திக்காண்டு
29. வந்த புள்ளையாருக்கு காடுகாட்டில் மன்வத்
30. தயநும் அதர்க்கு சேர்ந்த குளம்வெளிகாடு
31. ம் மட்டுகளப்புநாடு முனுதிலும் விருக்கும்
32. பெண்பிள்ளைகள் சகலரும் வருஷசம் பணம்
33. அரை கோயிலுக்கு நிசமங்கொடுக்கவும் என்கு ந
34. சமித்து சிங்கமுத்திரையும் திருமூகமும் திருக்கையும் கொடுத்தபடிக்கு கொச்சி கொல்வம்
35. கொவை நாடச்சந்தவிர்ந்தரசாரங்கும் புவனசி
36. நக சுவாமி நமசித்தெ நமசித்து உ

6. சம்பாந்துறைச் செப்பேடுகள்

இங்கு சாசனம் இரு உலோகத் தகடுகளிலே எழுதப்பட்டுள்ளது: இந்தகடுகள் செப்புத் தகடுகள் என்று சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்போது எங்கே இருக்கின்றன என்பது தெரியவில்லை. இவற்றின் படப்பிரதிகள் இலங்கைத் தொல்பொருளாய்வுப் பகுதியிலே இருக்கின்றன. இற்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஏடுகளைப் பெற்று அவற்றின் படங்களைத் தொல்பொருளாய்வுப் பகுதியினர் எடுத்திருக்கவேண்டும். ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்படப் பிரதிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது; அப்பொழுது அவை காலஞ் சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களிடம் இருந்தன. இப்படப் பிரதிகளின் பிற்புறத்திலே சம்மாந்துறைச் சாசனம் என எழுதப்பட்டிருந்த படியாலேதான், சாசன ஏடுகள் சம்மாந்துறையிலே பெறப்பட்டவை என்பது தெரியவந்தது. பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து இப்படப் பிரதிகளைப் பெற்றுச் சாசனத்தை வாசித்த பின்பு அதைப் பதிப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காத தால் இதுவரை அதை வெளியிடமுடியாது போயிற்று.

இச்சாசனம் இரு ஏடுகளிலே எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு பக்கத்தில் மட்டுமே சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது: சாசனம் பழுதுபடாது காணப்படுகின்றது: முதலாவது ஏட்டில் 24 வரிகளும் இரண்டாவதில் பத்து வரிகளும் உள். ஏடுகளிலே சாசனம் பொறிக்கப்பட்டுள்ள பாகம் நீள் சதுர வடிவிலும், சாசனத்துக்கு மேலுள்ள ஒரு சிறுபாகம் அரசமிலை வடிவிலும் அமைந்துள்ளன: இந்தச் சிறுபாகத்திலேதான் ஏடுகளைத் தொடுத்துக் கட்டுவதற்காகத் துவாரங்களை செய்யப்

பட்டுள்ளன: முதலாவது ஏட்டிலே, இந்த இலைவடிவிலுள்ள பாகத்தில் ஒரு சிங்க இலச்சிலை பொறிக்கப்பட்டுள்ளது. அது கண்டி மன்னானுடைய முத்திரையாக அங்கு இடம் பெற்றுள்ளது. இரண்டாவது ஏட்டிலே சாசனத்தின் கீழ் ஒரு கொடியும் மரக்கிளை ஒன்றைத் தூக்கி நிற்கும் ஒரு யாணையும் வரையப்பட்டுள்ளன:

1919-ல் S. O. கணகரத்தின் முதலியார் மட்டக்களைப்பு மாவட்டத்தைப் பற்றிய தனது நூலை எழுதும்போது இச் செப்பேடுகளை வாசித்தறிந்து, சாசனத்தின் ஆங்கில மொழி பெயரிப்பைத் தனது நூலிலே சேர்த்திருந்தார்.²⁴ அந்த மொழிபெயரிப்பிலே சில பிழைகள் காணப்படுகின்றன. உதாரணமாக, சாசனம் வழங்கப்பட்ட திகதி கி. பி. 1581 ஏப்ரில் 29 என்று முதலியார் குறிப்பிட்டிருப்பது பிழை: சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ள திகதி '1605 ஆண்டு சித்திரை மாதம் 29-ந் திகதி': 1605 ஆண்டு என்பது சக ஆண்டாகும். அது கி. பி. 1683 ஆகும். சித்திரை 29 என்பதை ஏப்ரில் 29 என்பதும் பிழையாகும். சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ள சக ஆண்டை முதலியார் கவியக ஆண்டாக மொழி பெயர்த்துள்ளார். மேலும், 'விசாக' (வரி 3-4) என்பதைக் 'கிஸ்பத்' (Kisbat) என்றும் 'ரண்குர' (வரி 9-10) என்பதைச் 'சூரை அழித்தவன்' (Destroyer of Sura) என்றும், 'பிறதாபர்' (வரி 10) என்பதை 'மக்களுடைய பெருமதந்தை' (Great father of the people) என்றும் மொழிபெயர்த்து, 'யிலவிசங்கி' (வரி 20) என்பதை இலவிசம் (Elavisam) என்னும் இடப் பெயராகவும் இவர் ஏருதியுள்ளார்.

சாசனத்தின் எழுத்துப் பதினாறும் பதினேழாம் நூற்றுண்டுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாகும்: எழுத்து அழகாக இல்லாவிட்டாலும் மிகவும் தெளிவாக

எழுதப்பட்டுள்ளது. முற்பட்ட சாசனங்களிலே காணப்படுவதுபோல, இதிலும் ரகரத்துக்கும் அரவுக்குமிடையில்வேறுபாடு இல்லை; மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இப்படவும் இல்லை. வடமொழிச் சொற்கள் அனைத்தும் சீர் இல்லாத முறையிலே தமிழ்ப்பட்டுத்தப்பட்டுள்ளனம் யினால், கிரந்த எழுத்து எதுவும் இச் சாசனத்திலே இடம்பெறவில்லை. பிற திடுக்கிலங்கைச் சாசனங்களிலே காணப்படுவது போல, 'கங்கை' என்பது 'கெங்கை' (வரி 29) எனவும், 'நட்சத்திரம்' என்பது 'நட்செத்திரம்' (வரி 4) எனவும், 'கிடைத்தது' என்பது 'கெடைத்தது' (வரி 33) எனவும், 'இலவசங்கள்' என்பது 'யிலவிசங்கள்' (வரி 20) எனவும், 'இப்படி' என்பது 'யிப்படி' (வரி 31) எனவும், 'கிழமை' என்பது 'கிளமை' (வரி 3) எனவும் எழுதப்பட்டுள்ளன; மேலும், வடமொழி விருதுகளாகிய பராஜேஸ்வர என்பது 'பரராச்சேஸ்வர' (வரி 7-8) என்றும், விக்ரம என்பது 'விக்கிரம' (வரி 10) என்றும், ப்ரதாப என்பது 'பிறதாபர்' (வரி 10) என்றும் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன, வரி 24இல் 'கிடைத்தது' என்பது தவறுதலாகக் 'கிடைத்து' என்றும், வரி 27இல் 'காசியிலே' என்பது 'காசிலே' என்றும் எழுதப்பட்டுள்ளன. வரி 10இல் 'பிறதாபர்' என்பது தவறுதலாகப் 'பிதாபர்' என எழுதப்பட்டுப் பிண்ணர் பிரகரத்துக்குக் கீழே நகரம் எழுதப்பட்டுள்ளது.

ராமநாதர் என்ற பிராமணங்குக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தைப் பதிவு செய்வதற்காகவே இச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இந்த ராமநாத பிராமணங்கள் மட்டகளப்பைச் சேர்ந்த ஒரு சிற்றாசர் அல்லது அதிகாரி (Chief) என S. O. கணகரத்தின் முதலியார் குறிப்பிடுகின்றார்.²⁵ ஆனால் அதற்கு எதுவித சான்றும் இல்லை. சம்மாந்துறைக்கருகேயங்கித் தினில் வெளிப்பத்து என்னுமிடத்துக்குச் சேர்ந்த கோணவட்டவான்வெளி,

கோட்டான்பத்து ஆயிய இடங்கள் ராமநாத பிராமணங்குக்கு வழங்கப்பட்டிருந்தன.

மானியம் வழங்கிய மன்னர் ராசிங்க மகாராசா எனக்குறிப்பிடப்பட்டுள்ளது; ராசிங்க என்பது கண்டி மன்னாகிய ராஜசிங்ஹ மன்னர்களாகும். தென்னிந்தியச் சாசனங்களிலும் ராஜசிங்ஹ என்ற பெயர் ராசிங்க என்று அல்லது இராசிங்க என்று வருவது வெளிக்கத்தக்கது.²⁶ இரண்டாவது ராஜஸிங்ஹ எனப்படும் இம் மன்னர் கி. பி. 1635 தொடக்கம் 1687 வரை கண்டியில் ஆட்சிபுரிந்தவன்:

சாசனம் வழங்கப்பட்ட திகதி சக ஆண்டு 1605 சித்திரை 29 புதன்கிழமை விசாக நட்சத்திரமும் பெளர்ன்னமையும் கூடிய நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சக 1605, முன்னர் குறிப்பிட்டது போல, கி. பி. 1683 ஆகும். சக 1605 சித்திரை 29 கிரீஸ்தாபதக் கணிப்பிலே கி. பி. 1683 ஏப்ரில் 26க்குச் சமமாகும்; இந்த நாள் சாசனத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது போல ஒரு புதன்கிழமை அல்லாது ஒரு வியாழக்கிழமையாகும்; மேலும், அது ஒரு பெளர்ன்னமை நாளன்று: சாசனத்திலே பெளர்ன்னமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது பிழை 1683 ஏப்ரிலில் 4 ஆம் திங்கியும் 30 ஆம் திகதியுமே பெளர்ன்னமை நாட்கள்: இப்படியான பிழைகள் சாசனங்களிலே ஏற்படுவதுண்டு,

இச் சாசனத்தின் இறுதியிலே வரும் ஒம்படைக்கிளவி பிண்வருமாறு: 'இதில் யாதாமொருத்தர் தடைப்பண்ணினால் காசியிலே, ராமேசவரத்திலே, கதிர்கா மத்தில் மாணிக்ககெங்கையிலே தியிட்ட பாவத்தில் போவாராகவும்' பொதுவாக இலங்கைத் தமிழ்ச் சாசனங்களிலும் இப்படியான ஒம்படைக் கிளவிகளிலே இந்தியப் புண்ணியத் தலங்களிலே செய்யப்படும் பாவமே குறிப்பிடப்படும். ஆனால்

இச் சாசனத்திலே கதிர்காமத்து மாணிக்க கங்கை குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக் கூத்தக்கது. ஏனெனில் பதினேழாம் நூற்றுண்டால்விலே கதிர்காமமும் ஒரு குறிப்பிட்டத்தக்க புண்ணியத்துவமாகக் கருதப் பட்டதை இது காட்டுகின்றது:

இச் சாசனத்திலே வரும் ஒரு கலைச் சொற்கள் கவனிக்கத்தக்கவை. ஒன்று தாராத்தம் (வரி 23-24) என்பது ஒரு பெண்ணை மனம் முடித்துக் கொடுக்கு மிடத்து அல்லது ஒரு மாணியத்தை வழங்கும்போது கெண்டியால் நீர் ஊற்றிக் கொடுப்பது ஒரு பழைய இந்திய வழக்கம். இதனையே 'தாராத்தத்தமாகக் தாரா தாரை, நீர் ஓட்டம்+தத் த—கொடை) கிடைத்து' அல்லது 'நீரோட்டிடிக் கொடுத்தது' எனத் தெண்ணிந்தியச் சானங்களிலே குறிப்பிட்டுள்ளனர்.²⁷ பிற்பட்ட சாசனங்களிலே இச் சொற் ரெட்டர் மிக அருமையாகவே காணப்படுகின்றது. பணிவிடை என்ற சொல் சாசனத்தின் இறுதியிலே 'யிப்படிக்குச் செப்புப்பட்டையங் கெடைத்த பணிவிடைப் படியாகவும்' என்ற சொற்றெட்டரிலிலே வருகின்றது. இது ஒரு துயதமிழ்ச் சொல்லாக இருந்தாலும், இது வும் இப்படியான சொற்றெட்டரும் பொதுவாகக் கண்டி மன்னர்களுடைய மாணியச் சாசனங்களில் இறுதியிலே காணப்படுகின்றன. அச் சாசனங்களிலே உள்ளூவி ஸ்தாபனை (பணிவிடப் பணதமி) எனக் காணப்படும் சொற்றெட்டரே இச் சாசனத்தில் பணிவிடைப் படியாகவும்' என எழுதப் பட்டுள்ளது,²⁸

பாடப் பிரதி

முதலாவது ஏடு

1. 1605 ஆண்டு
2. சித்திரை மீ 20 திய
3. தி புதன்கிளமை வி
4. சாக நட்சத்திரமும் ப
5. வர்ணமையும் கிரக
6. ண புண்ணிய கா
7. வத்தில் பூராச் செ
8. வர கனக மண்டல
9. சோ ளெந்திர றண்கு
10. ர விக்குறம் பிற தாபரா
11. சிய ராசிங்க மகாராசா
12. ஆண்டவர் திருக் கருணை
13. புந்து மட்டாக்களப்பு
14. தெங்கத்தில் சம்பாத்து
15. றநக் கடுத்த பண்டித்தி
16. ஏ வெளிப் பத்துக்குச் செ
17. ஸ்தா கொணவட்டவா
18. ஃ வெளிப் போட்ட
19. ஃன் பத்து மிதுகணக்க
20. ஒத்த மிலங்களுக்கு
21. ஸபட ராமநாத பிராமண
22. அருக்கு பிள்ளைமள்
23. ளை தல முறைக்கு தார
24. ரத்த மாகக் கிடைத்து

இரண்டாவது ஏடு

25. இதில் யாதா மொருங்
26. தர் தடைப்பங்களிலும்
27. காவிலை ராமேசவரத்
28. திலை கதிர்காமத்தில் ம
29. மாணிக்க கெங்கையிலே
30. கிளிட்ட பாவத்தில் பெரா
31. வராகவும் பிப்படிக்கு
32. செப்புப் பட்டையங்
33. கெடைத்த பணி வி
34. ஸைப் படியாகவும்

1. *The Taprobanian* (Edited by Hugh Nevill), ii, December 1887 (Colombo), p. 163.
2. *Archaeological Survey of Ceylon Annual Report (A. S. C. A. R.) for 1933*, p. 19
3. பு: என்ற எழுத்து bh (ஃ) என்ற எழுத்தைக் குறிக்கும்.
4. *University of Ceylon History of Ceylon*, i, part 2, pp. 736-737 (Colombo 1960)
5. ஒ - டி, *Madras Epigraphical Report for 1920*, No. 556 of 1919.
6. *The Taprobanian* ii, மேற்படி, p. 163.
7. மேற்படி.

8. மேற்படி.
8. *The Taprobanian*, iii, April 1888, p. 26.
9. *Quarterly News Letter*, No. 4, January 1949, Survey Department, Ceylon. Edited by R. L. Brohier, p. 7 (Govt. Press, Colombo).
10. இக் கட்டுரையின் பிற்பகுதியைப் பார்க்கவும்.
11. *Epigraphia Zeylanica*, iv, p. 191
12. H. Nevill, *The Taprobanian*, iii, Ap. 1888, P. 26.
13. அழிப்பான வைபவமாலை (குலசபாநாதன் பதிப்பு), ப. 88 (கொழும்பு, 1953).
14. *Madras Tamil Lexicon*.
15. *The Taprobanian*, I, Oct. 1885, p. 4.
16. மேற்படி.
17. மேற்படி.
18. S. O. Canagaratnam, *Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon*, p. 31 (Colombo 1921)
19. *Ceylon Literary Register*, iii, pp. 551 - 553.
20. *Epigraphia Zeylanica* iv, p. 191
21. S. O. Canagaratnam, மேற்படி, ப. 31 அடிக்குறிப்பு.
22. மேற்படி.
23. *Madras Epigraphical Report for 1956/57*, p. 37.
24. S. O. Canagaratnam, மேற்படி, ப. 31, அடிக்குறிப்பு.
25. மேற்படி.
26. உ - ம: இராசிங்கன் ஞாம் — 312 of 1923, 233 of 1924;
இராசிங்க ஈல்வரமுடைய — 275 of 1927/28,
277 of 1927/28.
27. D. C. Sircar, *Indian Epigraphical Glossary*, p. 9, (Delhi 1966); *Epigraphia Indica*,
28. P. E. E. Fernando, 'India Office Land Grand of King Kitti Sri Rajasinha', *Ceylon Journal of Historical and Social Studies*, iii, No. 1, Jan. - June 1960, pp. 74, 81.

ABSTRACT

Seven Tamil Inscriptions from the Eastern Province, Ceylon:

1. *Verukal Pillar Inscription* - Trincomalee District - circa 16th century. Records the building of the four external walls of the temple (at Verukal) by Kayila Vanniyanar (the Vanni chieftain of the area), Cimaya pillai, the people of Mattakkalappur (Batticaloa) and Nikompukkaraiyur (Negombo), and the Cettis.
2. *Kankuveli Pillar Inscription* - Trincomalee District - circa 14th century. Records the grant to God Konainathan of some Land at Kankuveli by the Vanniyanar of the Malai (Trincomalee) and the Atappar (chiefs) of the seven villages in the presence of two Mutualimai, the Tanam and the Varipparru.
3. *Thambiluvil - Tirukovil Pillar Inscription* - Amparai District - Originally found at the Amman Temple, Thambiluvil but now at Tirukovil. Dated 10th year of Vijayabahu VI of Kotte. Records a grant to the temple of Sivnanacankarar.
4. *Two Inscriptions From Tirukovil* - Amparai District - (1) Wall inscription Damaged. 16th century Dated in the reign of Vijayabahu VI. Apparently records a grant to the temple of Cittiravelayuta Svami.
(2) Pillar inscription - Dated Saka 1674 (A.D. 1752). A boundary stone.
5. *Viramunai Copper Plate Inscription*, Batticaloa - Dated Saka 1537 (A. D. 1615). Grants of lands at Viramunai to twelve Cettis by the King of Cenkatakanakari (Kandy). The Cettis brought a princess from Maturaipattanam (Madurai) for the King.
6. *Sammanturai Copper Plate Inscription* - Dated Saka 1605 (A. D. 1682). Grant of land at Pantittivu to a certain Ramanata Brahmana by King Rajasinha (of Kandy).

செய்திகள்

— ஆசிரியர்

1. ஜாவதும் மகாநேவளின் அரிய கண்டுபிடிப்புகள்

தமிழ் நாட்டின் பழங்குடைகளிலே பொறிக்கப்பட்டிருக்கும் பிராமிக் கல்வெட்டுக்கள் சரியான முறையிலே வாசிக் கப்பெறுது பல ஆண்டுகளாகச் சாசன வியலாளர்களைத் தினநடித்துள்ளன. இதனால் அக்கல்வெட்டுக்களைத் திருப்திகரமான முறையிலே தமிழ்நாட்டு வரலாற்றுராய்ச்சிக்கும் தமிழ்மொழியாராச்சிக்கும் தமிழ்த் தொல்லெழுத்தியலாராய்ச்சிக்கும் பயன்படுத்த முடியவில்லை. இச்கல்வெட்டுக்களோடு சம்பந்தப்பட்ட புதிர் இப்பொழுது இறுதியாக நீங்கத்தக்க வகையிலே இந்திய அறிஞர் ஒரு வருடதைய ஆராய்ச்சிகள் பலனளித்துள்ளன என்று தோண்றுகின்றது. அந்த அறிஞர் இந்திய அரசாங்கத்தின் உணவுப் பகுதியில் துணைச் செயலாளராகக் கடமையாற்றும் திரு: ஜாவதும் மகாநேவன் என்பவராவர். அவருடைய கண்டுபிடிப்புகளைப் புரட்சிகரமானவை என்று கூறலாம்.

தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பிராமிக் கல்வெட்டொன்று மதுரையிலிருந்து 23 மைல்களுக்கப்பால் கீழவளவு என்னுமிடத்தில் 1903 ல் வெங்கோபராவு என்பவராலே கண்டுபிடிக்கப்பட்டது: 1906 ல் L. A. கம்மியேட் என்பவர் மேலும் இரு பிராமிக் கல்வெட்டுக்களைத் திருநெல்வேலிக்கு அருகாமையில் மருகங்கலை என்னும் இடத்திலே கண்டுபிடித்தார். இவற்றை அடுத்து, மேலும் பல கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட

ன: இப்பொழுது எல்லாமாக 72 கல்வெட்டுக்கள் 21 இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைவிடப் பிராமி எழுத்திலே மட்பாண்ட ஒடுகளிலே பொறிக்கப்பட்ட நேர்களும் அரிக்கமேட்டில் கிரேக்க — உரோம அழிபாடுகளிடையே காணப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை வாசித்தறிவதற்குப் பல சாசனவியலாளர் முயன்றிருக்கின்றனர்: இந்தியானின் வேறு பாகங்களிலும் இலங்கையிலும் பிராமிக் குகைக் கல்வெட்டுக்கள் பெருந்தொகையாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவை அணித்தும் கஷ்டமின்றி வாசிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமே இவற்றை வாசிப்பதிலே பிரச்சினை தோண்றியிருந்தது. பிராமிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட இடங்களுள், தமிழ்நாட்டில் மட்டுமே பிராகிருதம் சாராத மொழி ஒன்று கல்வெட்டுக்களிலே பயன்படுத்தப்பட்டிருந்தமை இப்பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது: 1919 ல் திரு: H. K. கிருஷ்ண சாந்திரி யும், 1924 ல் திரு: K. V. சுப்பிரமணிய ஜயரும், 1938 ல் திரு: C. நாராயணராவும், 1956 ல் கலாநிதி K. K. பிள்ளையும் இச்கல்வெட்டுக்களை வாசித்துத் தத்தம் வாசிப்புக்களையும் கருத்துக்களையும் வெளியிட்டிருந்தனர்:

திரு: கிருஷ்ண சாந்திரியன் கருத்துப்படி இச்கல்வெட்டுக்களில் வரும் சில சொற்கள் பிரசக்ருதச் சொற்கள்,

வேறு சில திராவிடக் சொற்கள். ஒரு சில சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலத் தோன்றியதாகவும் அவர் கூறினார். திரு. குப்பிரமணிய ஐயருடைய கருத்துப்படி கல்வெட்டுக்களின் மொழி தமிழ் ஆகும். ஒருசில பிராகிருதச் சொற்களும் கலந் திருந்ததாக அவர் கூறினார். திரு. நாராயணராவுடைய கருத்துப்படி இக் கல்வெட்டுக்கள் பிராகிருதத்தின் ஒரு வடிவமான பைசாசி மொழியிலே பொறிக் கப்பட்டவை. கலாந்தி பிள்ளையின் கருத்துப்படி இம் மொழி தமிழும் பிராகிருதமும் கலந்த மொழி ஆகும். இதே கருத்தை செக்கோல்லோவாக்கிய அறிஞராகிய கலாந்தி கமில் ஸ்வெல்பில்லும் மதுரைப் பல்கலைக்கழகத்து துணைவேந்தராகிய திரு. T. P. மீனாக்ஷிசந்தரமும் ஆய்வேதித்தனர்:

1961 தொட்டு இக் கல்வெட்டுக்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டது திரு. மகாதேவன் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளார் என்று கூறவேண்டும். அவருடைய சாதனை பெற்றும் மெச்சத்தீக்கு. அவருடைய முடிபுகள் அதிகம் பயனுள்ளவை. இந்த முடிபுகளைக் கொண்ட கட்டுரைகள் திரு. மகாதேவன் அவர்களால் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மகாதாட்டிலும் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டிலும் வாசிக்கப்பட்டன. இரண்டாவது மகாநாட்டிலே தெரிவிக்கப்பட்ட முடிபுகளே இங்கு தரப்பட்டுள்ளன:

கல்வெட்டுக்களின் எழுத்தை இவர் தமிழ் பிராமி என்று அழைத்துள்ளார். இதை எழுத்து வடநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுத் தமிழ் நாட்டிலே தமிழின் தேவைகளுக்கேற்றவாறு சிறிது மாற்றியமைக்கப்பட்ட எழுத்தாகும். அது ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றுண்டிலே தமிழ்நாட்டிலே உபயோகிக்கப்பட்டத் தொடங்கியது.

சங்க நுவிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் நூல்களின் கால ஆராய்ச்சிக்கு திரு. மகாதேவனின் முடிபுகள் பெற்றும் பயனுள்ளவை. இந்நூல்களின் காலம் கிறிஸ்துவிற்குப் பிறப்பட்ட முதல் முன்று நூற்றுண்டுகள் என்று தொல்பொருளியற் சான்றுகளும் கிரேக்க உரோம இலக்கியச் சான்றுகளும் ஏற்கனவே காட்டியுள்ள முடிபீண் இப்பொழுது திரு. மகாதேவன் வாசித்த கல்வெட்டுக்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. இக் கல்வெட்டுக்களுள் சில சங்க இலக்கியத்திலே குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் சிலரையும் குறுநில அரசர் சிலரையும் குறிப்பிடுகின்றன.

தமிழர் வரலாற்றுக்குக் கிடைத்துள்ள மிகப் பழைய எழுத்தாதாரங்கள் இந்த பிராமிக் கல்வெட்டுக்களே. நமக்குக் கிடைத்துள்ள அதி நம்பகமான ஆதாரங்களும் அவையே. சங்க இலக்கியத்தின் காலத்திலும் அதற்குச் சிறிது முற்பட்ட காலத்திலும் தமிழ்நாட்டிலே காணப்பட்ட அரசியல், சமூக, பொருதார நிலைகளைப் பற்றி இந்தக் கல்வெட்டுகள் அரிய சான்றுகளைத் தருகின்றன.

சேரநாட்டு இரும்பொறை வம்சத்து மன்னர்களைக் குறிப்பிடுகின்ற இரு கல்வெட்டுக்கள் புகலூருக்கு அருகாமையில் உள்ள குகை ஒன்றிலே பொறிக்கப்பட்டுள்ளன. இக் குகைக் கருளிலிருந்து பத்து மைல் தூரத்தில் உள்ளது. தொல்லெழுத் தியல் அடிப்படையில் இக் கல்வெட்டுக்கள் கி. பி. இரண்டாம் நூற்றுண்டளவில் பொறிக்கப்பட்டவை என்று கணித்துள்ளார் திரு. மகாதேவன். கோ ஆதன் செல்லிரும்பொறையின் பேரன் இளங்கோவாக நியமனம் பெற்றபோது செங்காயபன் என்ற சமணனுக்கு (புமணனை) அளித்த பனினித்தான்த்தை (இளங்கோ ஆக, அறுத்தகல்) இக் கல்வெட்டுக்கள் பதிவு செய்கின்றன;

இக் கல்வெட்டுக்கள் தற்காலத்தில் கருக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப் பட்டதிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ள குகையில் கருஷர் என்னும் பெயரும் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. ‘கோரு’ (Korura) என்னும் இடத்தை சேர்நாட்டினுள் இருந்த தலைநகராகத் தொலமி குறிப்பிட்டுள்ளார்: தற்காலத்துக் கருரிலும் அதற்கு அருகாமையிலும் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக் காரணம் களினாலே தற்காலத்துக் கருரே பழைய சேரத் தலைநகர் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். சேர வம்சத்தின் ஒரு பிரிவினராகிய இரும்பொறையரி கருரிலிருந்து ஆட்சி செலுத்தினர் என்பதற்கு இக் கல்வெட்டுக்கள் ஆதாரங்களாக அமைகின்றன.

புகலூரிக் கல்வெட்டுக்கள் எனத்திரு. மகாதேவன் அழைகிறும் இக் கல்வெட்டுக்களிலே மூன்று இரும்பொறையரைக் கொண்ட வம்சாவளி கொடுக்கப் பட்டுள்ளது. அது பின்வருமாறு:

கோ ஆதன் செல்லிரும்பொறை
 ↓
 பெருங் கடுங்கோன்
 ↓
 கடுங்கோன் இளங்கடுங்கோ

இவர்களுள், கோ ஆதன் செல்லிரும் பொறை என்பான் ('செல்' என்றைச் 'செல்வ' என்பதன் திரிபாக்கோண்டு) பதிற்றுப்பத்தின் ஏழாவது பத்தின் குறிப்பிடப்படும் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும், பெருங் கடுங்கோன் என்பான் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தில் வரும் பெருங்கேரல்

இரும்பொறை என்றும், இளங்கடுங்கோன் என்பான் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தில் வரும் இளங்கேரல் இரும்பொறை என்றும் திரும்பகாதேவன் அடையாளம் கண்டுள்ளார்கள்

இப்புகலூரிக் கல்வெட்டுக்களுள் ஒன்று பின்வருமாறு (உண்மையில் இதை அரணத்தமலைக் கல்வெட்டு என்றே கூற வேண்டும், ஏனெனில் புகலூருக்கு அருகாமையில் அரணத்தமலைதொன் இது காணப்படுகின்றது):

1. (இ)தா அமண்ணன் யாற்றார் செங்காயபன் உறைய
2. கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
- 3; பெருங்கடுங்கோன் மகன் (இ)ளும்
- 4; கடுங்கோ (இ)ளும்கோ ஆக அறத்த கல்வை

மேலும் இரும் பொறையருடைய கல்வெட்டுக்களுக்கு அருகாமையிலே காணப்படும் இரு பிராமிக் கல்வெட்டுக்களிலே குறிப்பிடப்பட்டுள்ள பிடன், கொற்றன் ஆகியோரை அகநானாற்றி லும் (77, 143) புறநானாற்றிலும் (168-172) குறிப்பிடப்பட்டுள்ள சேரத் தளபதிகளாகிய பிட்டன், பிட்டங்கொற்றன் ஆகியோர் என்று திரு. மகாதேவன் அடையாளம் கண்டுள்ளார்கள்

இப்புகலூரிக் கல்வெட்டுக்கள் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் பெரிதும் பயனுள்ளனவே. ஏனெனில், இக்கல்வெட்டுக்களின் காலமே கபிலர், பரணர், அதிகமான், பாரி ஆகியோர் காலமாகும், அரிக்கமேட்டுக் கிறல்களுடைய எழுத்தின் உதவிகொண்டு புகலூரிக் கல்வெட்டுக்களின் காலத்தை ஏற்குறைய கிஃபி: 200 என மகாதேவன் அவர்கள் கணித்துள்ளார்கள்.

மதுரைக் கருகாமையில் மாங்குளம் என்னும் இடத்திலுள்ள இரு கல்வெட்டுக்கள் நெடுஞ்செழியன் என்ற மன்னைக் குறிப்பிடுகின்றன. இவற்றின் காலம் கி. மு. 2 ஆம் நூற்றாண்டாகும். இதே போல இன்னொரு பாண்டியன், கழு (கடு) மாறன் என்பான் அழகர்மலைக் கல்வெட்டு டொன்றிலே (கி. மு. முதலாம் நூற்றாண்டு) குறிப்பிடப்பட்டுள்ளான். இவனுடைய பெயர் புறநானாஹற்றிலே (1598 குறிப்பிடப்பட்டுள்ள கடுமான் மாறன் என்ற பெயரை ஒத்திருப்பது கவனிக் கந்தக்கது. பெருமான்ஸர்களை விடக் கணி மான், பெருப்பரணன் போன்ற சிற்றரசர் களும் சில் கல்வெட்டுக்களிலே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இக் கல்வெட்டுக்களிலிருந்து அக்காலத்துச் சமய, பொருளாதார நிலை பற்றிச் சில தகவல்களைப் பெறலாம்; தவிர்ர, மாதவிரை (சமஸ்கிருதம் : ஸ்தவிர, மஹா ஸ்தவிரா), பயித்தி போன்ற சொற்கள் பொத்த துறவியறைக் குறிக்கும் சொற்கள். அமண்ணன் (சமஸ்கிருதம் : ஸ்ரமண) என்ற சொல் சமணதீதுறவியைக் குறிக்கும், உபாசான் (சமஸ்கிருதம் : உபாஸக) என்பது பூரணதுறவு பூதைவரைக் குறிக்கும். இத்தகைய சொற்கள் பொத்த, சமண மதங்கள் பரவுத் தொடர்க்கியமையைக் காட்டுகின்றன.

கி. மு: இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளக் கல்வெட்டுக்களிலே வரும் நிகமம் (வணிகணம்), நிகமத் தோர் (வணிகணத்தவர்), காவிதி (வணிக கணத் தலைவன்), அறுவை வணிகன் (புடவை வியாபாரி), ஊடு வணிகன் (உப்பு வியாபாரி), கொழு வணிகன் (இரும்புப் பொருள் வியாபாரி), பாணித வணிகன் (பாணிப்பொருள் வியாபாரி), பொன் வணிகன், மணிய வணிகன் (மாணிக்க வியாபாரி) போன்ற சொற்

கள் அக்காலத்து வர்த்தகநிலை பற்றி அறிய உதவுகின்றன: தசன் (தச்சன்), பொன் கொலவன் (பொற்கொலவன்), பாகன் (தேர், குதிரை, ஆணைப் பாகன்) ஆகிய சொற்கள் அக்காலத்துத் தொழில் கள் சிவவற்றைப் பற்றி அறிவிக்கின்றன:

2. இலங்கையில் அண்மையிற்

கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்

கல்வெட்டுக்கள்:

(அ) யாற்பொனம் மெயின் வீதியிலுள்ள டெபிரல் கபேயில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு வாயிற்கதவு நிலையிலே பொறிக்கப்பட்டிருக்கின்றது. இது ஆரூம் பராக்கிரம பாகுவின் ஆட்சியிலே பொறிக்கப்பட்டது; போர்த்துக்கிரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கட்டிடங்களிலிருந்து இக் கல்வெட்டுகள் கல் கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும்;

(ஆ) ஊர்காவற்றுறைக்கப்பாலுள்ள ஹமென்ஹீல் கடற் கோட்டையிலே பதி ஞேராம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதலாவது ராஜேந்திர சோழனின் ஆட்சியின்போது இலங்கையைக் கைப்பற்றிய தன பதியாலே பொறிக்கப்பட்டதாகும்; இலங்கையைக் கைப்பற்றிய செய்தியும் இலங்கை மன்னன் (5 ஆம் மஹிந்த) சோழநாட்டுக்குக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்ட செய்தியும் ஓல்லாந்தர் கோட்டை கட்டுமுன் தற் போதைய ஹமென்ஹீல் கோட்டை இருக்கும் தீவிலே சோழர்காலச் சைவக் கோவில் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் இக்கல்வெட்டு அறிவிக்கின்றது.

(இ) பொலன்னறவைக்கு வடக்கே யுள்ள பிரசித்திபெற்ற மதிரிகிரிய என்னும் இடத்திலுள்ள பொத்த அழிபாடு

களிடையே சோழராட்சிக் காலத்துத் தமிழ்க் கல்வெட்டொன்று கண்டுபிடிக் கப்பட்டுள்ளது; இக் கல்வெட்டிலிருந்து மண்டலகிரி என முன்னர் பெயர் பெற்றிருந்த மதிரிகிரிய சோழராட்சியின் போது நித்தவினேதபுரம் என்ற புதுப் பெயரையும் பெற்றது என்றும், சோழராட்சியின் போதும் மண்டலகிரி சிறப்புற்றிருந்தது என்றும் அறியலாம்;

இக் கல்வெட்டேப் பின்வருமாறு:

1. (ஸ்வஸ்தி) ஶஹ் (கொ) [ப்பர]
2. கெசரி ப [ந்] மராந ஶஹ் ரா [ஜெ]
3. ந்தர சொழற்கு யாண்டு
- 4: 2 ஆவது மண்ட
- 5: லகிரியான நித்தவி
- 6: நெதபுரத்து பண்
- 7: டித சொழ ஈஸ்வரமுடை
- 8: யாற்கு இனோய மும்முடி சொ
- 9: ஷ (அ) னுக்கால பெரும்
10. (மி) டை வளவன் பிடா
- 11: ஷ [சர]வன் தன் மகன் கு
12. ...நாராயணனைச் சாத்தி
13. (வை)ச்ச நொந்தாவிளக்கு
14. [ச்ச ப]ச 26.

I க்கு வை

(இதில் வரும் சில கிரந்த எழுத்துக்களுக்குப் பதிலாகத் தமிழ் எழுத்துக்களும் தமிழ் எண்களுக்குப் பதிலாக அரபு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன: கிரந்த அச்சுக்களும் தமிழ் எண்களின் அச்சுக்களும் கிடைக்காமையே இதற்குக் காரணம்.)

இக் கல்வெட்டு இரண்டாவது ராஜேந்திரனுடைய இரண்டாம் ஆட்சியாண்டிலே, அதாவது கிஃபி 1054இல், பொறிக்கப்பட்டது. இது மண்டலகிரி யிலே சோழர்காலத்திற் கட்டப்பட்ட

அருந்த பண்டித சோழ ஈஸ்வரத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்னும் தற்போது மண்டலகிரிப் பெளத்த விகாரையின் அழிபாடுகளிடையே காணப்படுகின்றது;

3. புதிய வெளியிடுகள்:

(அ) தி. கந்தையா, "Transformational Grammar and the Layering of Structure in Tamil," *Journal of Linguistics (Great Britain)*, 4, 1968, பக: 217-245;

(ஆ) கமில் ஸ்வெல்பீல், Comparative Dravidian Phonology, JL series, Practica, 80, Prague (180 பக:.) Mouton Publishers The Hague (வெளிவர இருக்கிறது).

4. தொல்பொருளியல் மகாநாடு

ஆசியத் தொல்பொருளியலாளர் மகாநாடு 1969 ஒக்டோபர் இலங்கையில் நடைபெற இருக்கிறது. தொடர்புகள்: இலங்கைத் தொல்பொருளாய்வுப் பகுதி, எடின்ப்ரே சிறைஸ்ஸுப் கொழும்பு-7.

5. இலங்கைச் சாசனவியலாளர் கழகம்:

இலங்கையிலே சாசனவியலில் ஈடுபாடுடையவர்களைக் கொண்ட ஒரு கழகத்தை அமைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருளியல் ஆய்வுத் துணை ஆணையாளரும் சாசனவியலாளருமான கலாநிதி ஸத்தாமங்கல கருணாரத்ன முயற்சி எடுத்துவருகின்றார்: வணிடன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் கொட்டின்ரனுடைய அறிவுரையின் பேரிலே இம் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புகள்: கலாநிதி ஸத்தாமங்கல கருணாரத்ன, தொல்பொருளியல் ஆய்வுத் துறை, எடின்ப்ரே சிறைஸ்ஸுட், கொழும்பு-7.

சிறப்புப் பெயர்களை எழுத்துப் பெயர்ந்தல்

அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னோள் தலைவரும் மதுரைப் பல்கலைக்கழகத்துக் குடினாவேந்தருமான தெ. பொ. மீனாக்ஷிசந்தரனாகுடைய வழக்கு,

Quaritch	- குவரிட்ச் :	சுயாமில் திருவெம்பாலை	திருப்பாலை
Wales	- வேல்ஸ் :	,,	ப. 1 (சென்னை 1961)
Bangkok	- பங்காக் :	,,	ப. 68
Holi	- ஹோலி :	,,	ப. 18
Atithi	- அதித் :	,,	ப. 20
Brah Chandra	- பிராஹ் சந்தர்:	,,	ப. 20
Nan Brah Tharani	- நன் பிராஹ் தரனி:	,,	ப. 20
Brah Gang	- பிராஹ் கங்கா :	,,	ப. 20
Tro Dvara	- த்ரோர் த்வாரா :	,,	ப. 20

சிறமொழிச் சிறப்புப் பெயர்களைத் தமிழில் எழுத்துப்பெயர்களும்போது அப்பெயர்கள் மூலமொழியில் உச்சிக்கப்படுவது போலக் கூடியவரை தமிழ்துமுன் எழுதிக்கொள்வதே விரும்பத்தக்கு என்பதை ஆதரிக்கும் வகையில் இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவர் கருடைய வழக்கும் அமைக்கத் தாங்க:

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் குருக், மாலத்தோ, வினாடர், வெங்கிலைக், ஏல்கோலியன், வெப்சியன், சரப, பின்னீஷ் என்றெங்கொம் சிறமொழிப் பெயர்களை எழுத்துப் பெயர்த்து எழுதியுள்ளார் (இளங்கதிர், 1967/68 ப. 135)

பேராசிரியர் சி. செல்வநாயகம் அவர்களும் அவ்வாறே எழுதியுள்ளார்;

Fiji	- பீஜி :	இளங்கதிர், 1964/65 ப. 109.	
Robert de Nobili	- ரூபரெட் ரெ. நோபிலி :	இளங்கதிர் 1967/68,	ப. 1
Jacome Gonsalvez	- ஜூகோம் கோன்செல்வஸ் :	,,	ப. 2
Gabriel	- கப்ரியல் :	,,	,,
Antonio	- அன்டோனியோ :	,,	,,
Lester	- லெஸ்டர் :	,,	,,
Maxmuller	- மக்ஸ்மல்லர் :	,,	,,
Shelley	- செல்லி : தமிழ் இலக்கிய வரலாறு (யாழ்ப்பாணம் 1960)	ப. 243	
Midsummer Night's Dream	- மிட்சம்மர் நெட்டல் டிரீம் :	,,	,,
Harindra Nath Chattopadhyaya	- ஹரீந்திர நாத் சட்டோபாத்யார்	,,	ப. 244
Dwijendralal	- துவிஜேந்திரலால் :	,,	,,
John	- ஜோன் :	,,	ப. 218
Hamlet	- ஹம்லெட் :	,,	ப. 243

வட, கீழ் மாகாண ஊர்கள் வரலாறு

கட்டுரைப் போட்டி

இலங்கையின் வட மாகாணத்தில் அல்லது கீழ் மாகாணத்தில் உள்ள ஒரு ஊரின் வரலாறு பற்றி எழுதப்படும் மிகச்சிறந்த கட்டுரைக்கு ரூ. 50/--ம் அடுத்த சிறந்த கட்டுரைக்கு ரூ. 25/-ம் வழங்கப்படும். இப் போட்டியிலே கலந்துகொள்ள விரும்புவோர் தாம் எடுத்துக்கொண்ட ஊரின் வரலாற்றைப் பற்றிப் பின்வரும் விஷயங்கள் அடங்கிய ஒரு கட்டுரையை எழுதி 1969 ஜூலை 30 க்கு முன்பாகக் கீழ்க் காணும் விலாசத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்:—

1. ஊரின் பெயரைப்பற்றிக் கூறப்படும் பழங்கதைகள்.
2. ஊர் வரலாறு பற்றிக் கூறப்படும் கர்ணபரம்பரைக் கதைகள்.
3. ஊரிலே உள்ள தொல்பொருட்கள் : கல்வெட்டு, பழைய கட்டிடம், கற்கிலை முதலியன்.
4. ஊரிலே வாழுந்த புலவர்களும் பிற பெரியார்களும்.
5. ஊரிலே செய்யப்படும் தொழில்களும் முன்னர் செய்யப்பட்ட தொழில்களும்.
6. ஊரிலே உள்ள கோயில்களின் வரலாறு.
7. ஊரிலே கடந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் (இவை பற்றி வயோதிபர்களிடமிருந்து தகவல் பெற்று எழுதுதல் நன்று): சமூக மாற்றங்கள் — உடை, உணவு, பழக்கவழக்கங்கள், சாதிய் யாகுபாட்டு முறிவு ஆகியவை. பொருளாதார மாற்றங்கள் — தொழில் மாற்றம், விவசாய வீழ்ச்சி அல்லது வளர்ச்சி, உற்பத்திப் பொருள்கள் சம்பந்தமான மாற்றம், வர்த்தக நிலை, கடைகள், மலையா, சிங்கப்பூர், கொழும்பு ஆகிய இடங்களுக்கு உத்தியோகம் பெறச் சென்றேர் தொகை, சமய மாற்றம், கல்விநிலை (பாடசாலைகள், படிப்போர் தொகை), பண்பாட்டு நிலை — விழாக்கள், கூத்துக்கள், நடனங்கள், மரவேலைப்பாடுகள் ஆகியவை சம்பந்தமாக ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்கள்.

எடுத்துக்கொண்ட ஊரின் எல்லைகள் கூறப்படவேண்டும் (சிறிய ஊராக இருந்தால் நல்லது). கட்டுரையின் அளவு சம்பந்தமாகக் கட்டுப்பாடு இல்லை:

விலாசம்:

சிந்தனை

கட்டுரைப் போட்டி,

Dr. கா. இந்திரபால மேற்பார்த்து,

வரலாற்றுத்துறை,

பல்கலைக்கழகம்,

பெராதுணை;

With the best compliments

of



ESTATE SUPPLIES CORPORATION LTD.,
HARDWARE MERCHANTS
49 & 65-67, COLOMBO STREET,
KANDY.

* Phone: 448

If you need a good Printing

Quickly Done

AT COMPETITIVE RATES

Please Contact:-

NATIONAL PRINTERS
241, COLOMBO STREET,
KANDY.

இச் சஞ்சிதை பேராதனைக் கலைக் கலைக் கழகத்தினரால் எண். 241, கொழும்பு விதியிலுள்ள நெஷனல் பிரிண்டர்ஸில் அட்சிட்டு ஆசிரியர் கா. இத்திரபாஸ் அவர்களால் மென்பிடப்பட்டது.